

UNIVERSAL
LIBRARY

OU_208244

UNIVERSAL
LIBRARY

பாஞ்சாலி சபதம்

ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி

பாரதி பிரசுராலயம்,

திருவல்லிக்கேணி, சென்னை.

(காபிரைட் ரிஜிஸ்டர் செய்தது.)

எட்டாம் பதிப்பு]

1948

[விலை அளவு 14

பாரதி பிரசுராலயம், P. I. Card No. Ms. 407.
ஹிந்துஸ்தானி பிரசார் பிரஸ், தியாகராயநகர், சென்னை,
P. I. Card-154-4-'48.

ஸமர்ப்பணம்



தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்
இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள்

செய்யப் போகிற

வர கவிகளுக்கும்

அவர்களுக்குத் தக்கவாறு

சைன்கரியங்கள் செய்யப்போகிற

பிரயுக்களுக்கும்

இந் நூலைப் பாதசாணிகையாகச்

செலுத்துகிறேன்.

ஆசிரியன்

முன்னுரை

பாஞ்சாலி சபதத்தின் முதற் பாகம் ஸ்ரீ. பாரதி யாரால் 1912-ஆம் வருஷத்தில் வெளியிடப் பெற்றது. அதன் ஸமர்ப்பணமும் முகவுரையும் பொருள் விளக்கமும் குறிப்புக்களும் இந்தப் பதிப்பில் அச்சிடப்பட்டுள்ளன. வேறு குறிப்புகளும் எழுதிச் சேர்க்கப் பட்டுள்ளது.

பாரதி பிரசுராலயத்தார்

மு க வு ர



எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற்றம்பக்கமுள்ள தமிழ் மக்க ளெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்.

காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது 'ஆசையால்' இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக.

இந் நூலிடையே திருகராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்ப மில்லாதவனாகவும், துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டி யிருக்கின்றேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோரு முளர். எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவி யது, பெரும்பான்மையாக. இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, 'கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்தச்சரக்கு' அதிக மில்லை; தமிழ்நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி.

தமிழ் ஜாதிக்஑ுப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று
 கங்கணங் கட்டி நிற்கும் புராசக்தியே என்னை இத்
 தொழிலிலே தூண்டினு ளாதலின், இதன் நடை நம்
 மவர்க்குப் பிரியந் தருவ தாகும் என்றே நம்புகிறேன்.

ஓம் வந்தே மாதரம்

சுப்பிரமணிய பாரதி

பொருளடக்கம்

பக்கம்

முதற் பாகம்

பிரம ஸ்துதி	1
ஸரஸ்வதி வணக்கம்	2

முதலாவது : அழைப்புச் சருக்கம்

ஹஸ்தினூபரம்	3
துரியோதனன் சபை	6
துரியோதனன் பொருமை	7
துரியோதனன் சகுனியிடம் சொல்வது	15
சகுனியின் சதி	23
சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்	24
திரிதராட்டிரன் பதிற் கூறுதல்	29
துரியோதனன் சினங் கொள்ளுதல்	33
துரியோதனன் தீமொழி	34
திரிதராட்டிரன் பதில்	36
துரியோதனன் பதில்	38
திரிதராட்டிரன் ஸம்மதித்தல்	42
சபா நிர்மாணம்	42
விதுரனைத் தூது விடல்	43
விதுரன் தூது சொல்லுதல்	45
விதுரனை வரவேற்றல்	46
விதுரன் அழைத்தல்	47
தருமபுத்திரன் பதில்	49

	பக்கம்
விதூரன் பதில் 49
தருமபுத்திரன் தீர்மானம் 50
வீமனுடைய வீரப்பேச்சு 51
தருமபுத்திரன் முடிவுரை 52
நால்வரும் ஸம்மதித்தல் 55
பாண்டவர் பயணமாதல் 56
மாலை வருணனை 56
இரண்டாவது : சூதாட்டச் சருக்கம்	
வாணியை வேண்டுகல் 60
பாண்டவர் வரவேற்பு 60
பாண்டவர் சபைக்கு வருதல் 63
சூதுக்கு அழைத்தல் 64
தருமன் மறுத்தல் 65
சகுனியின் ஏச்சு 65
தருமனின் பதில் 66
சகுனி வல்லுக்கு அழைத்தல் 68
தருமன் இணங்குதல் 69
சூதாடல் 70
நாட்டை வைத்தாடுதல் 75
இரண்டாம் பாகம்	
பராசக்தி வணக்கம் 78
ஸரஸ்வதி வணக்கம் 78
மூன்றாவது : அடிமைச் சருக்கம்	
விதூரன் சொல்லியதற்குத் துரியோதனன்	
மறுமொழி சொல்லுதல் 79

	பக்கம்
விதூரன் சொல்வது 81
சூது மீட்டும் தொடங்குதல் 83
சகுனி சொல்வது 84
ஸஹாதேவனைப் பந்தயம் கூறுதல் 87
நசுலனை இழத்தல் 87
பார்த்தனை இழத்தல் 88
வீமனை இழத்தல் 89
தருமன் தன்னைத்தானே பணயம் வைத் திழத்தல் 90
துரியோதனன் சொல்வது 91
சகுனி சொல்வது 91

நான்காவது: துரியோதனன் சருக்கம்

திரௌபதியை இழத்தல் 93
திரௌபதி குதில் வசமானதுபற்றிக் கௌர வர் கொண்ட மகிழ்ச்சி 94
துரியோதனன் சொல்வது 95
திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியதுபற்றி ஜகத் தில் உண்டான அதர்மக் குழப்பம் 96
துரியோதனன் விதூரனை நோக்கி உரைப்பது 98
விதூரன் சொல்வது 98
துரியோதனன் சொல்வது 102
திரௌபதி சொல்லுதல் 103
துரியோதனன் சொல்வது 105

ஐந்தாவது : சபதச் சருக்கம்

துச்சாதனன் திரௌபதியை ஸபைக்குக்

கொணர்தல் 106

திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும்

ஸம்வாதம் 109

ஸபையில் திரௌபதி நீதி கேட்டழுதல் 110

வீட்டுமாசார்யன் சொல்வது 111

திரௌபதி சொல்வது 112

வீமன் சொல்வது 113

அர்ஜுனன் சொல்வது 115

விகர்ணன் சொல்வது 115

கர்ணன் பதில் 117

திரௌபதி கண்ணனுக்குச் செய்யும்

பிரார்த்தனை 118

வீமன் செய்த சபதம் 122

அர்ஜுனன் சபதம் 123

பாஞ்சாலி சபதம் 123

பொருள் விளக்கமும் குறிப்புக்களும் 125

குறிப்புரை 142

ஓம் சக்தி

பாஞ்சாலி சபதம்



பீரம ஸ்துதி

ஓ மெனப் பெரிதீயார்கள்—என்றும்
ஓதுவ தாய், வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய், துயர்
தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய்,
நாமமு முருவு மற்றே—மனம்
நா டரிதாய்ப் புந்தி தேடரிதாய்,
ஆ மெனும் பொரு ளனைத் தாய்,—வெறும்
அறி வுட னுநந்த வியல் புடைத் தாய் (1)

நின்றிடும் பீரம மென்பார் ;—அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்,
நன்று செய் தவம் யோகம்—சிவ
ஞானமும் பக்தியும் நணுகிடவே,
வென்றி கொள் சிவ சக்தி—எனை
மே வுறவே, திருள் சா வுறவே,
இன் றமிழ் நூ லிது தான்—புகழ்
ஏய்ந் தினிதா யென்று மிலகிடவே. (2)

பாஞ்சாலி சபதம்

ஸரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத்திலே—அவள்
வீற்றிருப்பாள், புகழேற்றிருப்பாள்,
கொள்ளைக் கனி யிசை தான்—நன்கு
கொட்டு நல் யாழினைக் கொண்டிருப்பாள்,
கள்ளைக் கட லமுதை—நிகர்
கண்ட தொர் பூந் தமிழ்க் கவி சொலவே
பிள்ளைப் பருவத்திலே—எனைப்
பேண வந்தா ளருள் பூண வந்தாள். (3)
வேதத் திரு விழியாள்,—அதில்
மிக்க பல் லுரை யெனுங் கருமை யிட்டாள்,
சீதக் கதிர் மதியே—நுதல்
சிந்தனையே குழ லென்று டையாள்.
வாதத் தருக்க மெனுஞ்—செவி
வாய்ந்த நற் றுணி வெனுந் தோ டணிந்தாள்,
போத மென் னாசி யினாள்,—நலம்
பொங்கு பல் சாத்திர வா யுடையாள். (4)
சுற்பனைத்தே னிதழாள்,—சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்,
சிற்ப முதற் கலைகள்—பல
தே மலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்,
சொற் படு நய மறிவார்—இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவை யறிவார்
விற்பனத் தமிழ்ப் புலவோர்—அந்த
மேலவர் நா வெனு மலர்ப் பதத்தாள் : (5)

முதலாவது-அழைப்புச் சருக்கம்

வாணியைச் சரண் புகுந்தேன் ;—அருள்
வாக் களிப்பாளெனத் திட மிகுந்தேன் ;
பேணிய பெருந் தவத்தாள், நிலம்
பெயரளவும் பெயர் பெய ராதாள்,
பூணியல் மார் பகத்தாள், ஐவர்
பூவை, திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப் பாட்டால்—நான்
வகுத் திடக் கலைமகள் வாழ்த்துகவே.

(6)

முதலாவது- அழைப்புச் சருக்கம்



ஹஸ்தினாபுரம்

அத்தின புர முண்டாம் ;—ஆவ்
வவனியிலே யதற் கிணை யிலையாம் ;
பத்தியில் வீதிக ளாம் ;—வெள்ளைப்
பனி வரை போற் பல மாளிகை யாம் ;
முத் தொளிர் மாடங்க ளாம் ;—எங்கு
மொய்த் தளி சூழ் மலர்ச் சோலைகளாம் ;—
நத்தியல் வாவி க ளாம் ;—அங்கு
நாடு மிரதி நிகர் தேவிகளாம் ;

(7)

அந்தணர் வீதிகளாம் ;—மறை
யாடுகளாம் கலைச் சோதிகளாம் ;
செந்தழல் வேள்விக ளாம் :—மிகச்
சீர் பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம் ;

பாஞ்சாலி சபதம்

மந்திர கீதங்க ளாம்;—தர்க்க
வாதங்க ளாம்; தவ நீதங்க ளாம் ;
சிந்தையி லற முண்டாம்;—எனிற்
சேர்ந்திடுங் கவிசெயு மறமு முண்டாம். (8)

மெய்த் தவர் பல ருண்டாம்; வெறும்
வேடங்கள் பூண்டவர் பலரு முண்டாம்;
உய்த் திடு சிவ ஞானங்—கனிந்
தோர்ந் திடு மே லவர் பலருண்டாம்;
பொய்த்த விந்திர சாலம்—நிகர்
பூசையுங் கிரியையும் புலை நடையும்
கைத் திடு பொய்ம் மொழியும்—கொண்டு
கண் மயக்காற் பிழைப்போர் பலராம். (9)

மாலைகள் புரண்டசையும்—பெரு
வரை யெனத் திரண்டவன் றோ ஞடையார்,
வேலையும் வாளிணையும்—நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடுவார்,
காலையும் மாலையிலும்—பகை
காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர்
நூலையுந் தேர்ச்சி கொள்வோர்,—கரி
நூறினைத் தனி நின்று நொறுக்க வல்லார். (10)

ஆரிய வேன் மறவர்,—புவி
யாளுமொர் கடுந் தொழி லினி துணர்ந்தோர்,
சீரியல் மதி முகத்தார்—மணித்
தேனித முழு தென நுகர்ந்திடுவார்,

முதலாவது—அழைப்புச் சருக்கம்

வேரி யங் கள் ளருந்தி—எங்கும்
வெம் மத யானைக ளெனத் திரிவார்,
பாரினி விந்திரர் போல்—வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)

நல் லிசை முழக்கங்க ளாம் ;—பல
நாட்டிய மாதர் தம் பழக்கங்க ளாம் ;
தொல் லிசைக் காவியங்கள்—அருந்
தொழி லுணர் சிற்பர் செ யோவியங்கள்
கொல்லிசை வாரணங்கள்—கடுங்
குதிரைக ளொடு பெருந் தேர்க ளுண் டாம் ;
மல் லிசை போர்க ளுண்டாம் ;—திரல்
வாய்ந் திவை பார்த் திடு வேர்க ளுண்டாம். (12)

எண்ணரு கனி வகையும்—இவை
இலகி நல்லொளி தரும் பணி வகையும்,
தண்ணறுஞ் சாந்தங்களும்—மலர்த்
தார்களு மலர் விழிக் காந்தங்களும்
சண்ணமும் நறும் புகையும்—சுரர்
துய்ப்பதற் குரிய பல் பண்டங்களும்
உண்ண நற் கனி வகையும்—களி
யுவகையங் கேளியு மோங்கினவே. (13)

சிவ னுடை நண்ப னென்பார்,—வட
திசைக் கதி பதி யள கேச னென்பார்,
அவனுடைப் பெருஞ் செல்வம்—இவர்
ஆவ ணந் தோறும் புகுந் திருப்பது வாம் ;

பாஞ்சாலி சபதம்

தவனுடை வணிகர்களும்—பல
தர னுடைத் தொழில் செய்யு மா சனமும்
எவ னுடைப் பயமுமிலா—தினி
திருந் திருந் தன்மைய தெழி னகரே.

(14)

துரியோதனன் ஸபை

கன்னங் கரியது வாய்—அகல்
காட்சிய தாய் மிகு மாட்சிய தாய்
துன்னற் கினியது வாய்—நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெனும்
வன்னத் திரு நதியின்—டொள்
மருங்கிடைத் திகழ்ந்த உம் மணிநகரில்,
மன்னவர் தங் கோமான்—புகழ்
வா ளரவக் கொடி யுயர்த்து நின்றான்.

(15)

துரியோதனப் பெயரான்,—நெஞ்சத்
துணி வுடையான், முடி பணி வறியான்,
'கரியோ ராயிரத்தின்—வலி
காட்டிடுவோன்' என்றக் கவிஞர் பிரான்
பெரியோன் வேத மினி—அன்று
பேசிடும் படி திகழ் தோள் வலியோன்,
உரியோர் தாமெனினும்—பகைக்
குரியோர் சுகக்கு வெந் தீயனையான்,

(16)

தூரியோதனன் பொருமை

தந்தை சொல் நெறிப்படியே,—இந்தத்
 தடந் தோள் மன்னவனரசிருந்தான்.
 மந்திர முணர் பெரியோர்—பலர்
 வாய்ந்திருந்தா ரவன் சபை தனிலே,
 அந்த மில் புகழுடையான்,—அந்த
 ஆரிய வீட்டுமன், அற மறிந்தோன்,
 வந்தனை பெறுங் குரவோர்—பழ
 மறைக்குல் மறவர்க ளிருவரோடே ,

மெய்ந் நெறி யுணர் விதூரன்—இனி
 வேறு பல் லமைச்சரும் விளங்கி நின்றார் ;
 பொய்ந் நெறித் தம்பியரும்—அந்தப்
 புலை நடைச் சகுனியும் புறமிருந்தார் ;
 மைந் நெறி வான் கொடையான்,—உயர்
 மானமும் வீரமு மதியு முளோன்,
 உய்ந் நெறி யறியாதவன்—இறைக்
 குயிர் நிகர் கன்னனு முட ளிருந்தான்.

(17)

(18)

தூரியோதனன் பொருமை

வேறு

எண் ணிலாத பொருளின் குவையும்
 யாங்கணுஞ் செலுஞ் சக்கர மாண்பும்
 மண்ணி லார்க்கும் பெற லரிதா மேரர்
 வார் கடற் பெருஞ் சேனையு மாங்கே

பாஞ்சாலி சபதம்

விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று

வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணிலாத் திரிதாட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ் சுடனெண்ணுவ கேளீர். (19)

வேறு

‘ பாண்டவர் முடி யுயர்த்தே—இந்தப்
பார் மிசை யுல விடு நாள் வரை, நாள்
ஆண்ட தொ ரர சாமோ?—என
தாண்மையும் புகழு மொர் பொரு ளாமோ?
காண் டகு வில் லுடையோன்—அந்தக்
காளை யருச்சுனன் கண்களிலும்
மாண் டகு திறல் வீமன்—தட்
மார்பிலு மென திகழ் வரைந் துளதே! (20)

‘ பாரத நாட்டி லுள்ள—முடிப்
பார்த்திவர் யார்க்கு மொர் பதி யென்றே
நாரதன் முதன் முனிவோர்—வந்து
நாட் டிடத் தரும னவ் வேள்வி செய்தான் ;
சோரனவ் வெது குலத்தான்—சொ லுஞ்
சூழ்ச்சியுந் தம்பியர் தோள் வலியும்
வீர மிலாத் தருமன்—தனை
வேந்தர் தம் முதலென விதித்தனவே. (21)

‘ ஆயிரம் முடி வேந்தர்—பதி
னாயிர மாயிரங் குறு நிலத்தார்
மாயிருந் திறை கொணர்ந்தே—அங்கு
வைத்த தொர் வரிசையை மறந்திடவோ?

துரியோதனன் பொறுமை

தூ யிழை யாடைகளும்—மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப் படுமோ?
சே யிழை மடவாரும்—பரித்
தேர்களுங் கொடுத்தவர் சிறு தொகையோ? (22)

‘ ஆணிப் பொற் கலசங்களும்—ரவி
யன்ன நல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குவியல்களும்—பச்சை
மரகதத் திரளும் நன் முத்துக்களும்
பூ ணிட்ட திரு மணி தாம்—பல
புதுப் புது வகைகளிற் பொலிவெனவும்
காணிக்கை யாக் கொணர்ந்தார்;—அந்தக்
காட்சியை மறப்பது மெளி தாமோ? (23)

‘ நால் வகைப் பசும் பொன்னும்—ஒரு
நா லாயிர வகைப் பணக் குவையும்
வேல் வகை வில் வகையும்—அம்பு
விதங்களுந் தூணியும் வாள் வகையும்
சூல் வகை தடி வகையும்—பல
தொனி செய்யும் பறைகளுங் கொணர்ந்து வைத்தே,
பால் வளர் மன்னவா தாம்—அங்குப்
பணிந்ததை என் னுளம் மறந் திடுமோ? (24)

‘ கிழவியர் தபசியர் போல்—பழங்
கிளிக் கதை படிப்பவன், பொறுமை யென்றும்
பழ வினை முடிவென்றும்—சொலிப்
பதுங்கி நிற்போன், மறத் தன்மை யிலான்,

பாஞ்சாலி சபதம்

வழ வழத் தருமனுக்கோ—இந்த
மாநில மன்னர் தலைமை தந்தார் ?
முழவினைக் கொடி. கொண்டான்—புவி
முழுதையுங் தவிரியே குடிக்கொண்டான். (25)

‘தம்பியர் தோள் வலி யால்—இவன்
சக்கர வர்த்தி யென் றுயர்ந்ததுவும்,
வெம் பிடு மத கரியாள்—புகழ்
வேள்வி செய் தந்நிலை முழக்கியதும்,
அம் புவி மன்னரெலாம்—இவன்
ஆணை தஞ் சிரத்தி லணிந்தவராய்
நம் பரும் பெருஞ் செல்வம்—இவன்
நலங் கிளர் சபையினிற் பொழிந்ததுவும் (26)

‘எப்படிப் பொறுத்திடுவேன் ?—இவன்
இளமையின் வளமைக ளறியேனோ ?
குப்பை கொலோ முத்தும் ?—அந்தக்
குரைகட னீலத் தவர் கொணர்ந்து பெய்தார் :
சிப்பியும் பவளங்களும்—ஒளி
திரண்ட வெண் சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடுரிய மும்—கொடுத்
தொதுங்கி நின்ற ரிவ னொருவனுக்கே. (27)

‘மலை நா டுடைய மன்னர்—பல
மான் கொணர்ந்தார், புதுத் தேன் கொணர்ந்தார்,
கொலை நால்வாய் கொணர்ந்தார்,—மலைக்
குதிரை டும் பன்றியுங் கொணர்ந்து தந்தார் ;

துரியோதனன் பொருமை

கலை மான் கொம்புகளும்—பெருங்
களி றுடைத் தந்தமுங் கவரிகளும்
விலை யார் தோல் வகையும்—கொண்டு
மேலும் பொன் வைத் தங்கு வணங்கி நின்றார். (28)

செந் நிறத் தோல், கருந் தோல், அந்தத்
திரு வளர் கதலியின் தோலுடனே
வெந் நிறப் புலித் தோல்கள், —பல
வேழங்க ளாடுக ளிவற் றுடைத் தோல்,
பன்னிற மயி ருடைகள்,—விலை
பக ரரும் பறவைகள், விலங் கினங்கள்,
பொன் னிறப் பாஞ்சாலி—மகிழ்
பூத்திடுஞ் சந்தன மகில் வகைகள், (29)

‘ ஏலங் கருப்பூரம்—நறும்
இலவங்கம் பாக்கு நற்சாதி வகை,
கோலம் பெறக் கொணர்ந்தே—அவர்
கொட்டி நின்றார், கரங் கட்டிநின்றார் ;
மேலுந் தலத்தி லுள —பல
வேந்த ரப் பாண்டவர் விழைந்திடவே
ஓலந் தரக் கொணர்ந்தே—வைத்த
தொவ் வொன்று மென் மனத் துறைந்ததுவே. (30)

‘ மாலைகள் பொன்னு முத்தும்—மணி
வகைகளிற் புனைந்தவுங் கொணர்ந்து பெய்தார் ;
சேலைகள் நூ று வன் னம்—பல
சித்திரத் தொழில் வகை சேர்ந்தனவாய்

பாஞ்சாலி சபதம்

சாலவும் பொன் னிழைத்தே—தெய்வத்
 தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் ;
 கோல நற் பட்டுக்களின்—வகை
 கூறுவதோ ? எண்ணி லேறுவதோ ? (31)

⁴ கழல்களுங் கடகங்களும்—மணிக்
 கவசமும் மகுடமுங் கணக் கில வாம் ;
 நிழ னிறப் பரி பலவும்—செந்
 நிறத்தன பலவும் வெண் ணிறம் பலவும்
 தழ னிற மேக நிறம்—விண்ணிற்
 சாரு மிந்திர வில்லை நேரு நிறம்
 அழகிய கிளி வயிற்றின்—வண்ணம்
 ஆர்ந்தன வாய்ப் பணி சேர்ந்தனவாய், (32)

⁴ காற் றெனச் செல்வனவாய்,—இவை
 கடிதுகைக் திடுத்திறன் மறவ ரொடே,
 போற்றிய கையின ராய்ப்—பல
 புரவலர் கொணர்ந் தவன் சபை புகுந்தார்.
 சீற்ற வன் போர்யானை—மன்னர்
 சேர்த்தவை பல பல மந்தை யுண்டாம் ;
 ஆற்றன் மிலேச்ச மன்னர்—தொலை
 அரபிய ரொட்டைகள் கொணர்ந்து தந்தார். (33)

⁴ தென் றிசைச் சாவக மாம்—பெருந்
 தீவு தொட்டே வடதிசை யதலில்
 நின் றிடும் புகழ்ச் சீனம்—வரை
 நேர்ந்திடும் பல பல நாட்டின ரும்,

துரியோதனன் பொருமை

வேன்றி கொள் தருமனுக்கே,—அவன்
வேள்வியிற் பெரும் புகழ் விளையும் வண்ணம்,
நன்று பல் (பொருள்) கொணர்ந்தார் ;—புவி
நாயகன் யுதிட்டிர னென வுணர்ந்தார். (34)

‘ ஆடுகள் சிலர் கொணர்ந்தார் ;—பலர்
ஆயிர மாயிரம் பசுக் கொணர்ந்தார் ;
மாடுகள் பூட்டின வாய்ப்பு—பல
வகைப் படு தாலியஞ் சுமந்தன வாய்
ஈடுறு வண்டி. கொண்டே—பலர்
எய்தினர் ; கரும்புகள் பலர் கொணர்ந்தார் ;
நாடுறு தயில வகை—நறு
நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார் ; (35)

‘ ரெய்க் குடங் கொண்டுவந்தார்,—மறை
நியமங் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே ;
மொய்க்கு மின் கள் வகைகள்—கொண்டு
மோதின ரரசின மகிழ் வுறவே ;
தைக்கு நற் குப்பாயம்,—செம் பொற்
சால்வைகள், போர்வைகள், சும்பளங்கள்—
கைக்கு மட்டினுந் தானே—அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ ? (36)

‘ தந்தத்திற் கட்டில்க ளும்,—நல்ல
தந்தத்திற் பல்லக் கும், வாகன மும்,
தந்தத்தின் பிடி வா ளும்—அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில் வகையும்,

பாஞ்சாலி சபதம்

தந்தத்தி லாதன மும்,—பின்னுந்
தமனிய மணிகளி லிவை யனைத் தும்
தந்தத்தைக் கணக் கிடவோ?—முழுத்
தர்ணியின் திருவு மித் தருமனுக்கோ?"

(37)

வேறு

என் றிவ் வாறு பல பல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்,
வன்றிறத் தொரு கல்லெனும் நெஞ்சன்,
வானம் வீழினு மஞ்சத வில்லான்,
குன்ற மொன்று குழைவுற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய் திடும் வண்ணம்
கன்று பூதலத் துள் ளுறை வெம்மை
காய்ந் தெழுந்து வெளிப் படல் போல

(38)

நெஞ்சத் துள் ளோர் பொருமை யெனுந் தீ
நீள்வதா லுள்ள நெக் குருகிப் போய்,
மஞ்ச னுண்மை மறந் திண்மை மாவம்
வன்மை யாலும் மறந்தன னாகிப்
பஞ்சையா மொரு பெண் மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு
கூடியே யுற வெய்தி நின்ற னால்.

(39)

யாது நேரினு மெவ் வகையானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யென் றறியான் திகைப் பெய்திச்

துரியோதனன் சகுனியிடம் சொல்வது

குதும் பொய்யு முரு வெனக் கொண்ட-
துட்ட மாமனைத் தான் சரணெய்தி,
'ஏது செய்வம்' எனச் சொல்லி ரைந்தான்,
எண்ணத் துள்ளன யாவு முரைத்தே. (40)

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மா மதத்திலில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத் தீவை கண்டுந்
தோற்றங் கண்டு மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன் னுள மென்றே
ஈன மாம னறிந் திடும் வண்ணம்
முன்னந் தா னெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னு மெடுத்து மொழிந்தான். (41)

துரியோதனன் சகுனியிடம் சொல்வது

வேறு

'உலகு தொடங்கிய நாள்
முதலாக நஞ் சாதியில்—புகழ்
ஓங்கி நின்றாரித் தருமனைப்
போலெவர்? மாமனே!
இலகு புகழ் மனு வாதி
முதுவர்க்கும், மாமனே!—பொரு
ளேற்றமு மாட்சியு மிட்
படி புண்டு கொல்?—மாமனே!

பாஞ்சாலி சபதம்

கலைக ளுணர்ந்த நல் வேதியப்

பாவலர் செய்த வாம்—பழங்

கற்பனைக் காவியம்

பற்பல கற்றனை,—மாமனே !

பல கட னுட்டையு மிப் படி

வென்றதை எங்க னும்—சொல்லப்

பார்த்த துண்டோ ? கதை

கேட்ட துண்டோ ? புகல், மாமனே (42)

‘ எதனை யுலகில் மறப்பி னும்,

யா னினி, மாமனே !—இவர்

யாகத்தை என்றும் மறந்திட

வென்ப தொன் றேது காண் ?

வித முறச் சொன்னபொருட்

குவையும் பெரிதில்லைகாண் ;—அந்த

வேள்வியி் வென்னை வெதூர்

பின வேறு பல வுண் டே ;

இதனை யெலா மல் விழியற்ற

தந்தையின் பாற்சென்றே—சொல்லி,

இங்கிவர் மீதவ னும் பகை

எய் திடச் செய் குவாய்.

மித மிகு மன் பவர் மீது

கொண்டா னவன் கேட்க வே,—அந்த

வேள்வி கண் டென்னுயிர்

புண்படுஞ் செய்தி விளம்புவாய். (43)

துரியோதனன் சகுனீடம் சோல்வது

கண்ணைப் பறிக்கு மழ

குடையா ரிள மங்கையர்—பல

காமரு பொன் மணிப் பூண்க

ளணிந்தவர் தம்மையே

மண்ணைப் புரக்கும் புரவலர்

தா மந்த வேள்வியில்—கொண்டு

வாழ்த்தி யளித்தனர் பாண்

டவர்க்கே, எங்கள்—மாமனே !

எண்ணைப் பழிக்குந் தொகை

யுடையா ரிள மஞ்சரைப்—பலர்

ஈந்தனர் மன்ன ரிவர்

தமக்குத் தொண்டியற்றவே

விண்ணைப் பிளக்குந் தொளி

யுடைச் சங்குக னூதினார்;—தெய்வ

வேதியர் மந்திரத்தோடு பல்

வாழ்த்துக்க ளோதினார்.

(44)

‘ நாரதன் றூன மவ்வேத

வியாசனு மாங்ங னே—பலர்

நா னிங் குரைத்தற் கரிய

பெருமை முனிவ ரும்

மா ரத வீர ரப்பாண்டவர்

வேள்விக்கு வந்த தும்.—வந்து

மா மறை யாசிகள் கூறிப்

பெரும் புகழ் தந்த தும்

பாஞ் 2

[17]

பாஞ்சாலி சபதம்

வீரர் தம் போரி னரிய

நற் சாத்திர வாதங்கள்—பல

விப்பிரர் தம் முள் விளைத்

திட உண்மைகள் வீசவே

சார மறிந்த யுதிட்டிரன்

கேட்டு வியந்ததும்,—நல்ல

தங்க மழை பொழிந் தாங்

கவர்க் கே மகிழ் தந்ததும்,

(45)

விப்பிர ராதிய நால்

வருணத் தவர் துய்ப்பவே—நல்

விருந்து செயலி லள வற்ற

பொன் செல விட்டதும்,

இப் பிறவிக் கு ளிவை யொத்த

வேள்வி விருந்துகள்—புவி

எங்கணும் நாங் கண்ட தில்லை'

எனத் தொனி பட்டதும்,

தப் பின்றி யே நல் விருந்தினர்

யார்க்குத் தகுதிகள்—கண்டு

தக்க சன்மான மளித்து

வரிசைக ளிட்டதும்,

செப்புக நீ யவ் விழியற்ற

தந்தைக்கு ; " நின் மகன்—இத்தச்

செல்வம் பெறு விடிற் செத்

திடுவான் " என் றுஞ் செப்புவாய்.

(46)

துரியோதனன் சகுனியிடம் சொல்வது

‘ அண்ணன் மைந்த னவனிக்
 குரியவன் யானன்றோ ?—அவர்
 அடிய வராகி யெமைப்
 பற்றி நின்றல் விதி யன்றோ ?
 பண்ணும் வேள்வியில் யார்க்கு
 முதன்மை யவர் தந்தார் ?—அந்தப்
 பாண்டவர் நமைப் புல் லென
 வெண்ணுதல் பார்த்தையோ ?
 கண்ணனுக்கு முத லுப
 சாரங்கள் காட்டினார் ;—சென்று
 கண்ணிலாத் தந்தைக் கிச்
 செயலின் பொருள் காட்டுவாய் ;
 மண்ணில் வேந்தருட் கண்ண
 னெவ்வாறு முதற்பட்டான் ?—என்றன்
 மாமனே, அவ னம்மி
 லுயர்ந்த வகை சொல்வாய். (47)

‘ சந்திரன் குலத்தே டிறந்தோர்
 தந் தலைவன் யான்—என்று
 சகமெலாஞ் சொலும் வார்த்தை
 மெய் யோ வெறுஞ் சாலமோ ?
 தந்திரத் தொழிலொன் றுண
 ருஞ் சிறு வேந்தனை—இவர்
 தரணி மன்ன ருள் முற்பட
 வைத் திடல் சாலு மோ ?

பாஞ்சாலி சபதம்

மந்திரத்தி லச் சேதியர்

மன்னனை மாய்த் திட்டார்;—ஐய !

மா மகத்தி லதிதியைக்

கொல்ல மர புண்டோ ?

இந்திரத்துவம் பெற்றிவர்

வாழு நெறி நன்றே!—இதை

எண்ணி எண்ணி என் நெஞ்சு

கொதிக்குது, மாமனே.

(48)

‘ சதி செய்தார்க்குச் சதி செயல்

வேண்டும், என் மாமனே!—இவர்

தா மெனன்பன் சராசந்

தனுக்குமு நெவ் வகை

விதி செய்தார்? அதை என்று

மெனுள்ள மறக்குமோ?—இந்த

மேதினியோர்கள் மறந்து விட்டார்,

இஃ தோர் விந்தையே.

நிதி செய்தாரைப் பணிகுவர்

மானிடர், மாமனே!—எந்

நெறியிலைது செய்யினும்,

நா யென நீள் புவி

துதி செய்தே யடி நக்குதல்

கண்டனை, மாமனே!—வெறுஞ்

சொல்லுக்கே யற நூல்க

னூரைக்குந் துணி வெலாம்.

(49)

தூரியோதனன் சகுனியிடம் சொல்வது

வேறு

‘ பொற் றடந் தேரொன்று வாலிகள்
கொண்டு விடுத்ததும், அதிற்
பொற் கொடி சேதியர் கோ
மகன் வந்து தொடுத்ததும்,
உற்ற தோர் தம்பிக்குத் தென்
னவன் மார்பணி தந்ததும்,—ஒளி
யோங்கிய மாலையம் மாகதன்
ரூன் கொண்டு வந்ததும்,
பற்றல ரஞ்சம் பெரும் புக
ழேக லவியனே—செம் பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினி லார்த்ததும்,
முற்றிடு மஞ்சனத்திற்குப் பல
பல தீர்த்தங்கள்—மிகு
மொய்ம் புடையா னவ்
வவந்தியர் மன்னவன் சேர்த்ததும், (50)

‘ மஞ்சன நீர் தவ வேதவியாசன்
பொழிந்ததும்,—பல
வைதிகர் கூடி நன் மந்திர
வாழ்த்து மொழிந்ததும்,
குஞ்சரச் சாத்தகி வெண் குடை
தாங் கிட, வீமனும்—இளங்
கொற்றவனும் பொற்
சிவிறிகள் வீச, இரட்டையர்

பாஞ்சாலி சபதம்

அஞ்சவர் போ லங்கு நின்று
 கவரி யிரட்டவே,—கடல்
 ஆளு மொருவன் கொடுத்த
 தொர் தெய்விகச் சங்கினில்
 வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
 கங்கை நீர் கொண்டு—திரு
 மஞ்சன மாட்டு மப் போதி
 லெவரு மகிழ்ந்ததும்

(51)

‘மூச்சை யடைத்த தடா !
 சபை தன்னில் விழுந்து நான்—அங்கு
 மூர்ச்சை யடைந்தது .
 கண்டனையே ! என்றன் மாமனே !
 ஏச்சையு மங்கவர் கொண்ட
 நகைப்பையு மெண்ணுவாய் ;—அந்த
 ஏந்திழையாளு மெனைச்
 சிரித்தா ளிதை எண்ணுவாய் ;
 பேச்சை வளர்த்துப் பய னென்று
 மில்லை, என் மாமனே !—அவர்
 பேற்றை யழிக்க உபாயஞ்
 சொல்வாய், என்றன் மாமனே !
 தீச் செய னற் செயலே தெனினும்
 ஒன்று செய்து, நாம்—அவர்
 செல்வங் கவர்ந் தவரை
 விட வேண்டும் தெருவிலே.’

(52)

சகுனியின் சதி

வேறு

என்று சுயோதனன் கூறியே—நெஞ்சம்
 ஈர்ந் திடக் கண்ட சகுனி தான்—‘அட!
 இன்று தருகுவன் வெற்றியே;—இதற்
 கித் தனை வீண் சொல் வளர்ப்ப தேன்?—இனி
 ஒன்றுரைப் பேனல் லுபாயந் தான்;—அதை
 யூன்றிக் கருத் தொடு கேட்பை யால்;—ஒரு
 மன்று புனைந் திடச் செய்தி நீ,—தெய்வ
 மண்டப மொத்த நலங் கொண்டே;

(53)

‘மண்டபங் காண வருவி ரென்—றந்த
 மன்னவர் தம்மை வர வழைத்—தங்கு
 கொண்ட கருத்தை முடிப்ப வே—மெல்லக்
 கூட்டி வன் சூது பொரச் செய்வோம்;—அந்த
 வண்டரை நாழிகை யொன்றிலே—தங்கள
 வான் பொருள் யாவையுந் தோற் றுனைப்—பணி
 தொண்ட ரெனச் செய்திடுவன் யான்,—என்றன்
 சூதின் வலிமை யறிவை நீ.

(54)

‘வெஞ் சமர் செய்திடுவோ மெனில்—அதில்
 வெற்றியும் தோல்வியும் யார் கண்டார்?—அந்தப்
 பஞ்சவர் வீரம் பெரிது காண்?—ஒரு
 பார்த்தன் கை வில்லுக் கெதி ருண்டோ? உன் றன்
 நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சி யாக்—கொள்ள
 நீத மில்லை, முன்னைப் பார்த்திவர்—தொகை
 கொஞ்ச யிலைப் பெருஞ் சூதினால்—வெற்றி
 கொண்டு பகையை யழித் துளோர்.

(55)

பாஞ்சாலி சபதம்

‘நாடுங் குடிகளுஞ் செல்வமும்—எண்ணி,
நா னிலத்தோர் கொடும் போர் செய்வார் ;—அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ?—சுமர்
ஊன் குவை கண்டு களிக்கவோ?—அந்த
நாடுங் குடிகளுஞ் செல்வமும்—ஒரு
நாழிகைப் போதிரிற் குதினால்—வெல்லக்
கூடு மெனிற் பிறி தெண்ண லேன்?—என்றன்
கொள்கையிது’ வெணக் கூற்றினான். (56)

இங் கிது கேட்ட சுயோதனன்—‘மிக
இங்கிதஞ் சொல்லினை, மாமனை!’—என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட—ஒளித்
தாமஞ் சகுனிக்குச் சூட்டினான் ;—பின்னர்
‘எங்கும் புவி மிசை யுன்னைப் போல்—எனக்
கில்லை இனியது சொல்லுவோர்’—என்று
பொங்கு மூவகையின் மார் புறக்—கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான். (57)

சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

மற்றதன் பின்ன ரிருவரும்—அரு
மந்திரக் கேள்வி யுடையவன்—பெருங்
கொற்றவர் கோன் திரி தராட்டிரன்—சபை
கூடி வணங்கி யிருந்தனர் ;—அருள்

சகுனி திரிதராட்டிராண்டம் சொல்லுதல்

அற்ற சகுனியுஞ் சொல்லுவான் :—‘ஐய,
ஆண் டகை நின் மகன் செய்தி கேள் ;—உடல்
வற்றித் துரும் பொத் திருக்கின்றான் ;—உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான் ;

(58)

‘ உண்ப சுவை யின்றி யுண்கின்றான் ; பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான் ; பழ
நண்பர்க ளோ டுற வெய்திடான் ; இள
நாரியரைச் சிந்தை செய்திடான் ;—பிள்ளை
கண் பசலை கொண்டு போயினான் ;—இதன்
காரணம் யாதென்று கேட்பையால் ;—உயர்
திண் பருமத் தடந் தோளினாய் !’—என்று
தீய சகுனியுஞ் செப்பினான்.

(59)

தந்தையு மிவ் வுரை கேட்டதால்—உளஞ்
சாலவுங் குன்றி வருந்தியே,—‘ என் றன்
மைந்த ! நினக்கு வருத்த மேன் ?—இவன்
வார்த்தையி லேதும் பொரு ளுண்டோ ?—நினக்
கெந்த விதத்துங் குறையுண்டோ ?—நினை
யாரு மெதிர்த் திடு வா ருண்டோ ?—நின்றன்
சிந்தையி லெண்ணும் பொரு ளெலாங்—கணந்
தேடிக் கொடுப்பவரில்லையோ ?

(60)

‘ இன் னமு தொத்த உணவுகள்,—அந்த
இந்திரன் வெஃ குறு மாடைகள்,—பலர்
சொன்ன பணி செயு மன்வவர்,—வருந்
துன்பந் தவிர்க்கு மமைச்சர்கள்,—மிக

பாஞ்சாலி சபதம்

நன் னலங் கொண்ட சூடிபடை,—இந்த
நானில மெங்கும் பெரும் புகழ்—மிஞ்சி
மன்னு மப் பாண்டவச் சோதரர்—இவை
வாய்ந்து முனக்குத் துய ருண்டோ ?' (61)

தந்தை வசனஞ் செவியுற்றே—கொடி
சர்ப்பத்தைக் கொண்ட தொர் கோ மகன்
வெந் தழல் போலச் சினங் கொண்டே—தன்னை
மீறிப் பல சொல் ளிளம்பினான் ;— இவன்
மந்த மதி கொண்டு சொல்வதை—அந்த
மாமன் மறித் துரை செய்குவான் :—' ஐய,
சிந்தை வெதுப்பத்தினு லிவ்வன்—சொலும்
சீற்ற மொழிகள் பொறுப் பையால். (62)

' தன் னுளத் துள்ள குறை யெலாம்—நின் றன்
சந்நி தியிற் சென்று சொல் விட—முதல்
என்னைப் பணித்தனன் ; யானிவன்—றனை
இங்கு வலியக் கொணர்ந் திட்டேன் ;—பிள்ளை
நன் னயமே சிந்தை செய்கின்றான் ;—எனில்
நன்கு மொழிவ தறிந்திலன் ;—நெஞ்சைத்
தின்னுங் கொடுந் தழல் கொண்டவர்—சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ ? (63)

' நீ பெற்ற புத்திரனே யன்றோ ? மன்னர்
நீதி யியல்பி லறிகின்றான்—ஒரு
தீபத்திற் சென்று கொளுத்திய பந்தர்
தேச குறைய வெரியுமோ ?—செல்வத்

சகுனி தீர்தராட்டிரனிடம் சொல்லுதல்

தாபத்தை நெஞ்சில் வளர்த்த திடல்—மன்னர்
சாத்திரத்தே முதற் சூத்திரம் ;—பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ—தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல் போல்?

(64)

‘வேள்வியி லன் றந்தப் பாண்டவர்—நமை
வேண்டு மட்டுங் குறை செய்தனர் ;—ஒரு
கேள்வி யிலா துன் மகன் றனைப்—பலர்
கேலி செய்தே நகைத்தார், கண்டாய் !—புவி
ஆள் வினை முன் னவர்க் கின்றி யே—புகழ்
ஆர்ந் தினை யோ ரது கொள்வதைப்—பற்றி
வாள் விழி மாதரும் நம்மையே—கய
மக்க ளென் றெண்ணி நகைத் திட்டார்.

(65)

‘ஆயிரம் யானை வலி கொண்டான்—உன்றன்
ஆண் டகை மைந்தனிவன், கண்டாய் !—இந்த
மாயிரு ஞாலத் துயர்த்ததா—மதி
வான் குலத் திற்கு முதல்வ னாம் ;—ஒளி
ஞாயிறு நிற்பவு மின்மினி—தன்னை
நாடித் தொழு திடுந் தன்மை போல்.—அவர்
வே யிருந் தூது மொர் கண்ணை—அந்த
வேள்வியிற் சால உயர்த்தினார்.

(66)

‘ஐய நின் மைந்தனுக் கில்லை காண்—அவர்
அர்க்கிய முற்படத் தந்ததே ;—இந்த
வையகத்தார் வியப் பெய்தவே,—புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்—மிக

பாஞ்சாலி சபதம்

நொய்யதோர் கண்ணலுக் காற்றினார் ;—மன்னர்
நொந்து மனங் குன்றிப் போயினர் ;—பணி
செய்யவுங் கேலிகள் கேட்கவும்—உன்றன்
செயினை வைத்தனர் பாண்டவர். (67)

‘ பாண்டவர் செல்வம் விழைகின்றான் ;—புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்—மிக
நீண்ட மகிதலம் முற்றிலும்—உங்கள்
நேமி செலும் புகழ் கேட்கிறான் ;—குலம்
பூண்ட பெருமை கெடாத வா—றெண்ணிப்
பொங்குகின்றானலம் வேட்கிறான் ;—மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ ?—இல்லை
யாமெனில் வையம் நகு மன்றோ ? (68)

‘ நித்தங் கடலினிற் கொண்டு போய்—நல்ல
நீரை யளவின்றிக் கொட்டுமாம்—உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கை யா—றது
வீணிற் பொருளை யழிப்பதோ ?—ஒரு
சத்த மிலா நெடுக் காட்டினில்—புனல்
தங்கி நிற்குங் குள மொன்றுண்டாம் ;—அது
வைத்த தன் நீரைப் பிறர் கொளா—வகை
வா ரடைப் பாசியில் மூடியே (69)

‘ குரிய வெப்பம் படாம லே—மரஞ்
சூழ்ந்த மலை யடிக் கீழ்ப் பட்டே—முடை
நீரினை நித்த லுங்காக்கு மாம் ;—இந்த
நீள் சுனை போல்வர் பல ருண்டே ?—எனில்

திரிதராட்டிரன் பதிற் கூறுதல்

ஆரியர் செல்வம் வளர்தற் கே—நெறி
ஆயிரம் நித்தம் புதியன—கண்டு
வாரிப் பழம் பொரு ளெற்றுவார் ;—இந்த
வண்மையும் நீ யறியாத தோ ?

(70)

திரிதராட்டிரன் பதிற் கூறுதல்

கள்ளச் சகுனியு மிங்ஙனே—பல
கற்பனை சொல்லித் த னுள்ளத்தின்—பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்—பெருங்
கோபத் தொ டே திரிதராட்டிரன்,—‘ அட,
பிள்ளையை நாசம் புரியவே—ஒரு
பே யென நீ வந்து தோன்றினாய் ;—பெரு
வெள்ளத்தைப் புல் லொன் றெதிர்க்கு மோ ?—இள
வேந்தரை நாம் வெல்லலாகு மோ ?

(71)

‘ சோதரர் தம் முட் பகை யுண்டோ ?—ஒரு
சுற்றத்திலே பெருஞ் செற்ற மோ ?—நம்மில்
ஆகரங் கொண்டவ ரல்லரோ ?—முன்னர்
ஆயிரஞ் சூழ்ச்சி இவன் செய் தும்—அந்தச்
சீதரன் றண் ணருளாலு மோர்—பெருஞ்
சீலத்தினு லும் புயவலி—கொண்டும்
யாதொரு தீங்கு மிலாம லே—பிழைத்
தெண் ணருங் கீர்த்தி பெற்றா ரன்றோ ?

(72)

பாஞ்சாலி சபதம்

‘ பின்னைப் பருவந் தொடங்கி யே—இந்தப் பிச்ச னவர்க்குப் பெரும் பகை—செய்து கொள்ளப் படாத பெரும் பழி—யன்றிக் கொண்ட தொர் நன்மை சிறி துண்டோ?—நெஞ்சில் எள்ளத் தகுந்த பகைமையோ?—அவர் யார்க்கு மிளைத்த வகையுண்டோ?—வெறும் நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,—பழ நூலின் பொருளைச் சிதைக்கிறாய். (73)

‘ மன்னவர் நீதி சொல வந்தாய் :—பகை மா மலையைச் சிறு மட் குடம்—கொள்ளச் சொன்ன தொர் நூல் சற்றுக் காட்டுவாய்!—விண்ணிற் சூரியன் போ னிக ரின்றி யே—புகழ் தன்னப் புவிச் சக் கராதிபம்—உடற் சோதரர் தாங்கொண்டிருப்ப வும்,—தந்தை யென்னக் கருதி யவ ரெனைப்—பணிக் தென் சொற் கடங்கி நடப்ப வும், (74)

‘ முன்னை யிவன் செய்த தீ தெலா—மவர் முற்றும் மறந்தவ ராகியே,—தன்னைத் தின்ன வரு மொர் தவளையைக்—கண்டு சிங்கஞ் சிரித் தருள் செய்தல் போல்—துணை யென்ன விவனை மதிப்ப வும்—அவ ரேற்றத்தைக் கண்டு மஞ்சாம லே—(நின்றன் சின்ன மதியினை யென் சொல்வேன்!) பகை செய்திட வெண்ணிப் பிதற்றினாய். (75)

திரிதராட்டிரன் பதிற் கூறுதல்

‘ஓப்பில் வலிமை யுடைய தாந்—துணை
யோடு பகைத்த லுறுதியோ?—நம்மைத்
தப் பிழைத்தா ரந்த வேள்வியில்—என்று
சால மெவரிடஞ் செய்கிறாய்?—மயல்
அப்பி விழி தடுமாறியே—இவன்
அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்—டந்தத்
துப் பிதழ் மைத்துனி தான் சிரித்—திடில்
தோஷமிதில் மிக வந்த தோ?

(76)

‘தவறி விழுபவர் தம்மையே—பெற்ற
தாயுஞ் சிரித்தல் மர பன் றோ?—எனில்
இவனைத் துணைவர் சிரித்த தோர்—செயல்
எண்ணரும் பாதக மாகு மோ?—மனக்
கவலை வளர்த் திடல் வேண்டுவோர்—ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோ?—வெறும்
அவல மொழிக ளளப்ப தேன்?—தொழி
லாயிர முண் டவை செய்குவீர்.

(77)

‘சின்னஞ் சிறிய வயதி லே—இவன்
தீமை யவர்க்குத் தொடங்கினான்—அவர்
என்னரும் புத்திர னென் றெண்ணித்—தங்கள்
யாகத் திவனைத் தலைக் கொண்டு—பசும்
பொன்னை நிறைத்த தோர் பையினை—‘மனம்
போலச் செல விடுவா’யென் றே—தந்து
மன்னவர் காண இவனுக் கே—தம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ?

(78)

பாஞ்சாலி சபதம்

‘ கண்ணனுக்கே முத லர்க்கியம்—அவர்
 காட்டின ரென்று பழித்தனை !—எனில்
 நண்ணும் விருந்தினர்க் கன்றி யே—நம்முள்
 நா முபசாரங்கள் செய்வ தோ—உற
 வண்ணனுந் தம்பியு மாதலால்—அவ
 ரன்னிய மா நமைக் கொண் டிலர் ;—முகில்
 வண்ண வதிதியர் தம்முளே—முதல்
 மாண் புடையா னெனக் கொண்டனர் ;

(79)

‘ கண்ணனுக் கே யது சாலு மென்—றுயர்
 கங்கை மகன் சொலச் செய்தனர் ;—இதைப்
 பண்ணரும் பாவ மென் றெண்ணினால்—அதன்
 பார மவர் தமைச் சாரு மோ ?—பின்னுங்
 கண்ணனை யே தெனக் கொண்டனை ?—“ அவன்
 காலிற் சிறு துக ளொப்பவர்—நிலத்
 தெண்ணாரு மன்னவர் தம்மு ளே—பிறர்
 யாரு மிலை ” யெனல் காணுவாய்.

(80)

‘ “ ஆதிப் பரம் பொருள் நாரணன்,—தெளி
 வாகிய பாற் கடல் மீதி லே—நல்ல
 சோதிப் பணமுடி யாயிரம்—கொண்ட
 தொல் லறி வென்னு மொர் பம்பின் மேல்—ஒரு
 போதத் துயில் கொளும் நாயகன்,—கலை
 போந்து புவியிசைத் தோன்றினான்—இந்தச்
 சீதக் குவளை விழியினான் ”—என்று
 செப்பு வ ருண்மை தெளிந்தவர்.

(81)

துரியோதனன் சினங் கொள்ளுதல்

“நானெனு மாணவந் தள்ளலும்—இந்த
 ஞாலத்தைத் தா னெனக் கொள்ளலும்—பர
 மோன நிலையி னடத்தலும்—ஒரு
 மூவகைக் காலங் கடத்தலும்—நடு
 வான கருமங்கள் செய்தலும்—உயிர்
 யாவிற்கும் நல்லருள் பெய்தலும்—பிறர்
 ஊனைச் சிதைத்திடும் போதினும்—தன
 துள்ள மருளி னெகுதலும்,

(82)

‘ஆயிரங் கால முயற்சியாற்—பெற
 லாவரிப் பேறுகள் ஞானியர் ;—இவை
 தாயின் வயிற்றிற் பிறந்தன்றே—தமைச்
 சார்ந்து விளங்கப் பெறுவரேல்,—இந்த
 மாயிரு ஞான மவர்தமைத்—தெய்வ
 மாண் புடையா ரென்று போற்றுங் காண் !—ஒரு
 பேயினை வேத முணர்த்தல் போற்—கண்ணன்
 பெற்றி யுனக் கெவர் பேசுவார்?’

(83)

துரியோதனன் சினங் கொள்ளுதல்

வேறு

வெற்றி வேற் கைப் பரதர் தங் கோமான்,
 மேன்மை கொண்ட விழி யகத் துள்ளோன்,
 பெற்றி மிக்க விதுர னறிவைப்
 பின்னு மற் றொரு கண் ணெனக் கொண்டோன்,

பாஞ் 3.

[33]

பாஞ்சாலி சபதம்

முற்றுணர் திரி தராட்டி ர வென்போன்
மூடப் பின்னைக்கு மாமன் சொல் வார்த்தை
ஏற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏன்றவாறு நயங்கள் புகட்ட, (84)

கொல்லு நோய்க்கு மருந்து செய் போழ்திற்
கூடும் வெம்மையதாய் பிணக் குற்றே
தொல்லுணர்வின் மருத்துவன் றன்னைச்
சோர் வுறுத்துதல் போல், ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான்,
தோ மிழைப்பதி லோர் மதி யுள்ளான்,
கல்லு மொப்பிடத் தந்தை விளக்குங்
கட்டுரைக்குக் கடுஞ்சின முற்றான். (85)

தூரியோதனன் தீ மொழி

வேறு

பாம்பைக் கொடியென் றுயர்த்தவன்—அந்தப்
பாம் பெனச் சீறி மொழிகுவான் :—‘அட!
தாம் பெற்ற மைந்தர்க்குத் தீது செய்—திடுந்
தந்தையர் பார்மிசை யுண்டு கொல்?—கெட்ட
வேட்பு நிக ரீவனுக்கு நான்—சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்;—அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான்,—திருத்
தேடினு மென்னை யிகழ்கின்றான். (86)

துரியோதனன் தீ மொழி

‘ ‘மன்னர்க்கு நீதி யொரு வகை பிற
மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை” — என்று
சொன்ன வியாழ முனிவனை — இவன்
சுத்த மடையென நெண்ணியே, — மற்றும்
என்னைன்னவோ கதை சொல்கிறான், — உற
வென்று நட்பென்றுங் கதைக்கிறான், — அவர்
சின்ன முறச் செயவே திறங் — கெட்ட
செத்தை யென் நெண்ணி நினைக்கிறான் ;

(87)

‘ இந்திர போகங்க ளென்கிறான், — உண்
வின்பமு மாதரி னின்பமும் — இவன்
மந்திரமும் படை மாட்சியும் — கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே — பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே — உள்ள
தேம்புதல் பேதைமை யென்கிறான் ; — மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்பிலே — எங்கள்
தந்தையை யொப்பவரில்லை, காண் !

(88)

‘ மாதர் தமிழ்ப் பெனக்கென்றான், — புவி
மண்டலத் தாட்சியவர்க் கென்றான், ; — நல்ல
சாதமு நெய்யு பெனக் கென்றான், எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி யவர்க் கென்றான் ; — அட !
ஆதர விநாநம் பிள்ளைமேல் — வைக்கும்
அப்ப னுலகினில் வேறுண்டோ ? — உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ — குறை
சொல்ல இனியிட மேதையா !

(89)

பாஞ்சாலி சபதம்

‘சொல்லி நயங்களறிந்திலேன், உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன் ;—கருங்
கல் லிடை நா ருரிப்பாருண்டோ ?—நினைக்
காரணங் காட்டுத லாகு மோ ?—என்னைக்
கொல்லி னும் வே றெது செய்யி னும்,—நெஞ்சிற்
கொண்ட கருத்தை விடுகிலேன் ;—ஆந்தப்
புல்லியப் பாண்டவர் மேம்படக்—கண்டு
போற்றி யுயிர் கொண்டு வாழ்கிலேன் ;

(90)

‘வாது நின் னோடு தொடுக் கிலேன் ;—ஒரு
வார்த்தை மட்டுஞ் சொலக் கேட்பையால் :—ஒரு
தீது நமக்கு வராமலே—பெற்றி
சேர்வதற் கோர் வழி யுண்டு, காண் !—களிச்
சூதுக் கவரை யழைத் தெல்லாம்—அதில்
தோற்றிடுமாறு புரியலாம் ;—இதற்
கேதுந் தடைகள் சொல்லாமலே—என
தெண்ணத்தை நீ கொளல் வேண்டுமால்.’

(91)

திரிதராட்டிரன் பதில்

வேறு

திரிதராட்டிரன் செவியில்—இந்தத்
தீ மொழி புகுதலுந் திகைத்து விட்டான் ;
‘பெரிதாத் துயர் கொணர்ந்தாய் ;—கொடும்
பே யெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன் ;

திரிதராட்டிரன் பதில்

அரி தாக்குதல் போலே—அமர்
ஆங் கவரொடு பொரலவல மென்றேன் ;
நரி தாக்குதல் போலாம்—இந்த
நாணமில் செயலினை நாடுவனோ ? (92)

‘ ஆரியர் செய்வாரோ ?—இந்த
ஆண்மையிலாச் செய லெண்ணுவாரோ ?
பாரினிற் பிற ருடைமை—வெஃகும்
பதரினைப்போ லொரு பத ருண்டோ ?
பே ரியற் செல்வங்களும்—இச்சப்
பெருமையு மெய்திட விரும்புதி யேல்;
காரிய மிதுவாமோ ?—என்றன்
காளை யன்றோ ? இது கருத லடா ! (93)

‘ வீரனுக் கேயிசை வார்—திரு
மேதினி எனு மிரு மனைவியர் தாம் ;
ஆ ரமர் தம ரல்லார் —மிசை
யாற்றி நல் வெற்றியி லோங்குதியேல்,
பாரத நாட்டினிலே—அந்தப்
பாண்டவ ரெனப் புகழ் படைத்திடுவாய் ;
சோரர் தம் மகனோ நீ ?—உயர்
சோமன்ற னொரு குலத் தோன்ற லன்றோ ? (94)

‘ தம் மொரு கருமத்திலே—நித்தந்
தளர் வறு முயற்சி, மற்றோர் பொருளை
இம்மியுங் கருதாமை,—சார்ந்
திருப்பவர் தமை நன்கு காத்திடுதல்—

பாஞ்சாலி சபதம்

இம்மையி லிவற்றினை யே—செல்வத்
திலக்கண மென்றனர் மூ தறிஞர்.
அம்ம, இங் கிதனை யெலாம்—நீ
அறிந்திலை யோ? பிழை யாற்றல் நன்றோ? (95)

‘நின் னுடைத் தோளனையார்—இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பா யோ?
என் னுடை யுயி ரன்றோ?—எனை
எண்ணி இக் கொள்கையை நீக்குதியால்!
பொன் னுடை மார்பகத்தார்—இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும் ப லின்பத்தினும்—உளம்
இசைய விட்டே இதை மறந்திடா?’ (96)

துரியோதனன் பதில்

வேறு

தந்தை இஃது மொழிந் திடல் கேட்டே,
தா ரிசைந்த நெடு வரைத் தோளான்;
‘எந்தை, நின் னெடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியுங் கேளாய்;
வந்த காரியங் கேட்டி மற் றுங் குன்
வார்த்தையின் றி அப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்,
இங்கு நின்மு னென் னாவி இறுப்பேன்.’ (97)

துரியோதனன் பதில்

‘ மதி தமக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள் ளுறை காணார்,
பானைத் தேனி லகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதியா மெனக் கொண்டனை நீ தான் ;
அதிக மோக மவ னுளங் கொண்டான்
ஐவர் மீதி லிங் கெம்மை வெறுப்பான்

(98)

‘ தலைவ னுங்கு பிறர் கை யிற் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க்குய்ந் நெறி'உண்டோ?
உலை வலால், திரிதராட்டிர வர்க்கத்
துள்ளவர்க்கு நல மென்பதில்லை ;
நிலை யிலாதன செல்வமு மாண்பும்
நித்தந் தேடி வருந்த லீலாமே
“ விலை யிலா நிதி கொண்டனம் ” என்றே
மெய் குழைந்து துயில்பவர் மூடர்.

(99)

‘ பழைய வா னிதி போது மென் றெண்ணிப்
பாங்கு காத் திடு மன்னவர் வாழ்வை
விழையு மன்னிய ரோர் கணத் துற்றே
வென் றழிக்கும் விதி அறியாயோ ?
குழைதலென்பது மன்னவர்க்கில்லை ;
கூடக் கூடப் பின் கூட்டுதல் வேண்டும்
பிழை ஒன்றே அரசர்க் குண்டு, கண்டாய் :
பிறரைத் தாழ்த்து வதிற் சலிப் பெய்தல்.

(100)

பாஞ்சாலி சபதம்

வேறு

‘ வெல்வதெங் குலத்தொழிலாம்;—எந்த
விதத்தினி விசையினுந் தவறிலை காண் !
நல் வழி தீய வழி—என
நாமதிற் சோதனை செயத் தகு மோ ?
செல்வழி யாவினுமே—பகை
தீர்த்திடல் சாலு மென்றனர் பெரியோர் ;
கொல்வதுதான் படை யோ ?—பகை
குமைப்பன யாவு நற் படை யலவோ ?

(101)

வேறு

‘ சுற்றத்தா ரிவ ரென்றனை ஐயா !
தோற்றத்தா லும் பிறவியினு லும்,
பற்றலா ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும் ;
மற் றெத்தாலும் பகையுற வில்லை ;
வடிவினி வில்லை, அளவினி வில்லை ;
உற்ற துன்பத்தினுற் பகை உண்டாம்,
ஓர் தொழில் பயில்வார் தமக்குள்ளே.

(102)

‘ பூமித் தெய்வம் விழுங்கிடுங் கண்டாய்
புரவலர் பகை காய்கிலர் தம்மை.
நா மிப்பூ தலக் தே குறை வெய்த
நா ளும் பாண்டவ ரேறு கின்றூரால்
நேமி மன்னர் பகை சிறி கென்றே
நினை வயர்ந் திருப்பா ரெனில், நோய்போல்,
சாமி, அந்தப் பகை மிக லுற்றே
சடிதி மாய்த்திடு மென்பதுங் காணாய்.

(103)

தூரியோதனன் பதில்

‘போர்செய்வோ மெனில் நீ தடுக்கின்றாய் ;
 புவியினோரும் பழி பல சொல்வார் ;
 தார்செய் தோ ளிளம் பாண்டவர் தம்மைச்
 சமரில் வெல்வது மாங் கெளி தன்றும் ;
 யார் செய் புண்ணியத் தோ நமக் குற்றான்
 எங்க ளாருயிர் போன்ற இம் மாமன் ;
 நேர்செய் சூதிரில் வென்று தருவான் ;
 நீதித் தர்மனுஞ் சூதி லன்புள்ளோன். (104)

‘பகைவர் வாழ்விரி லின்புறுவாயோ ?
 பாரதர்க்கு முடி மணி யன்னாய் !
 புகையு மென்ற னுளத்தினை வீறில்
 புன் சொற் கூறி அவித் திட லாமோ ?
 நகை செய்தார் தமை நாளை நகைப்போம் ;
 நம ரிப் பாண்டவ ரென்னி லிஃதாலே
 மிகை யுறுந் துன்ப மேது ? நம் மோடு
 வே றுறா தெமைச் சார்ந்து நன் குய்வார். (105)

‘ஐய, சூதிற் கவரை அழைத்தால்,
 ஆடி உய்குதாம், அஃதியற்றாயேல்,
 (பொய் யன் றென்னுரை ; என் னியல் போர்வாய் ;
 பொய்ம்மை வீ றென்றுஞ் சொல்லிய துண்டோ ;)
 நைய நின் முன ரென் சிரங் கொய்தே
 நா னிங் காவி இறுத்திடு வேனால் ;
 செய்ய லாவது செய்குதி’ என்றான் ;
 திரிதராட்டிர னெஞ்ச முடைந்தான். (106)

தீர்தராட்டிரன் ஸம்மதித்தல்

வேறு

‘ விதி செய்யும் வினை வினுக்கே—இங்கு
வேறு செய்வார் புவி மீ துளரோ ?
மதி செறி விதர னன்றே—இது
வருந்திற னறிந்து முன் னெனக் குரைத்தான்.
“ அதிசயக் கொடுங் கோலம்—வினைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கு ” மென்றான் ;
சதி செயத் தொடங்கி விட்டாய் ;—“ நின்றன்
சதியினிற்று னது வினையு ” மென்றான். (107)

‘ விதி ! விதி ! விதி ! மகனே—இனி
வே நெது சொல்லுவ னட மகனை !
கதி யுறுங் கால னன்றே—இந்தக்
கய மகனென நினைச் சார்ந்து விட்டான் ?
கொதியுறு முளம் வேண்டா ;—நின்றன்
கொள்கையின்படி அவர் தமை அழைப்பேன் ;
வதி யுறு மனை செல்வாய்,—என்று
வழியுங் கண்ணீரொடு விடை கொடுத்தான். (108)

சபா நிர்மாணம்

வேறு

மஞ்சனு டாமனும் போயின பின்னர்,
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
‘ பஞ்சவர் வேள் வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்த தொர் மண்டபஞ் செய்வீர் !

விதுரனைத் தூதுவிடல்

மிஞ்சு பொரு ளதற் காற்று வன் ' என்றான் ;
மிக்க உவகையொ டாங் கவர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி. நிறுத்தினர் பொற் சபை ஒன்றே.

(109)

வேறு

வல்லவ னாக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழி லுணர்ந் தார் செய லென்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சில சில சேர்த்துச்
சொல்லை இசைத்துப் பிறர் செய்யுமாறே
சுந்தரமா மொரு காப்பியுஞ் செய்தார்.

(110)

விதுரனைத் தூதுவிடல்

தம்பி விதுரனை மன்ன னழைத்தான் ;

' தக்க பரிசுகள் கொண்டினிதேகி,

எம்பியன் மிக்க ளிருந் தரசாளும்

இந்திர மாநகர் சார்ந் தவர் தம்பால்,

“ கொம்பினை யொத்த மடப்பிடியோடும்

கூடி இங் கெய்தி விருந்து களிக்க

நம்பி அழைத்தனன், கௌரவர் கோமான்

நல்ல தொர் நுந்தை” என உரை செய்வாய். (111)

பாஞ்சாலி சபதம்

‘நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன் மணி மண்டபஞ் செய்ததுஞ் சொல்வாய் ;
‘நீடு புகழ்ப் பெரு வேள்வியி லந் நாள்
நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
கூறின னிஃதெ’னச் சொல்லுவை கண்டாய். (112)

‘பேச்சி னிடையிற் “சகுனி சொற் கேட்டே
பே யெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச் செய லிஃதெ”ன் றதையுங் குறிப்பாற்
செப்பிடுவாய்’ என மன்னவன் கூறப்
‘போச்சது ! போச்சது பாரத நாடு !
போச்சது நல்லறம் ! போச்சது வேதம் !
ஆச்சரி யக் கொடுங் கோலங்கள் காண்போம் ;
ஐய, இதனைத் தடுத்த லரிதோ?’ (113)

என்று விதுரன் பெருந் துயர் கொண்டே
ஏங்கிப் பலசொ லியம்பிய பின்னர்
‘சென்று வருகுதி, தம்பி, இனிமேல்
சிந்தனை ஏது மிதிற் செய மாட்டேன்.
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை ;
மேலை விளைவுகள் நீ அறி யாயோ ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளி தென்றுமெய் சோர்ந்துவிழுந்தான். (114)

விதுரன் தூது செல்லுதல்

வேறு

அண்ண லிடம் விடை பெற்று விதுரன் சென்றான் ;
 அடவி மலை ஆ றெல்லாம் கடந்து போகித்
 திண்ண முறு தடந் தோளும் உளமுங் கொண்டு
 திரு மலியப் பாண்டவர்தா மரச்செய்யும்
 வண்ண முயர் மணி நகரின் மருங்கு செல்வான்
 வழி யிடையய நாட்டி னுறு வளங்க ணோக்கி
 எண்ண முற லாகித் த னிதயத்துள்ளே
 இனைய பல மொழி கூறி இரங்கு வானால், (115)

‘நீல முடி தரித்த பல மலை சேர் நாடு,
 நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு,
 கோல முறு பயன் மரங்கள் செறிந்து வாழுங்
 குளீர் காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
 ஞால மெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
 நன் செய்யும் புன்செய்யும் நல மிக்கோங்கப்
 பா லடையு நூறு நெய்யுந் தேனு முண்டு
 பண்ணவர் போல் மக்களெலாம் பயிலு நாடு, (116)

‘அன்னங்கள் பொற் கமலத் தடத்தி னூர
 அளி முரல்க் கிளி மழலை அரற்றக் கேட்போர்
 கன்னங்க ளமுதூறக் குயில்கள் பாடும்
 கா வினத்து நறு மலரின் கமழைத் தென்றல்
 பொன் னங்க மணி மட வார் மாட மீது
 புலவி செய்யும் போழ்தினிலே போந்து வீச,
 வன்னந் கொள் வரைத் தோளார் மகிழ், மாதர்
 மையல் வீழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. (117)

பாஞ்சால சபதம்

பே ரறமும் பெருந் தொழிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போ லொளிநு நாடு,
வீர மொடு மெய்ஞ் ஞானந் தவங்கள் கல்வி
வேள்வி எனு பிவையெல்லாம் விளங்கு நாடு,
சோர முதற் புன்மை எதுந் தோன்று நாடு,
தொல் லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு,
பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்
பாவிவேன் துணை புரியும் பான்மை என்னே !' (118)

விதுரனை வரவேற்றல்

வேறு

விதுரன் வருஞ் செய்தி தாஞ் செவியுற்றே,
வீறுடை ஐவ ருள மகிழ்பூச்சுச்
சதுரங்க சேனை யுடன் பல பரிசும்
தாளமு மேளமுந் தாங் கொண்டு சென்றே
எதிர் கொண் டழைத்து, மணி முடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுர மொழியிற் குசலங்கள் பேசி,
மன்னனொடுந் திரு மாளிகை சேர்ந்தார். (119)

குந்தி எனும் பெயர்த் தெய்வதந்தனைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்டு துருபதன் செல்வம்
வெளகித் தலை குனிந் தாங்கு வந்தெய்தி,

விதுரன் அழைத்தல்

அந்தி மயங்க விசம்பிடைத் தோன்றும்
ஆசைக் கதிர் மதியன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்த தொர் மாம னடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றாள்.

(120)

தங்கப் பதுமை என வந்து நின்ற
தையலுக் கைய னல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்,
ஆங்கு வந் துற்ற உறவினர் நண்பர்
சிங்கமெனத் திகழ் வீரர் புலவர்
சேவகர் யாரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவி னகர் வலம் வந்து
போழ்து கழிந் திரவாகிய பின்னர்.

(121)

விதுரன் அழைத்தல்

ஐவர்தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கிவிருந்தே;—
'மை வரைத் தோளன், பெரும் புகழாளன்'
மாமகள் பூமகட் கோர் மணவாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர்பிரான் , திரிதாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட. நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ் கென வாழ்த்தி,

(122)

பாஞ்சாலி சபதம்

‘ உங்களுக் கென்னிடஞ் சொல்லி விடுத்தான்
 ஓர் செய்தி ; மற்றஃ துரைத் திடக் கேளீர் !
 மங்களம் வாய்ந்த ந லத்தி புரத்தே
 வையக மீதி லிணை யற்றதாகத்
 தங்கு மெழிற் பெரு மண்டப மொன்று
 தம்பியர் சூழ்ந்து சமைத்தனர், கண்டர் !
 அங் கதன் விந்தை அழகினைக் காண
 அன் பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். (123)

‘ வேள்விக்கு நாங்க ளனைவரும் வந்து
 மீண்டு பல் தின மாயின வேனும்,
 வாள் வைக்கு நல்விழி மங்கை யொடேடீர்
 வந் தெங்க ளூரில் மருவிருந்தாட
 நாள்வைக்குஞ் சோதிடரா லிதுமட்டும்
 நாயக னும்மை அழைத்திட வில்லை ;
 கேள்விக் கொரு மிதலாதிப னெத்தோன்
 கேடற்ற மாத மிது வெனக் கண்டே. (124)

‘ வந்து விருந்து களித்திட நும்மை
 வாழ்த்தி அழைத்தனன், என் னருமக்காள் !
 சந்து கண்டே அச் சகுனி சொற்கேட்டுத்
 தன்மை இழந்த சுயோதன மூடன்
 விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
 வெய்ய புன் குது களித்திடச் செய்யும்
 மந்திர மொன்று மனத்திடைக் கொண்டான் ;
 வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன்.’ (125)

தருமபுத்திரன் பதில்

என்று விதுர னியம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொ லுரைப்பான் ;
‘மன்று புனைந்தது கேட்டு மிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உடைகின்றதையா ;
சிந்தையி லையம் வினைகின்றதையா ;
நன்று நமக்கு நினைப்பவ னல்லன் ;
நம்ப வரிது சுயோதனன் றன்னை. (126)
‘கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
குத்திர மான சது பல செய்தான் ;
சொல்லப்படா தவனா லெமக்கான
துன்ப மனைத்தையும் நீ அறியாயோ ?
வெல்லக் கடவ ரெவ ரென்ற போதும்
வேந்தவர்கள் சூதை விரும்பிடலாமோ ?
தொல்லைப் படுமென் மனநதெளி வெய்தச்
சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்’ கென்றான். (127)

விதுரன் பதில்

வேறு

விதுரனுஞ் சொல்லு கிறான் :—‘இதை
விட மெனச் சான்றவர் வெஞ்ஞவர் காண் ;
சதுரெனக் கொள்ளுவரோ ?—இதன்
தாழ்மையெலா மவர்க் குரைத்து விட்டேன் ;

பாஞ்சாலி சபதம்

இது மிகத் தீதென்றே—அண்ணன்
எத்தனை சொல்லியு மீள வரசன்,
மது மிகுத் துண்டவன் போல்—ஒரு
வார்த்தையையே பற்றிப் பிதற்றுகிறான். (128)

‘ கல் லெனி விணங்கி விடும்,— அண்ணன்
காட்டிய நீதிகள் கணக் கிலவாம் ;
புல்ல வரிங் கவற்றையெலாம்—உளம்
புகுத வொட்டாது, தன் மடமையினால்
சல்லியச் சூதினிலே—மனந்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன் ;
சொல்லிய குறிப் பறிந்தே—நலந்
தோன்றிய வழி யினைத் தொடர்க ’ என்றான். (129)

தருமபுத்திரன் தீர்மானம்

தருமனு மிவ்வளவில்—உளத்
தளர்ச்சியை நீக்கியொ ருறுதி கொண்டே
பருமங் கொள் குரலினனாய்—மொழி
பதைத்திட வின்றி இங் கிவை உரைப்பான் ;
‘ மருமங்க ளெவை செய்யினும்,—மதி
மருண் டவர் விருந் தறஞ் சிதைத் திடினும்,
கரும மொன்றே உளதாம்—நங்கள்
கடன் ; அதை நெறிப்படி புரிந்திடுவோம். (130)

வீமனுடைய வீரப்பேச்சு

‘தந்தையும் வரப் பணித்தான் ;—சிறு
தந்தையுந் தூதுவந் ததை உரைத்தான் ;
சிந்தை யொன் றினி இல்லை,—எது
சேரினு நல மெனத் தெளிந்து விட்டேன்.
முந்தை யச் சிலை ராமன்—செய்த
முடிவினை நம்மவர் மறப்பதுவோ ?
நொந்தது செய மாட்டோம் ;—பழ
நூலினுக் கிணங்கிய நெறி செலுவோம். (131)

‘ஐம் பெருங் குரவோர் தாம்—தரும்
ஆணையைக் கடப்பது மற நெறியோ ?
வெம் பெரு மத யானை—பரி
வியன் றேர் ஆளுட னிரு தினத்தில்
பைம் பொழி லத்தி நகர்—செலும்
பயணத்திற் குரியன புரிந் திடுவாய்,
மொய்ம் புடை விறல் வீமா!’—என
மொழிந்தன னற நெறி முழு துணர்ந்தான். (132)

வீமனுடைய வீரப்பேச்சு

வீமனுந் திகைத்து விட்டான் ;—இள
விசயனை நோக்கி இங் கிது சொலுவான் ;
‘மாமனு மருகனு மா—நமை
அழித்திடக் கருதி இவ் வழி தொடர்ந்தார்.

பாஞ்சாலி சபதம்

தாமதஞ் செய்வோமோ?—செலத்
 தகுந் தகு' மென விடியுற நகைத்தான் ;
 'கோ மக னுரைப் படியே—படை
 கொண்டு செல்வோ மொரு தடையிலை காண் ! (133)
 'நெடு நாட் பகை கண்டாய்!—இந்த
 நினைவினில் யான் கழித்தன பல நாள் ;
 கெடுநாள் வரு மளவும்—ஒரு
 கிருமியை அழிப்பவ ருலகிலுண்டோ ?
 படு நாட் குறி அன்றே—இந்தப்
 பாதக நினைப் பவர் நினைத்தது தான் ?
 விடு நாண் கோத் திடடா!—தம்பி,
 வில்லினுக் கிரை மிக வினையு தடா.

(134)

'போரிடச் செல்வ மடா! மகன்
 புலைமையுந் தந்தையின் புலமைகளும்
 யாரிட மவிழ்க்கின்றார்?—இதை
 எத்தனை நாள் வரை பொறுத் திருப்போம்?
 பாரிடத் திவரொடு நாம்—எனப்
 பகுதியிவ் விரண்டி.ற்கும் கால மொன்றில்
 கோரிட வாழ் வுண்டோ?—இரு
 நெருப்பினுக் கிடையினி லொரு விறகோ?'

(135)

தருமபுத்திரன் முடிவுரை

வேறு

வீம னுரைத்தது போலவே—உளம்
 வெம்பி நெடுவில் விசயனும்—அங்கு
 காமனுஞ் சாமனு மொப்பவே—நின்ற
 காளை இளைஞ ரிருவரும்—செய்ய

தருமபுத்திரன் முடிவுரை

தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்—சொல்லீத்
தட்டிப் பண் வொடு பேசினார்;—தவ
நேமந் தவறலு முண்டுகாண்,—நரர்
நெஞ்சங் கொதித்திடு போழ்திலே.

(136)

அன்பும் பணிவு முருக்கொண்டோர்—அணு
வாயினுந் தன்சொல் வழாதவர்—அங்கு
வன்பு மொழி சொலக் கேட்டனன்;—அற
மன்னவன் புன்னகை பூத்தனன்:—‘அட!
முன்பு சுயோதனன் செய்ததும்—இன்று
மூண் டிருக்குங் கொடுங் கோலமும்—இதன்
பின்பு வினைவதுந் தேர்ந்துளேன்; என்னைப்
பித்த னென்றெண்ணி உரைத் திட்டீர்!

(137)

‘கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்—றன்
கணக்கிற் சுழன்றிடுஞ் சக்கரம்—அது
தப்பி மிகையுங் குறையு மாச்—சுற்றும்
தன்மை அதற்குள தாகு மோ?—இதை
ஒப் பிட லாகும் புவியின் மேல்—என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே,—ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே—புவிச்
செய்திகள் தோன்றிடுமாயினும்,

(138)

‘இங்கிவை யாவுந் தவறிலா—விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;—புடி
வெங்கணு மின்றி எவற்றினும்—என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்—ஒரு

பாஞ்சாலி சபதம்

சங்கிலி யொக்கும் விதி கண்டீர் !—வெறுஞ்
சாத்திர மன் றிது சத்தியம் ;—நின்று
மங்கியொர் நாளி வழிவதாம்—நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்த தோ ? (139)

‘ தோன்றி அழிவது வாழ்க்கை தான் ;—இங்கு
துன்பத் தொ டின்பம் வெறுமையாம்—இவை
மூன்றி வெது வருமாயினும்,—களி
மூழ்கி நடத்தல் முறை, கண்டீர் !—நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ,—துன்பம்
உற்றிடு மென்பதொ ரச்சத்தால் ?—விதி
போன்று நடக்கு முலகென்றே—கடன்
பாற்றி ஒழுகுவர் சான்றவர். (140)

‘ சேற்றி லுழலும் புழுவிற்கும்,—புவிச்
செல்வ முடைய அரசார்க்கும்,—டீச்சை
ஏற்றுடல் காத்திடு மேழைக்கும்,—உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்,—நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமை தான்—முன் வந்
தவ் வக் கணந் தொறு நிற்குமால் ;—அது
தோற்றும் பொழுதிற் புரிசுவார்—பல
குழந்து கடமை அழிப்ப ரோ ? (141)

‘ யாவருக்கும் பொதுவாயினும்—சிறிற்
பென்ப ரரசர் குலத்திற்கே—உயர்
தேவரை யொப்ப முன்னோர் தமைத்—தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல் ;—தந்தை

நால்வரும் ஸம்மதித்தல் .

ஏவலை மைந்தர் புரிதற் கே—வில்
லீராமன் கதையை யுங் காட்டினேன் ;—புலிக்
காவலர் தம்மிற் சிறந்த நீர்—இன்று
கர்மம் பிழைத் திடுவீர் கொலோ ?' (142)

நால்வரும் ஸம்மதித்தல்

வேறு

என்றினைய நீதி பல தரும ராசன்
எடுத் துரைப்ப, இளைஞர்களுந் தங்கை கூட்டிக்
'குன்றினிலே ஏற்றி வைத்த விளக்கைப் போலக்
சுவலயத்திற் கறங் காட்டத் தோன்றினாய் நீ!
வென்றி பெறுந் திரு வடியாய், நிவந்து சொல்லை
மீறி ஒரு செய லுண்டோ? ஆண்டா னானை
யன்றி அடியார் தமக்குக் கடன் வேறுண்டோ?
ஐயனே, பாண்டவர்த மாவி நீயே! (143)
'துன்ப முறு மெமக் கென்றே எண்ணி நின் வாய்ச்
சொல்லை மறுத் துரைத்தோமோ? நின் பா லுள்ள
அன்பு மிகையா லன்றே திரு வுளத்தின்
ஆக்கிணைய எதிர்த் துரைத்தோ மறி வில்லாமல்
மன்பதையி னுளச் செயல்கள் தெரியக் காணும்
மன்னவ னே! மற்றிது நீ அறியா தொன்றோ?
வன்பு மொழி பொறுத் தருள்வாய் வாழி! நின் சொல்
வழிச் செல்வோம், எனக்கூறி வணங்கிச் சென்றார் .

பாண்டவர் பயணமாதல்

ஆங்கதன்பின் மூன்றும் நா ளினைஞரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கி னுறு பரிசனங்கள் பலவினோடும்
படையினோடும் இசையினோடும் பயண மாகித்
தீங் கதனைக் கருதாத தருமக் கோமான்
திரு நகர் விட்டகல்கின்றான் தீயோ ஞர்க்கே!
நீங்கி அகன்றிடலாகுந் தன்மை உண்டோ,
நெடுங் கரத்து விதி காட்டு நெறியி னின்றே? (145)

நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விரும், சிற்றெறும்பால் யானை சாகும்,
வரி வகுத்த உடற் புலியைப் புழுவுங் கொல்லும்,
வருங் கால முணர்வோரும் மயங்கி நிற்பார்,
கிரி வகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்,
கீழ் மேலாம் மேல் கீழாம் கிழக்கு மேற்காம்,
புரி வகுத்த முந் நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார், விதிவகுத்த போழ்தினன்றே. (146)

மாலை வருணனை

மாலைப் போ தாதலுமே, மன்னன் சேனை
வழி யிடை ஓர் பூம் பொழிலி னமர்ந்த காலை,
சேலைப் போல் விழியானைப் பார்த்தன் கொண்டு
சென் றுங் கோர் தனி யிடத்தே பசும் புல மேட்டில்

மாலே வருணனை

மேலைப் போம் பரிதியினைத் தொழுது கண்டான்;
மெல்லி யலு மவன் தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப் போல் மொழி பிதற்ற அவனை நோக்கிப்
பார்த்தனு மப் பரிதி எழில் விளக்குகின்றான். (147)

‘பா ரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழி! கணந் தோறு மாறி மாறி
ஓ ரடி மற்றோ ரடி யோ டொத்த வின்றி
உவகை யுற நவ நவமாத் தோன்றுங் காட்சி;
யா ரடி இங் கிவை போலப் புலியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்து மியற்ற வல்லார்?
ஶ ரடியாற் பழ வேத முனிவர் போற்றுஞ்
செழுஞ் சோதி வனப்பை யெலாஞ் சேரக் காண்பாய்;

‘கணந் தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந் தோறும் வெவ் வேறு கனவு தோன்றும்;
கணந் தோறு நவ நவமாங் களிப்புத் தோன்றும்;
கரு திட வுஞ் சொல்லிடவு மெளி தோ? ஆங்கே,
கணந் தோறு மொரு புதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறு மவள் பிறப்பா ளென்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய். (149)

‘அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய்;
இடி வானத் தொளி மின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,

பாஞ்சாலி சபதம்

முடி வான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுழற்றுவதன் மொயம்பு காணாய் !
வடிவான தொன் ருகத் தக டிரண்டு
வட்ட முறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

‘ அமைதி யொடு பார்த்திடுவாய், மின்னே, பின்னே
அசை வறு மோர் மின் செய்த வட்டு ; முன்னே,
சமையு மொரு பச்சை நிற வட்டங் காண்பாய் ;
தரணியி லிந் கிது போலோர் பசுமை உண்டோ ?
இமை குவிய மின் வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய் ;
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத் திடுவோம், “ பல்லாண்டு வாழ்க ” என்றே. (151)

வேறு

‘ பார் ; சுடர்ப் பரிதியைச் சூழ வே படர் முறில்
எத்தனை தீப் பட் டெரிவன ! ஓகோ !
என் னடி இந்த வன்னத் தியல்புகள் !
எத்தனை வடிவம் ! எத்தனை கலவை !
தீயின் சூழம்புகள் !—செழுந் பொன் காய்ச்சி
வீட்ட ஓடைகள் !—வெம்மை தோன்றாமே
எரிந் திடுந் தங்கத் தீவுகள் !—பாரடி !
நீலப் பொய்கைகள் !—அட்டா, நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடி !
எத்தனை செம்மை ! பசுமையுங் கருமையும்
எத்தனை !—கரிய பெரும் பெரும் பூதம் !

மாலே வருணனை

நீலப் பொய்கையின் மிதந் திடுந்தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற் கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்?—காணடி, ஆங்கு,
தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும்
இருட் கடல்!—ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!” (152)

வேறு

‘செங்கதிர் த் தேவன் சிறந்த ஒளியினைத்
[தேர்கின்றோம்—அவன
எங்க ளறி வினைத் தூண்டி நடத்துக’
[என்பதோர்—நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு
[வாழ்த்தியே—இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழி விடைச்
[சார்ந்தனர்;—பின்னர்
அங்க வ் விரவு கழிந்திட, வைகறையாதலும்
—மன்னர்
பொங்கு கட லொத்த சேனைகளோடு புறப்
[பட்டே,—வழி
எங்குந் திகழு மியற்கையின் காட்சியி லின்
[புற்றே,—கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார். (153);

தூரியோதனன்

குழ்ச்சிச் சுருக்கம்

முற்றியு.



ஓம்

இரண்டாவது

சூதாட்டச் சருக்கம்

வாணியை வேண்டுகல்.

தெளிவுற வே அறிந் திடுதல் ;

தெளிவு தர மொழிந்திடுதல் ; சிந்திப்பார்க்கே
களி வளரஉள்ளத்தி லாநந்தக் கனவு பல,
காட்டல் கண்ணீர்த்

துளி வர உள் ளருக்குதல், இங் கிவை யெல்லாம்

நீ அருளுந் தொழில்க ளன்றோ ?

ஒளி வளருந் தமிழ் வாணீ, அடியனேற்

கிவை யானைத்து முதவுவாயே.

(154)

பாண்டவர் வரவேற்பு

அத்தின மா நகரத்தினில் வந்தனர் வந்தனர்
ஆரியப் பாண்டவ ரென்றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள் ;
சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் —

பாண்டவர் வரவேற்பு

எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் ;
 இத்தனை மக்களு மெங்க ணிருந்தனர்
 இத்தின மட்டு மென வியப் பெய்துற
 எள்ளு விழற் கிட மின் றி யிருந்தார். (155)

மந்திர கீத முழக்கினர் பார்ப்பனர் ;
 வன் றடந் தோள் கொட்டி -ஆர்த்தனர் மன்னவர் ;
 வெந் திறல் யானையுந் தேருங் குதிரையும்
 வீதிகள் தோறு மொலி மிகச் செய்தன ;
 வந்தியர் பாடினர், வேசைய ராடினர் ;
 வாத்தியங் கோடி வகையி னொலித்தன ;
 செந் திரு வாழும் நகரினி லத்தினஞ்
 சேர்ந்த ஒலியைச் சிறி தெனலாமோ ! (159)

வாலிகள் றந்த தொர் தேர் மிசை ஏறி அம்
 மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
 நாலியலாம் படை யோடு நக ரிடை
 நல்ல பவனி எழுந்த பொழுதினில்,
 சேலியல் கண்ணியர் பொன் விளக் கேந்திடச்
 சீரிய பார்ப்பனர் கும்பங்க ளேந்திடக்
 கோலிய பூ மழை பெய்திடத் தோரணங்
 கொஞ்ச, நக ரெழில் கூடிய தன்றே. (157)

வேறு

மன்னவன் கோயிலிலே—இவர்
 வந்து புகுந்தனர் வரிசை யொடே.
 பொன் னரங்கினிலிருந்தான்—கண்ணில்
 புலவனைப் போய் நின்று போற்றிய பின்,

பாஞ்சாலி சபதம்

ஆன்னவ னாசி கொண் டே,—உயர்
ஆரிய வீட்டும னடி வணங்கி,
வின் னய முணர் கிருபன்—புகழ்
வீரத் துரோண னங் கவன் புதல்வன்

(158)

மற்றுள பெரியோர்கள்—தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார் ;
கொற்ற மிக் குயர் கன்னன்—பணிக்
கொடியோ னினையவர் சகுலீயோடும்
பொற் றடந் தோள் சருவப்—பெரும்
புகழினர் தழுவினர், மகிழ்ச்சி கொண்டார் ;
நற்றவக் காந்தாரி—முதல்
நாரியர் தமை முறைப் படி தொழுதார்.

(159)

குந்தியு மிளங் கொடியும்—வந்து
கூடிய மாதர் தம் மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி—அன்பு
மூண் டுரையாடிப் பின் பிரிந்துவிட்டார் ;
ஆந்தியும் புகுந்தது வால் ;—பின்னர்
ஐவரு முடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்—தங்கு
சாரு மின் னுணவமு துண்டதன் பின்,

(160)

சந்தன மலர் புனைந்தே,—இளந்
தையலர் வீணை கொண் டுயி ருருக்கி
விந்தை கொள் பாட்டிசைப்ப,—அதை
விழை வொடு கேட்டனர் துயில் புரிந்தார் ;

பாண்டவர் சபைக்கு வருதல்

வந்ததொர் துன்பத்தினை—அங்கு
மடித் திட லனைப் பின் வருந் துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ?—உளச்
சிதை வின்மை ஆரியர் சிறப்பன்றோ? (161)

பாண்டவர் சபைக்கு வருதல்

பாணர்கள் துதி கூற—இளம்
பகலவ நெழுமுனர்த் துயி லெழுந்தார் ;
தோணலத்தினை யில்லார்—செய்வந்
துதித்தனர் ; செய்ய பொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங்கள்—பல
பூண்டு பொற்சபையிடைப் போந்தனரால் ;
நாணமில் கவுரவரும்—தங்கள்
நாயக னெடு மங்கு வீற்றிருந்தார். (162)

வீட்டுமன் தா லிருந்தான் ;—அற
விதூர னும், பார்ப்பனக் குரவர்களும்,
நாட்டு மந்திரிமாரும்,—பிற
நாட்டினர் பல பல மன்னர்களும்,
கேட்டினுக் கிரையாவான்—மதி
கெடுந் துரி யோதனைக் கிளையினரும்,
மாட்டுறு நண்பர்களும்—அந்த
வான் பெருஞ் சபையிடை வயங்கினின்றார். (163)

சூதுக்கு அழைத்தல்



புன் தொழிற் கவ றதனில்—இந்தப்
 புவி மிசை இணை இலை எனும் புகழான்
 நன் றறியாச் சகுனி,—சபை
 நடுவினி லேறெனக் களித் திருந்தான் ;
 வென்றி கொள் பெருஞ்சுதர்—அந்த
 விவஞ்சதி சித்திர சேன னுடன்
 குன்று சத்திவிரதன்—இதழ்
 கூர் புருமித்திரன் சயனென்பார்

(164)

சாலவு மஞ்ச தரும்—கெட்ட
 சதிக் குணத்தார் பல மாயம் வல்லோர்
 கோல நற் சபை தனிலே—வந்து
 கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால் ;
 மேலவர் தமை வணங்கி—அந்த
 வெந்திறற் பாண்டவ ரிளைஞர் தமை
 ஆல முற்றிடத் தழுவிச்—செம்பொன்
 ஆதனத் தமர்ந்த வப் பொழுதினிலே,
 சொல்லுகின் றான் சகுனி :—‘ அறத்
 தோன்ற லுன் வரவினைக் காத்துளர் காண்
 மலலுறு தடந் தோளார்—இந்த
 மன்னவ ரனைவரும் நெடும் பொழுதா ;
 வில்லுறு போர்த் தொழிலாற்—புவி
 வென்று தங்குலத்தினை மேம்படுத்தீர் !
 வல்லுறு சூதெனும் போர்—தனில்
 வலிமைகள் பார்க்குதும் வருதி’ என்றான்.”

(165)

(166)

தருமன் மறுத்தல்

தருமனங் கிவை சொல்வான்—‘ ஐய !
சதி யறு சூதினுக் கெனை அழைத்தாய் ;
பெருமை இங் கிதி லுண்டோ ?—அறப்
பெற்றி உண்டோ ? மறப் பீடுள தோ ?
வரும நின் மனத் துடையாய் !—எங்கள்
வாழ்வினை உகந் தலை ஓன லறிவேன் ;
இருமையுங் கெடுப் பது வாம்—இந்த
இழி தொழிலா லெமை அழித்த லுற்றாய்.’ (167)

சகுவியின் ஏச்சு

கல கல வெனச் சிரித்தான்—பழிக்
கவற்றை யொர் சாத்திர மெனப் பயின்றோன் ;
‘ பல பல மொழிகுவ தேன் ?—உனைப்
பார்த்திவ னென் றெணி அழைத்து விட்டேன்,
“நில முழு தாட் கொண்டாய்—தனி
நீ” எனப் பலர் சொலக் கேட்டதனால்,
சில பொருள் வினையாட்டிற்—செலுஞ்
செலவினுக் கழிகலை என நினைத்தேன். (168)

‘ பாரத மண்டலத்தார்—தங்கள்
பதி ஒரு பிசுன னென் றறிவே னோ ?
சோர மிங் கிதிலுண்டோ ?—தொழில்
கு தெனி லாடுந் ரரச ரன் றோ ?

பாஞ்சாலி சபதம்

மாரத வீரர் முன்னே,—நடு

மண்டபத்தே, பட்டப் பகலினிலே,

சூர சிகாமணியே,—நின்றன்

சொத்தினைத் திருடுவ மெனுங் கருத்தோ? (169)

‘அச்ச மிங் கிதில் வேண்டா,—வீரரந்

தாடுவ நெடும் பொழு தாயின தால்;

கச்சை யொர் நாழிகை யா—நல்ல

காயுடன் விரித் திங்கு கிடந்திடல் காண்!

நிச்சய நீ வெல்வாய்;—வெற்றி

நினக் கியல் பாயின தறியாயோ?

நிச்சய நீ வெல்வாய்;—பல

நினைசுவ தேன்? களி தொடங்கு’ கென்றான். (170)

தருமனின் பதில்

வேறு

தோல் விலைக்கு பசுவினைக் கொல்லும்

துட்ட னிவ் வுரை கூறுதல் கேட்டே,

நூல் விலக்கிய செய்கைக ளஞ்சும்

நோன்பி னோ னுள நொந்திவை கூறும்:

‘தேவலப் பெயர் மா முனிவோ னும்

செய்ய கேள்வி அசிதனும் முல் னர்

காவலர்க்கு விதித்த தந் நூலிற்

கவறு நஞ் செனக் கூறினர், கண்டாய்!

(171)

தருமனின் பதில்

‘ “வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார்,
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்,
அஞ்ச வின்றிச் சமர்க் களத் தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்,
துஞ்ச நேரினுந் தூய சொல் லன்றிச்
சொல் மிலேச்சரைப் போ வென்றுஞ் சொல்லார்,
மிஞ்சி சீர்த்தி கொள் பாரத நாட்டில்
மேவு மாரிய ” ரென்றனர் மேலோர். (172)

‘ ஆதலா விந்தச் சூதினை வேண்டேன் !
ஐய, செல்வம் பெருமை இவற்றின்
காத லா லர சாற்றுவ னல்லேன் ;
காழ்த்த நல்லற மோங்கவு மாங்கே
ஓத லானு முணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத் தொகை யாவும்
சாத லின்றி வளர்ந் திடு மாறும்,
சகுனி, யா னரசாளுதல், கண்டாய் ! (173)

‘ என்னை வஞ்சித் தென் செல்வத்தைக் கொள்வோர்
என் றனக் கிடர் செய்பவ ரல்லர்,
முன்னை நின்ற தொர் நான் மறை கொல்வார்,
மூ துணர்விற் கலைத் தொகை மாய்ப்பார்,
பின்னை என் னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார் ;
நின்னை மிக்க பணி வொடு கேட்பேன் :
நெஞ்சிற் கொள்கையை நீக்குதி’ என்றான். (174)

சகுனி வல்லுக்கு அழைத்தல்

வேறு

‘சாத்திரம் பேசுகின்றாய்’—எனத்
 தழல்படு விழியோடு சகுனி சொல்வான் ;
 ‘கோத்திரக் குலமன்னர்—பிறர்
 குறை படத் தம் புகழ் கூறுவரோ ?
 நாத் திறன் மிக உடையாய்!—எனில்
 நம்மவர் காத்திடும் பழ வழக்கை
 மாத்திர மறந்து விட்டாய் ;—மன்னர்
 வல்லினுக் கழைத்திடில் மறுப்ப துண்டோ ? (175)

தேர்ந்தவன் வென்றிடுவான் ;—தொழில்
 தேர்ச்சி இல்லாதவன் தோற்றிடுவான் ;
 நேர்ந் திடும் வாட் போரில்—குத்து
 நெறி அறிந்தவன் வெலப்பிற னழிவான் ;
 ஓர்ந்திடு சாதிரப் போர்—தனில்,
 உணர்ந்த வன் வென்றிட, உணராதான்
 சோர்ந் தழி வெய் திடுவான் ;—இவை
 சூ தென்றுஞ் சதி என்றுஞ் சொல்வா ரோ ? (176)

‘வல்லவன் வென்றிடுவான் ;—தொழில்
 வன்மை இலாதவன் தோற்றிடுவான் ;
 நல்லவ னல்லாதான்—என
 நாண மிலார் சொல்லுங் கதை வேண்டா ;
 வல் லமர் செய்திடவே—இந்த
 மனவர் முன்னே நினை அழைத்து விட்டேன் ;
 சொல்லுக வருவ துண்டேல,—மனத்
 துணிவிலையேலதுஞ் சொல்லு’ கென்றான். (177)

தருமன் இணங்குதல்

வேறு

வெய்ய தான விதியை நினைந்தான்
விலக் கொணா தற மென்ப துணர்ந்தோன் ;
பொய்ய தாகுஞ் சிறு வழக் கொன்றைப்
புல னிலா தவர் தம் முடம் பாட்டை
ஐய னெஞ்சி லற மெனக் கொண்டான்.
ஐயகோ ! அந்த நாண்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்ப ிலில் வகை எய்தின ரம்மா !

(178)

முன் பிருந்த தொர் காரணத்தாலே,
மூடரே, பொய்யை மெய் எனலாமோ ?
முன் பெனச் சொலுங் கால மதற்கு,
மூடரே, ஓர் வரையறை உண்டோ ?
முன் பெனச் சொலின் நேற்று முன்பே யாம் ;
மூன்று கோடி வருட மு முன்பே ;
முன் பிருந் தெண்ணிலாது புவி மேல்
மொய்த்த மக்க ளெலா முனிவோரோ ?

(179)

நீர் பிறக்கு முன் பார் ிரிசை மூடர்
நேர்ந்த தில்லை என நினைந்திரோ ?
பார் பிறந்தது தொட்டி ன்று மட்டும்,
பல பலப் பல பற்பல கோடி
கார் பிறக்கு மழைத் துளி போலே
கண்ட மக்க ளனைவ ருள் ளேயும்,
நீர் பிறப்பதன் முன்பு, மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ ?

(180)

பாஞ்சாலி சபதம்

பொய் யொழுக்கை அற மென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறி விலா ரறப் பற்று மிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்,
மெய் யறிந்தவர் தம்மு ஞாயந்தோன்—
விதியினுலத் தருமனும் வீழ்ந்தான்.

(181)

மதிய்ணும் விதி தான் பெரி தன்றோ ?
வையமீ துள வாகு மவற்றுள்
விதியி னும் பெரிதோர் பொரு ணுண்டோ ?
மேலை நாஞ் செயுங் கர்ம மல்லாதே,
நதியி லுள்ள சிறு குழி தன்னில்
நான்கு திக்கி விருந்தும் பன்மாசு
பதியு மாறு, பிறர் செயுங் கர்மப்
பயனு நன்மை அடைவ துண்டன்றோ ?

(182)

சூதூடல்



வேறு

மாயச் சூதி னுக்கே—ஐயன்
மன மிணங்கி விட்டான் ;
தாய முருட்ட லானார் ;—அங்கே
சகுனி ஆர்ப்ப ரித்தான் ;

குதாடல்

நேய முற்ற விதுரன்—போலே
நெறி யுளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார் ;—தங்கள்
மதி மயங்கி விட்டார்.

(183)

அந்த வேளை யதனில்,—ஐவர்க்
கதிப னிஃ துரைப்பான் ;
' பந்தயங்கள் சொல்வாய் ;—சகுனி,
பரபரத் திடாதே !
விந்தை யான செல்வம்—கொண்ட
வேந்த ரோடு நீ தான்
வந் தெதிர்த்து விட்டாய் ;—எதிரே
வைக்க நிதிய முண்டோ ?'

(184)

தருமன் வார்த்தை கேட்டே—தூரியோ
தன னெழுந்து சொல்வான் :
' அருமை யான செல்வம்—என்பால்
அள விலாத துண்டு ;
ஒரு மடங்கு வைத்தால்—எதிரே
ஒன் பதாக வைப்பேன் ;
பெருமை சொல்ல வேண்டா,—ஐயா,
பின் னடக்கு ' கென்றான்.

• (185)

' ஒருவ னுடப் பணயம்—வேறே
ஒருவன் வைப்ப துண்டோ ?
தரும மாகு மோடா,—சொல்வாய்,
தம்பி இந்த வார்த்தை ?'
' வரும மில்லை ஐயா ;—இங்கு
மாம னுடப் பணயம்
மருகன் வைக் கொணுதோ ?—இதிலே
வந்த குற்ற மேதோ ?'

(186)

பாஞ்சாலி சபதம்

‘ பொழுது போக்குதற்கே—குதுப்
போர் தொடங்குகின்றோம் ;
அழுத லேனிதற்கே ?’ என்றே
அங்கர் கோ னகைத்தான் .

‘ பழு திருப்ப தெல்லாம்—இங்கே
பார்த்திவர்க் குரைத்தேன் ;
முழுது மிங் கிதற்கே—பின்னர்
முடிவு காண்பீர் ’ என்றான் .

(187)

ஒளி சிறந்த மணியின்—மாலை
ஒன்றை அங்கு வைத்தான் : .
களி மிகுந்த பகைவன்—எதிரே
கன தனங்கள் சொன்னான் ;
வீழி இமைக்கு முன்னே—மாமன்
வென்று தீர்த்து விட்டான் ;
பழி இலாத தருமன்—பின்னும்
பந்தயங்கள் சொல்வான் :

(188)

‘ ஆயிரங் குடம் பொன்—வைத்தே
ஆடுவோ ’ மிதென்றான் ;
மாயம் வல்ல மாமன்—அதனை
வசம தாக்கி விட்டான் .
பாயுமா ரொ ரெட்டில்—செல்லும்
பார மான பொற் றேற் .’
தாய முருட்டு லானார் ;—அங்கே
சகுனி வென்று விட்டான் .

(189)

குதாடல்

' இனைய ரான மாதர்,—செம்பொன்
 எழி லிணைந்த வடிவும்
 வளை அணிந்த தோளும்—மாலை
 மணி குலுங்கு மார்பும்
 விளையு மின்ப நூல்கள்—தம்மில்
 மிக்க தேர்ச்சி யோடு
 களை இலங்கு முகமும்—சாயற்
 கவினு நன்கு கொண்டோர்,

(190)

ஆயிரக் கணக்கா—ஐவர்க்
 கடிமை செய்து வாழ்வோர்.'
 தாய முருட்டலானார் ;—அந்தச்
 சகுனி வென்று விட்டான்.
 ஆயிரந்க ளாவார்—செம் பொன்
 னணிகள் பூண்டிருப்பார்
 தாயிழைப் பொனாடை—சுற்றுந்
 தொண்டர் தம்மை வைத்தான் ;

(191)

சோர னங் கவற்றை—வார்த்தை
 சொல்லு முன்னர் வென்றான்.
 தீர மிக்க தருமன்—உள்ளத்
 திட னாழிந் திடாதே,
 ' நீரையுண்ட மேகம்—போலே
 நிற்கு மாயிரங்கள்
 வாரணங்கள் கண்டாய்,—போரில்
 மறலி யொத்து மோதும் '

(192)

பாஞ்சாலி சபதம்

என்று வைத்த பணயந்—தன்னை
 இழிஞன் வென்று விட்டான் ;
 வென்றி மிக்க படைகள்—பின்னர்
 வேந்தன் வைத் திழந்தான் ;
 நன்றிழைத்த தேர்கள்—போரின்
 நடை யுணர்ந்த பாகர்
 என் றிவற்றை யெல்லாம்—தருமன்
 ஈடு வைத் திழந்தான் .

(193)

எண்ணிலாத, கண்டீர்,—புவியில்
 இணையிலாத வாகும்
 வண்ண முள்ள பரிகள்—தம்மை
 வைத் திழந்து விட்டான் ;
 நண்ணு பொற் கடாரந்—தம்மில்
 நாலு கோடி வைத்தான் ;
 கண்ணிழப்பவன் போல்—அவையோர்
 கண் மிழந்து விட்டான் .

(194)

மாடிழந்து விட்டான்,—தருமன்
 மந்தை மந்தை யாக ;
 ஆடிழந்து விட்டான்,—தருமன்
 ஆளிழந்து விட்டான் ;
 பீடிழந்த சகுனி—அங்கு
 பின்னுஞ் சொல்லு கின்றான் :
 'நா டிழக்க வில்லை,—தருமா !
 நாட்டை வைத்தி' டென்றான் .

(195)

நாட்டை வைத்தாடுதல்

வேறு

‘ஐயகோ இதை யாதெனச் சொல்வோம் ?
 அரச ரானவர் செய்குவ தொன்றோ ?
 மெய்ய தாக ஓர் மண்டலத் தாட்சி
 வென்று சூதிரி லாளுங் கருத்தோ ?
 வைய மிஃது பொறுத்திடு மோ, மேல்
 வான் பொறுத் திடுமோ ? பழி மக்காள் !
 துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் ?
 தா !’ வென் றெள்ளி விதுரனுஞ் சொல்வான். (196)

பாண்டவர் பொறை கொள்ளுவ ரேனும்,
 பைந் துழாயனும் பாஞ்சாலத் தானும்
 மூண்ட வெஞ் சினத் தோடு நஞ்சுழல்
 முற்றும் வே ரறச் செய்குவ ரன்றோ ?
 ஈண் டிருக்குங் குரு குல வேந்தர்
 யார்க்கு மிஃ துரைப்பேன், குறிக் கொண்மின் :
 “ மாண்டு போரில் மடிந்து நரகில்
 மாழ்கு தற்கு வகை செயல் வேண்டா.” (197)

‘குல மெலா மழி வெய் திடற் கன்றோ
 குத்திரத் துரியோதனன் றன்னை
 நல மிலா விதி நம்மிடை வைத்தான் ;
 ஞால மீதி லவன் பிறந் தன்றே
 அலறி யோர்நரி போற் குரைத் திட்டான் ;
 அஃ துணர்ந்த நிமித்திகர் ‘ வெய்ய
 கல கந் தோன்று மிப் பாலகனாலே
 காணுவி ” ரெனச் சொல் லிடக் கேட்டோம். (198)

பாஞ்சாலி சபதம்

‘குதிற்பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயும் முக மலர் வெய்திப்
பெட்பு மிக் குற வீற்றிருக்கின்றாய் ;
மீது சென்று மலை யிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழு விட... மாயும்
படு மலைச் சரி வுள்ளது காணன்.

(199)

‘மற்று நீரு மிச் குதெனுங் கள்ளால்
மதி மயங்கி வருஞ் செயல் காணீர் !
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழு கிட லாமோ ?
பற்று மிக்க இப்பாண்டவர் தம்மைப்
பாதகத்தி லழித் திடு கின்றாய் ;
கற்ற கல்வியுங் கேள்வியும் மண்ணே
கடலிற் காயங் கரைத்த தொப்பாமே ?

(200)

வீட்டுளே நரியை விடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை என வளர்த் திட்டோம் ;
நாட்டுளே புகழோங் கிடுமா றிந்
நரியை விற்றுப் புலிகளைச் கொள்வாய் ;
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொயம்பு சான்ற மயில்களைக் கொள்வாய் ;
கேட்டிடுக் களி யோடு செல் வாயோ ?
கேட்குங் காது மிழந்து விட்டாயோ ?

(201)

நாட்டை வைத்தாதேல்

‘தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ
சாதற் கான வயதினி லண்ணே ?
நம்பி நினை யடைந்தவ ரன்றோ ?
நாத னென் றுணைக் கொண்டவ ரன்றோ ?
எம்பிரா னுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக் கொடுப்பாரே !
சும்பி மாநர கத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வது மென்னே ? (202)

‘குரு குலத் தலைவன் சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்ததி அக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப் பிழந்தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுத னன்றே !
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ ?
அவனை வெற் பிடைப் போக்குதி அண்ணே ! (203)

‘நெறி இழந்த பின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத் திடல் வேண்டா.
பொறி இழந்த சகுனியின சூதாற்
புண்ணி யர் தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதக ரென றுல கெல்லாம்
சீ என் றேச உகந் தரசாளுந்
வறிய வாழ்வை விரும் பிட லாமோ ?
வாழி, குதை நிறுத்துதி’ என்றான். (204)

சூதாட்டச் சருக்கம்
முற்றிற்று.

முதற் பாகம்
முற்றிற்று.

—

ஓம் சக்தி

பாஞ்சாலி சபதம்



இரண்டாம் பாகம்

ஓம் சக்தி

பராசக்தி வணக்கம்

ஆங் கொரு கல்லை வாயிலிற்படி என்
றமைத்தனன் சிற்பி, மற்றெழுந் தை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடி வென்
றுயர்த்தினான். உலகி னோர் தாய் நீ ;
யாங்கணை, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனஞ் சமைப்பாய்.
ஈங்குணைச் சரணென் றெய்தி னேன் ; என்னை
இருங் கலைப் புலவ னாக்குதியே.

(1)

ஸரஸ்வதி வணக்கம்

இடையின்றி அணுக்க ளெலாஞ் சுழலு மென
[இயல் நூலார் இசைத்தல் கேட்டோம் ;
இடையின்றிக் கதிர்க ளெலாஞ் சுழலு மென வாணு
லார் இயம்புகின்றார்.
இடையின்றித் தொழில் புரிதல் உலகி னிடைப்
[பொருட் கெல்லாம் இயற்கை யாயின்,
இடையின்றிக் கலை மகளே நின தருளில் என
[துள்ளம் இயங் கொணாதோ ?

(2)

முன்னுரை : அடிமை சருக்கம்

விதூரன் சொல்லியதற்குத் துரியோதனன்
மறுமொழி சொல்லுதல்

அந்நிவ சான்ற விதூரன் சொற்கேட்டான்
அழலு நெஞ்சி நரவை உயர்த்தான்.
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச் சொல்
நீச ரானவர் கொள்ளுவதுண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
புருவ மாங்குத் துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க, மதி மழுங்கிப் போய்
வேந்த னிலிது விளம்புத லுற்றான் :

(3)

வேறு

‘ நன்றி கெட்ட விதூரா, சிறிதும்
நாண மற்ற விதூரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
தேடுகின்ற விதூரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
அழிவு நாடுகின்றாய் ;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
மதியை என் னுரைப்பேன் !

(4)

‘ ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
அரமனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே, விதூரா,
செய்து விட்டதேயோ ?

பாஞ்சாலி சபதம்

மெய் வகுப்பவன் போல், பொதுவாம்
விதி உணர்ந்தவன் போல்,
ஐவர் பக்க நின்றே,—எங்கள்
அழிவு தேடு கின்றாய்.

(5)

மன்னர் சூழ்ந்த சபையில்—எங்கள்
மாற்றலார்க ளோடு
முன்னர் நாங்கள் பணியம்—வைத்தே
முறையில் வெல்லுகின்றோம்.
என்ன குற்றங் கண்டாய்?—தருமம்
யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கிறோமோ?—பல்லைக்
காட்டி ஏய்க்கிறோமோ?

(6)

பொய் யுரைத்து வாழ்வார்,—இதழிற்
புக முரைத்து வாழ்வார்,
வைய மீதி லுள்ளார்;—அவர் தம்
வழியில் வந்த துண்டோ?
செய் யொணாத செய்வார்—தம்மைச்
சீருறுத்த நாடி,
ஐய, நீ எழிந்தால்—அறிஞர்
அவல மெய்தி டாரோ?

(7)

அன் பிலாத பெண்ணுக்—கிதமே
ஆயிரங்கள் செய்தும்,
முன்பி னெண்ணு வாளோ?—தருணம்,
மூண்ட போது கழிவாள்.

விதுரன் சொல்வது

வன்பு ரைத்தல் வேண்டா,—எங்கள்
வலி பொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ,—அங்கே
ஏகி'டென் றுரைத்தான்.

(8)

விதுரன் சொல்வது

வேறு

நன் றுகு நெறி யறியா மன்ன னங்கு
நான்கு திசை அரசர் சபை நடுவே, தன்னைக்
கொன்றாலு மொப்பாக வடுச் சொற் கூறிக்
குமைவதனி லணு வளவுங் குழப்ப மெய்தான் ;
'சென்றாலு மிருந்தாலு மினி என்னேடா ?
செய்கை நெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன் :
பொல்லாத விதி என்னைப் புறங் கண்டானால் ! (9)

'கடுஞ் சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங் கல்லில் விடந் தோய்த்தநெஞ்சங் கொண்டோர்
படுஞ் செய்தி தோன்று முனை படுவர் கண்டாய்.
“பால் போலுந் தேன் போலு மினிய சொல் லோர்
இடும்பைக்கு வழி சொல்வார் ; நன்மை காண்பார்
இளகு மொழி கூறு” ரென் றினைத்தே தானும்,—
நெடும் பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய்—
நினக் கெவருங் கூறியவ ரில்லை கொல்லோ ? (10)

பாஞ்சாலி சபதம்

‘நலங் கூறி இடித் துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி, நின் அவைக் களத்தே அமைச்ச ராக
வலங் கொண்ட மன்ன ரொடு பார்ப்பார் தம்மை
வைத் திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப் பொற் கச்சணின்த வேசை மாதர்
சிறுமைக்குக் தலை கொடுத்த தொண்டர், மற்றும்
குலங் கெட்ட புலை நீசர், முடவார், பித்தர்,
கோ மகனே, நினக் குரிய அமைச்சர் கண்டாய் ! (11)

‘சென்றலு நின்றலு மினி என் னேடா ?
செப்புவன நினக் கென நான் செப்பினேனோ ?
மன் றூர நிறைந் திருக்கு மன்னர் பார்ப்பார்,
மதி யில்லா மூத்தோனு மறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவதோ ? வருவ தெல்லாம்
யா னறிவேன், வீட்டுமனு மறிவான் கண்டாய்,
வென்ற னுள் ளாசை யெலாம் யோகி யாகி
வீட்டுமனு மொன் றுரையா திருக்கின்றனே. (12)

வீதி வழி நன் குணர்ந் திடினும், பேதையேன் யான்
வெள்ளை மன முடைமையினால், மகனே, நின் றன்
சதி வழியைத் தடுத்த துரைகள் சொல்லப் போந்தேன்.
சரி, சரி, இங் கேதுரைத்தும் பய னென் றில்லை.
மதி வழியே செல்லு’கென வி துரன் கூறி
வாய் மூடித் தலை குனிந்தே இருக்கை கொண்டான்.
பதி வுறுவோம் புவியி லெனக் கலி மகிழ்ந்தான்,
பாரதப் பேரர் வரு மென்று தேவ ரார்த்தார். (13)

சூது மீட்டும் தொடங்குதல்

வேறு

கா யுருட்ட... லானார்—சூ தங்
களி தொடங்க லானார்.

மாய மூள்ள சகுனி—பின்னும்
வார்த்தை சொல்லுநின்றான் :—

‘ நீ அழித்த கெல்லாம்—பின்னும்
நின் னிடத்து மீளும்.

ஓய் வடைந்திடாதே,—தருமா !

ஊக்க மெய்து’ கென்றான்.

(14)

கோயிற் பூசை செய்வோர்—சிலையைக்

கொண்டு விற்றல் போலும்,

வாயில் காத்து நிற்போன்—வீட்டை

வைத் திழத்தல் போலும்,

ஆயிரங்க ளான—நீதி

அவை உணர்ந்த தருமன்

தேயம் வைத் திழந்தான் ;—சிச்சி !

சிறியர் செய்கை செய்தான்.

(15)

‘ நாட்டு மாந்த ரெல்லாம்—தம் போல்

நரர்க ளென்று கருதார் ;

ஆட்டு மந்தை யா மென்’—றுலகை

அரச ரெண்ணி விட்டார்.

காட்டு முண்மை நூல்கள்—பல தாங்

காட்டினூர்க ளேனும்,

நாட்டு ராஜ நீதி—மனிதர்

நன்கு செய்யவில்லை.

(16)

பாஞ்சாலி சபதம்

ஓரஞ் செய்திடாமே,—தருமத்
துறுதி கொன் றிடாமே,
சோரஞ் செய்திடாமே—பிறரைத்
துயரில் வீழ்த் திடாமே.
ஊரை யானு முறைமை—உலகில்
ஓர் புறத்து மில்லை.
ஸார மற்ற வார்த்தை!—மேலே
சரிதை சொல்லுகின்றோம்.

(17)

சகுனி சொல்வது



வேறு

‘செல்வ முற் றிழந்து விட்டாய் ;—தருமா,
தேசமுங் குடிகளுஞ் சேர்த் திழந்தாய்.
பல வள நிறை புவிக்கே—தருமன்
பார்த்திவ னென்ப தினிப் பழங் கதை காண் !
சொல்வ தொர் பொருள் கேளாய் ;—இன்னுஞ்
குழந் தொரு பணயம் வைத தாடுதி யேல்,
வெல்வதற் கிட முண்டாம் ;—ஆங் கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம்.

(18)

‘எல்லா மிழந்த பின்னர்—நின்றன்
இளைஞரு நீரு மற்றெதிற் பிழைப்பீர் ?
பொல்லா வினையாட்டில்—பிச்சை
புக நினை விடுவதை விரும்புகிலோம்.

சகுனி சொல்வது

வல்லார் நின தினைஞர்—குதில்
வைத் திடத் தகுந்தவர் பணய மென்றே ;
சொல்லால் உளம் வருந்தேல் ;—வைத்துத்
தோற்றதை மீட்'டென்று சகுனி சொன்னான். (19)

வேறு

கருணனுஞ் சிரித்தான் ;—சபையோர்
கண்ணி னீருதிர்த்தார்.

இரு ணிறைந்த நெஞ்சன்,—களவே
இன்ப மென்று கொண்டான்

அர வுயர்த்த வேந்தன்—உவகை
ஆர்த் தெழுந்து சொல்வான் ;

' பரவு நாட்டை யெல்லாம்—எதிரே
பணய மாக வைப்போம். (20)

' தம்பிமாரை வைத்தே—ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற—பொருளை
முழுது மீண் டளிப்போம்.

நம்பி வேலை செய்வோம் ;—தருமா,
நா டிழந்த பின்னர்,

அம்பி னொத்த விழியாள்—உங்கள்
ஐவருக்கு முரியாள்— (21)

' அவ ளிகழ்ந்திடாளோ ?—அந்த
ஆயன் பேசுவானோ ?

கவலை தீர்த்து வைப்போம் ;—மேலே
களி நடக்கு' கென்றான்.

பாஞ்சாலி சபதம்

இவள வான பின்னும்—இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்.
துவளும் நெஞ்சினு ராய் வதனந்
தொங்க வீற்றிருந்தார்.

(22)

வீமன் மூச்சு விட்டான்—முழையில்
வெய்ய நாகம் போலே ;
காம நொத்த பார்த்தன்—வதனக்
களை இழந்து விட்டான் ;
நேம மிக்க நகுலன்,—ஐயோ !
நினை வயர்ந்து விட்டான் ;
ஊமை போ லிருந்தான்—பின்னோன்
உண்மை முற்றுணர்ந்தான்.

(23)

கங்கை மைந்த னங்கே—நெஞ்சம்
கன லுறத் துடித்தான் ;
பொங்கு வெஞ் சினத்தால்—அரசர்
புகை யுயிர்த் திருந்தார் ;
அங்க நொந்து விட்டான்,—விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்த நாய்கள்—கொல்லுஞ்
செய்தி காண லுற்றே.

(24)

ஸஹாதேவனைப் பந்தயம் கூறுதல்

வேறு

எப்பொழுதும் பிரமத்தி லே—சிந்தை
ஏற்றி உலக மொ ராடல் போல்—எண்ணித்
தப் டின்றி இன்பங்கள் துய்த்திடும்—வகை
தா னுணர்ந்தான் ஸஹ தேவனும்—எங்கும்
ஓப்பில் புலவனை ஆட்டத்தில்—வைத்தல்
உன்னைத் தருமன் பணய மென்—றங்குச்
செப்பினன் காயை உருட்டினார்—அங்குத்
கீய சகுனி கெலித்திட்டான்.

(25)

நகுலனை இழத்தல்

நகுலனை வைத்து மிழந்திட்டான் ;—அங்கு
நள் ளிருட் கண் றொரு சிற் றொளி—வந்து
புகுவது போ லவன் புந்தியில்—‘ என்ன [ண்ண
புன்மை செய்தோம்?, என எண்ணினான்.—அவ்வெ-
யிகுவதன் முன்பு சகுனியும்—,ஐய,
வே றொரு தாயிற் பிறந்தவர்—வைக்கத்
தகுவ ரென் றிந்தச் சிறுவரை—வைத்துத்
தாயத்திலே இழந்திட்டனை.

(26)

‘ திண்ணிய வீமனும் பார்த்தனும்—குந்தி
தேவியின் மக்க ளுனை யொத்தே—நின்னிற்
கண்ணிய மிக்கவ ரென் றவர்—தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும் நீ?—என்று

பாஞ்சாலி சபதம்

புண்ணிய மிக்க தருமனை—அந்தப்
புல்லன் வினவிய போதினில்,—தர்மன்
துண் ணென வெஞ்சின மெய்தியே—‘அட,
சூதி லர சிழந் தேகினும்.

(27)

பார்த்தனை இழுத்தல்

தர்மன் சொல்வது

‘எங்களி லொற்றுமை தீர்ந்தி டோம் : ஐவர்
எண்ணத்தில், ஆவியி லொன்று காண்.—இவர்
பங்க முற்றே பிரி வெய்துவார்—என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய் ;—அட,
சிங்க மறவர் தமக் குள்ளே—வில்லுத்
தேர்ச்சியிலே நிக ரற்றவன்,—எண்ணில்
இங்குப் புவித் தல மேழையும்—விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன்,

(28)

‘கண்ண னுக் கா ருயிர்த் தோழனும்—எங்கள்
கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமுந் திண்மையும் சோதியும்—பெற்று
வானத் தமரரைப் போன்றவன்,—அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன்,—புக
ழேறும் விஜயன் பணயங் காண் !—பொய்யிற்
பண்ணிய காயை உருட்டுவாய்,—என்று
பார்த்திவன் விம்மி உரைத் திட்டான்.

(29)

வீமனை இழத்தல்

மாயத்தையே உருவாக்கிய—அந்த
 மாமனு நெஞ்சில் மகிழ்வுற்றே—கெட்ட
 தாயத்தைக் கையினிற் பற்றினான் ;—பின்பு
 சாற்றி விருத்த மங் கொன்றையே—கையில்
 தாய முருட்டி விழுத்தினான் ;—அவன்
 சாற்றியதே வந்து வீழ்ந்த தால்,—வெறும்
 ஈயத்தைப் பொன் னென்று காட்டுவார்—மன்னர்
 இப் புவி மீதுளரா மன்றோ ? (30)

வீமனை இழத்தல்

கொக்கரித் தார்க்கு முழங்கியே—களி
 கூடிச் சகுனியுஞ் சொல்லுவான் :—எட்டுத்
 திக் கனைத்தும் வென்ற பார்த்தனை—வென்று
 தீர்த்தனம் வீமனைக் கூ'றென்றான்.—தர்மன்
 தக்கது செய்தல் மறந்தனன்,—உளஞ்
 சார்ந் திடு வெஞ் சின வெள்ளத்தில்—எங்கும்
 அக் கரை இக் கரை காண்கிலன்,—அறத்
 தண்ண விதனை உரைக்கின்றான் : (31)

ஐவர் தமக் கொர் தலைவனை,—எங்கள்
 ஆட்சிக்கு வேர் வலி அஃதனை,—ஒரு
 தெய்வ முன்னே நின் நெதிர்ப்பினும்—நின்று
 சீறி அடிக்குந் திறலனை,—நெடுங்

பாஞ்சாலி சபதம்

கை வளர் யானை பலவற்றின்—வலி
காட்டும் பெரும் புகழ் வீமனை,—உங்கள்
பொய் வளர் சூதினில் வைத் திட்டேன்—வென்று
போ!' என்றுரைத்தனன் பொங்கியே. (32)

போரினில் யானை விழக் கண்ட—பல
பூதங்கள் நாய் நரி காகங்கள்—புலை
ஓரி கழு கென் றிவை யெலாம்—தம
துள்ளங் களி கொண்டு விம்மல்போல்,—மிகச்
சீரிய வீமனைச் சூதினில்—அந்தத்
தீயர் வீழுந் திடக் காணலும்—நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்—களி
மண்டிக் குதித் தெழுந் தாடுவார். (33)

தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

மன்னவர், தம்மை மறந்து போய்,—வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர்,—அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன்—இன்னும்
செப்புக பந்தயம் வே' ரென்றான்—இவன்
தன்னை மறந்தவ னாதலால்—தன்னைத்
தான் பணய மென வைத்தனன்,—பின்பு
முன்னைக் கதை யன்றி வேறுண்டோ?—அந்த
மோசச் சகுனி கெலித்தனன். (34)

துரியோதனன் சொல்வது



பொங்கி யெழுந்து சுயோதனன்—அங்கு
 பூதல மன்னர்க்குச் சொல்லுவான் ;—‘ஒளி
 மங்கி யழிந்தனர் பாண்டவர் ;—புவி
 மண்டல நம்ம தினிக் கண்டீர்.—இவர்
 சங்கை யிலாத நிதி யெல்லாம்—நம்மைச்
 சார்ந்தது ; வாழ்த்துதிர் மன்னர்கள் !—இதை
 எங்கும் பறையறைவா யடா—தம்பி !’
 என்றது கேட்டுச் சகுனி தான்.

(35)

சகுனி சொல்வது



‘புண்ணிடைக் கோல் கோண்டு குத்துதல்—நின்னைப்
 போன்றவர் செய்யத் தகுவுதோ ?—இரு
 கண்ணி வினியவ ரா மென்றே—இந்தக்
 காணையர் தம்மை இங்குந்தை தான்—நெஞ்சி
 லெண்ணியிருப்ப தறிகுவாய் ;—இவர்
 யார் ? நின்றன் சோதர ரல்லரோ ?—களி
 நண்ணித் தொடங்கிய சூதன்றோ ?—இவர்
 நா னுறச் செய்வது நேர்மையோ ?’
 ‘இன்னும் பணயம் வைத் தாடுவோம் ;—வெற்றி
 இன்னு மிவர் பெற லாகுங் காண்.
 பொன்னுங் குடி களுந் தேசமும்—பெற்றுப்
 பொற் பொடு போதற் கிடமுண்டாம் ;—ஒளி

(36)

பாஞ்சாலி சபதம்

மின்னு மமுத மும் போன்றவள்—இவர்
மே விடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னு மதிட்ட முடையவள்—இவர்
தோற்ற தனைத்தையு மீட்ட லாம்.' (37)

என் றந்த மாம னுரைப்பவே—வளர்
இன்ப மனத்தி லுடைய னாய்—'யிக
நன்று நன்' நென்று சுயோதனன்—சிறு
நா யொன்று தேன் கலசத்தினை—எண்ணித்
துன்று முவகையில் வெற்று நா—வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல்—அவன்
ஒன் றுரையாம விருந் திட்டான்—அழி
வுற்ற துலகத் தற மெலாம். (38)

அடிமைச் சருக்கம்

முற்றிற்று.

ஓம் சக்தி

நான்காவது

துகிலுரிதற் சருக்கம்

திரௌபதியை இழுத்தல்

பாவியர் சபை தனிலே,—புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப் பயனை,
ஆவியி லினியவளை,—உயிர்த்
தணி சுமந் துல விடு செய் யமுதை,
ஓவிய நிகர்த்தவளை,—அரு
ளொளி யினைக் கற்பனைக் குயி ரதனைத்
தேவியை, நிலத் திருவை,—எங்குந்
தேடினுங் கிடைப் பருந் திர வியத்தை,

(39)

படி மிசை இசை யுறவே—நடை
பயின் றிடுந் தெய்விக மலர்க் கொடியைக்
கடி கமழ் மின் னுருவை,—ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடி வுறு பே ரழகை,—இன்ப
வளத்தினைச் சூதினிற் பணய மென்றே
கொடியவ ரவைக் களத்திள்—அறக்
கோமகன் வைத் திடல் சூறித்து விட்டான்.

(40)

பாஞ்சால சபதம்

வேறு

வேள்விப் பொருளினையே—புலை நாயின் முன்
மென் றிட வைப்பவர் போல்,
நீள் விட்டப் பொன் மாளிகை—கட்டிப் பேயினை
நேர்ந்து குடி யேற்றல் போல்
ஆள் விற்றுப் பொன் வாங்கியே—செய்த பூனை யோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்,—
கேள்விக் கொருவ ரில்லை—உயிர்த் தேவியைக்
கீழ் மக்கட் காளாக்கினான். (41)
செருப்புக்குத் தோல் வேண்டியே,—இங்குக் கொல்
செல்வக் குழந்தை யினை? [வரோ
விருப் புற்ற குதினுக்கே—ஓத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலியோ?
ஒருப் பட்டுப் போன வுடன்,—கெட்ட மாமனும்
உன்னி யத் தாயங் கொண்டே
இருப் பகடை போடென்றான்,—பொய்மைக்
இருப் பகடை போட்டவே. [காய்களும் (42)

திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர்
கொண்ட மகிழ்ச்சி



திக்குக் குலுங் கிடவே—எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்.
தக்குத் தக் கென்றே அவர்—குதித் தாடுவார்
தம் மிரு தோள் கொட்டுவார்.

தூரியோதனன் சொல்வது

ஓக்குந் தரும னுக்கீக—இஃதென்ப 'ரோ!
ஓ!' வென் றிரைந் திடுவார் ;
கக் கக் கென்றே நகைப்பார்—' தூரியோதன,
கட்டிக் கொ ளெம்மை' என்பார். (43)

மாமனைத் 'தூக்கா' யென்பார் ;—அந்த மாமன் மேல்
மாலை பல வீசுவார்.
'சேமத் திரவியங்கள்—பல நாடுகள்
சேர்ந்ததி லொன்று மில்லை ;
காமத் திரவிய மாம்—இந்தப் பெண்ணையுங்
கைவச மாகச் செய்தான் ;
மாம னொர் தெய்வ' மென்பார் ; 'தூரியோதனன்
வாழ்க' வென் றுர்த் திடுவார். (44)

தூரியோதனன் சொல்வது

நின்று தூரியோ தனன்—அந்த மாமனை
நெஞ் சொடு சேரக் கட்டி,
'என் துயர் தீர்த்தா யடா—உயிர் மாமனை,
ஏளனந் தீர்த்து விட்டாய்.
அன்று நகைந்தா ளடா ;—உயிர் மாமனை,
அவளை என் ஆளாக்கினாய்.
என்றும் மறவே னடா—,—உயிர் மாமனை
என்ன கைம்மாறு செய்வேன் ! (45)

பாஞ்சாலி சபதம்

'ஆசை தணித்தா யடா,—உயிர் மாமனே,
ஆவியைக் காத்தா யடா.
பூசை புரிவோ மடா,—உயிர் மாமனே,
பொங்க லுனக் கிடு வோம்.
நாச மடைந்த தடா—நெடு நாட் பகை,
நா மினி வாழ்ந்தோ மடா !
பேசவுந் தோன்று தில்லை ;—உயிர் மாமனே,
பேரின்பங் கூட்டி விட்டாய்'.

(46)

என்று பல சொல்லுவான்,—துரியோதனன்
எண்ணி எண்ணிக் குதிப்பான் ;
குன்று குதிப்பது போல்—துரியோதனன்
கொட்டிக் குதித் தாடுவான்.
மன்று குழப்ப முற்றே, அவர் யாவரும்
வகை தொகை யொன்று மின்றி
அன்று புரிந்த தெல்லாம்—என்றன் பாட்டிலே
ஆக்க வெளி தாகு மோ ?

(47)

திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து
வரச் சொல்லியதுபற்றி ஜகத்தில் உண்டான
அதர்மக் குழப்பம்

வேறு

தருமம் அழி வெய்தச் சத்திய மும் பொய் யாக
பெருமைத் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய,
மோன முனிவர் முறை கெட்டுத் தா மயங்க,

தி. து. அதர்மக் குழப்பம்

வேதம் பொரு ளின்றி வெற் றுரையே யாகி விட,
 நாதங் குலைந்து நடுமை யின்றிப் பாழாக,
 கந்தருவ ரெல்லாங் களை யிழக்கச் சித்தர் முதல்
 அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித் துறவே,
 நான் முகனார் நா வடைக்க, நா மகட்குப் புத்தி கெட,
 வான் முகிலைப் போன்ற தொரு வண்ணத் திருமாலும்
 அறி துயில் போய் மற்றுந் கே ஆழ்ந்த துயி லெய்தி
 செறி தரு நற் சீரழகு செல்வ மெலார் தானாகுஞ்[விட
 சீதேவி தன் வதனஞ் செம்மை போய்க் காரடைய,
 மாதேவன் யோகம் மதி மயக்க மாகி விட,—
 வாலை, உமா தேவி, மாகாளி, வீறுடையாள்,
 மூலமா சக்தி, ஒரு மூவிலை வேல் கையேற்றாள்,
 மாயை தொலைக்கு மஹா மாயை தானாவாள், [பாள்,
 பேயைக் கொலையைப் பிணக் குவையைக் கண்டு வப்
 சிங்கத்தி லேறிச் சிரித் தெவையுங் காத்திடுவாள்,
 நோவுங் கொலையு நுவ லொணுப் பீடைகளும்
 சாவுஞ் சலிப்பு மெனத் தான் பல் கண முடையாள்,
 கா... வெருமை ஏறுங் கரு நிறத்துக் காலனார்
 இடாது பணி செய்ய இலங்கு மஹா ராணி,
 மங்களஞ் செல்வம் வளர் வாழ்நாள் நற் கீர்த்தி
 துங்க முறு கல்வி யெனச் சூழும் பல கணத்தாள்,
 ஆக்கந் தானாவாள், அழிவு நிலை யாவாள்,
 போக்கு வர வெய்தும் புதுமை யெலார் தானாவாள்,
 மாறி மாறிப் பின்னும் மாறி மாறிப் பின்னும்
 மாறி மாறிப் போம வழக்கமே தானாவாள்,
 ஆதி பரா சக்தி—அவணெஞ்சம் வன்மை யுற,
 சோதிக் கதிர் விடுக்கும் சூரியனார் தெய்வத்தின்
 முகத்தே இருள் படர.

பாஞ்சாலி சபதம்

துரியோதனன் விதூரனை நோக்கி உரைப்பது

மூடப் புலைமையினோன்,
அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோ தன னுஞ் சுறுக் கெனவே தான் திரும்பி
அரியோன் விதூரனவனுக் குரை செய்வான் ;
'செல்வாய், விதூரா, நீ சிந்தித்திருப்பதேன் ?
வில்வா ணுதலினான், மிக்க எழி லுடையான்,
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள்,
இன்னே நாம் சூதில் எடுத்த விலை மகள் பால்
சென்று விளை வெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,
'மன்றி னிடை யுள்ளானின் மைத்துனனின் னோர்
தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள் மனையி லேவலுக்கே''
என்ன உரைத் தவளை இங்குக் கொணர்வாய்'என்றான்.

விதூரன் சொல்வது

துரியோதன றிச் சடு சொற்கள் கூறிடவும்
பெரியோன் விதூரன் பெரிதுஞ் சினங் கொண்டு,
'மூட மகனே, மொழி யொணு வார்த்தையினைக்
கேடு வர லறியாய், கீழ்மையினுற் சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறு மான் புலியைப் போய்ப் பாய்வதுபோல்
பிள்ளைத் தவளை பெரும் பாம்பை மோதுதல் போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய்; [கிறேன்
நின் னுடைய நன்மைக்கிந் நீதி யெலாஞ் சொல்லு

விதூன் சோல்வது

என்னுடையசொல் வேறெவர்பொருட்டுமில்லையடா!
பாண்டவர் தாம் நாளைப் பழி யிதனைத் தீர்த்திடுவார்,
மாண்டு தரை மேல், மகனே, கிடப்பாய் நீ.

தன் னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்ன மொரு வேனன் முடிந்க கதை கேட்டிலையோ?
நல்லோர் தம் துள்ளம் நையச் செயல் செய்தான்
பொல்லாதவேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்.
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மை எனக் கொண்டா-
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன் றோ? [யோ?
கெட்டார் தம் வாயி லெளி தே கிளைத்து விடும்;
பட்டார் தம் நெஞ்சிற் பலநா ளகலாது.

வேந் நரகு சேர்த்து விடும், வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே, நொந்தார் மனஞ் சுடவே சொல்லுஞ்
சொல்.

சொல்லி விட்டேன் ; பின்னொரு கால் சொல்லேன்,
கவுரவர்கள் !

புல்லியர்கட் கின்பம் புவித் தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச் செயல்கள் செய்கின்றீர் !
வாராத வன் கொடுமை மா விபத்து வந்து விடும்.
பாண்டவர் தம் பாதம் பணிந் தவர் பாற்கொண்ட
ம்தெலா

மீண்டவர்க்கே ஈந்து விட்டு, விநயமுடன்
“ ஆண்டவரே, யாங்கள் அறியாமையாற் செய்த
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் ” என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வள நகர்க்கே செல்ல விடர்.
குற்றந் தவிர்க்கு நெறி இதனைக் கொள்ளீரேல்,

பாஞ்சாலி சபதம்

மா பாரதப் போர் வறும்; நீ ரழிந்திடுவீர்,
 பூபாலரே' என்றப் புண்ணியனுங் கூறினான்.
 சொல் விதனைக் கேட்டுத் தூரியோதன மூடன்,
 வல் விடி போல் 'சீச்சி! மடையா, கெடுக நீ
 எப்போது மெம்மைச் சபித்த வியல் புனக்கே.
 இப்போ துன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்.
 யாரடா, தேர்ப் பாகன்! நீ போய்க் கண மிரண்டில்
 "பாரதர்க்கு வேந்தன் பணித்தா" நெனக் கூறிப்
 பாண்டவர் தந்தேவிதனைப் பார் வேந்தர்மன்றி னிலே
 ஈண்டழைத்துவா' என்றி யம்பினான். ஆங்கே தேர்ப்
 பாகன் விரைந்து போய்ப் பாஞ்சாலி வாழ் மனையில்
 சோகந் ததும்பித் துடித்த குரலுடனே,
 'அம்மனே போற்றி! அறங் காப்பாய், தாள் போற்றி!
 வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
 மாமன் சகுனி யொடு மாயச் சூதாடியதில்,
 பூமி யிழந்து பொரு ளிழந்து தம்பியரைத்
 தோற்றுத் தமது சுதந்திரமும் வைத் திழந்தார்.
 சாற்றிப் பணய மெதைத் தாயே உனை வைத்தார்.
 சொல்லவுமே நாவு துணிய வில்லை; தோற் றிட்டார்
 எல்லாருங் கூடி யிருக்கும் ஸபை தனிலே,
 நின்னை அழைத்து வர நேமித்தான் எம்மரசன்'
 என்ன உரைத்திடினும், 'யார் சொன்ன வார்த்தை
யடா!

குதர் ஸபை தனிலே தொல் சீர் மறக் குலத்து
 மாதர் வருதல் மர போடா? யார் பணியால்

விதூன் சோல்வது

என்னை அழைக்கின்றாய்?' என்றுள். அதற்கவனும்
'மன்னன் சுயோதனன் றன் வார்த்தையினால்' என்
றிட்டான்.

'நல்லது; நீ சென்று நடந்த கதை கேட்டு வா.
வல்ல சகுனிக்கு மாண் பிழந்த நாயகர் தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித் தென்னைத் தோற்றாரா?
சென்று ஸபையில் இச் செய்தி தெரிந்து வா'
என் றவளுங் கூறி, இவன் போகிய பின்னர்,
தன்னந் தனியே தவிக்கு மனத்தா ளாய்,
வன்னங் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய,
உள்ளத்தை அச்சம் உலை வுறுத்தப் பேய் கண்ட
பின்னையென வீற்றிருந்தான். பின்னந்தத்தேர்ப்பாகன்
மன்னன் ஸபை சென்று, 'வாள் வேந்தே! ஆங்கந்தப்
பொன் னரசி தான் பணிந்து "போதருவீர்" என்றிட்
டேன்.

"என்னை முதல் வைத் திழந்த பின்பு தன்னை என்
மன்ன ரிழந்தாரா? மாறித் தமைத் தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?" என்றேனும் பேரவையை
மின்னற் கொடியார் வினவி வரத் தாம் பணித்தார்
வந்து விட்டேன்' என்றுரைத்தான். மாண் புயர்ந்த
பாண்டவர் தாம்.

நொந்துபோ யொன்றும் நுவலா திருந்து விட்டார்.
மற்றும் சபை தனிலே வந்திருந்த மன்ன ரெலாம்
முற்று முரை யிழந்து மூங்கையர் போல் வீற்றிருந்
[தார் (48)]

துரியோதனன் சொல்வது

வேறு

உள்ளந் துடித்துச் சுயோதனன் — சினம்
 ஓங்கி வெற் கொண்டு சொல்லுவான் :—அட,
 பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய்.—என்றன்
 பெற்றி யறிந்திலை போலும், நீ!—அந்தக்
 கள்ளக் கரிய விழியினுள்—அவள்
 கல்லிகள் கொண் டிங்கு வந்தனை!—அவள்
 கிள்ளை மொழியி னலத்தையே—இங்குக்
 கேட்க விரும்பு மென் னுள்ளமே. (49)

‘வேண்டிய கேள்விகள் கேட்க லாம்,—சொல்ல
 வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம்,—மன்னர்
 நீண்ட பெருஞ் சபை தன்னிலே—அவள்
 நேரிடவே வந்த பின்பு தான்.—சிறு
 கூண்டிற் பறவையு மல்லளே?—ஐவர்
 கூட்டு மனைவிக்கு நாண மேன்?—சின
 மூண்டு கடுஞ் செயல் செய்யு முன்—அந்த
 மெய் குழலாளை இங்கிட்டு வா. (50)

‘மன்னன் அழைத்தனன் என்று நீ—சொல்ல
 மாறி யவளொன்று சொல்வதோ?—உன்னைச்
 சின்னமுறச் செய்குவேனடா!—கணஞ்
 சென்றவளைக் கொணர் வாய்’ என்றான்—அவன்
 சொன்ன மொழியினைப் பாகன் போய்—அந்தத்
 தோகை முன் கூறி வணங்கினன். அவன்
 இன்னல் விளைந் திவை கூறுவான்—‘தம்பி,
 என்றனை வீணி லழைப்பதேன்? (51)

திரௌபதீ சொல்லுதல்



‘நாயகர் தான் தம்மைத் தோற்ற பின்—என்னை நல்கு முரிமை அவர்க் கில்லை.—புலைத் தாயத்திலே விலைப் பட்டபின்,—என்ன சாத்திரத்தா லெனைத் தோற்றிட்டார்?—அவர் தாயத்திலே விலைப் பட்டவர்;—புவி தாங்குந் துருபதன் கன்னி நான்.—நிலை சாயப் புலைத் தொண்டு சார்ந் திட்டால்,—பின்பு தார முடைமை அவர்க் குண்டோ! (52)

‘கௌரவ வேந்தர் ஸபை தன்னில்—அறங் கண்டவர் யாவரு மில்லையோ?—மன்னர் செளரியம் வீழ்ந்திடு முன்னரே—அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?—புகழ் ஒவ் வுற வாய்ந்த குருக்களும்—கல்வி ஒங்கிய மன்னருஞ் சூதிலே—செல்வம் எவ் வுறத் தாங் கண்டிருந்தனர்; மான மழிவதுங் காண்பரோ? (53)

‘இன்ப முந் துன்ப மும் பூமியின்—நிசை யார்க்கும் வருவது கண்டனம்;—எனில் மன் பதைக் காக்கு மரசர் தாம்—அற மாட்சியைக் கொன்று களிப்பரோ?—அதை அன்புந் தவ முஞ் சிறந்துளார்—தலை யந்தணர் கண்டு களிப்பரோ?—அவர் முன்பென் வினாவினை மீட்டும் போய்ச்—சொல்லி முற்றுந் தெளிவுறக் கேட்டு வா’ (54)

பாஞ்சாலி சபதம்

என் றந்தப் பாண்டவர் தேவியும்—சொல்ல,
என் செய்வன் ஏழையப் பாகனே ?—‘என்னைக்
கொன்று விட்டாலும் பெரி தில்லை.—இவள்
கூறும் வினாவிற்கு வர் விடை—தரி
னன்றி இவளை மறு முறை—வந்
தழைத் திடநா னங் கிசைந் திடேன்’—(என)
நன்று மனத் திடைக் கொண் டவன்—சபை
நண்ணி நிகழ்ந்தது கூறினான். (55)

‘மாத விடாயி லிருக்கிறாள்—அந்த
மா தர, சென்பதுங் கூறினான்.—கெட்ட
பாதக னெஞ்ச மிளகிடான்—நின்ற
பாண்டவர் தம் முக நோக்கினான் ;—அவர்
பே துற்று நிற்பது கண்டனன்.—மற்றும்
பே ரவை தன்னி லொருவரும்—இவன்
தீ துற்ற சிந்தை தடுக்கவே—உள்ளத்
திண்மை யிலா தங்கிருந்தனர். (56)

பாகனை மீட்டுஞ் சினத்துடன்—அவன்
பார்த் திடி போலுரை செய்கின்றான் :—‘பின் னும்
ஏகி நம துளங் கூறடா ;—அவன்
ஏழு கணத்தில் வரச் செய்வாய் !—உன்னைச்
சாக மிதித் தடுவே னடா !’—என்று
தார் ழன்னன் சொல் லீடப் பாகனும்—மன்னன்
வேகந் தனைப் பொருள் செய் திடான்—அங்கு
வீற் றிருந்தார் தமை நோக்கியே, (57)

தூரியோதனன் சொல்வது

‘சீறும் அரசனுக் கேழையேன்—பிழை
செய்த துண்டோ? அங்குத் தேவியார்—தமை
நூறு தரஞ் சென் றழைப்பினும்,— அவர்
நாங்களைக் கேட்கத் திருப்புவார் ;—அவர்
ஆறுதல் கொள்ள ஒரு மொழி—சொல்லில்,
அக் கணமே சென் றழைக்கிறேன் ;—மன்னன்
கூறும் பணி செய வல்லன் யான் ;—அந்தக்
கோதை வரா விடி லென் செய்வேன்?’ (58)

தூரியோதனன் சொல்வது


பாகனுரைத்தது கேட்டனன்—பெரும்
பாம்புக் கொடி யவன் சொல்கின்றான் ;—‘அவள்
பாக னழைக்க வருகிலள் ;—இந்தப்
பையலும் வீமனை அஞ்சியே—பல
வாகத் திகைப்புற்று நின்றனன் ;—இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன்.—‘தம்பீ!
போகக் கடவை இப் போ தங்கே ;—இங் கப்
பொற் றொடி யோடும் வருக நீ!’ (59)

துகிலூரிதல் சருக்கம்

முற்றிற்று.

ஐந்தாவது

சபதச் சருக்கம்



துச்சாதனன் திரௌபதியை சபைக்குக்
கொணர்தல்

இவ் வுரை கேட்ட துச்சாதனன்—அண்ண
னிச்சையை மெச்சி எழுந்தான்.—இவன்
செவ்வி சிறிது புகலுவோம்.—இவன்
தீமையி லண்ணனை வென்றவன் ;—கல்வி
எவ் வள வேனு மிலாதவன் ;—கள்ளும்
ஈரக் கறியும் விரும்பு வோன் ;—பிற
தெவ்வ ரிவன் றனை அஞ்சுவார் ; தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார் ;

(60)

புத்தி விவேக மில்லாதவன் ;—புலி
போல உடல் வலி கொண்டவன் ;—கரை
தத்தி வழியுஞ் செருக்கினால்—கள்ளின்
சார்பின்றியே வெறி சான்றவன் ;—அவ
சக்தி வழி பற்றி நின்றவன் ;—சிவ
சக்தி நெறி உணராதவன்—இன்பம்
நத்தி மறங்க ளிழைப்பவன் ;—என்றும்
நல்லவர் கெண்மை விலக்கினான் ;

(61)

திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் ஸம்வாதம்

அண்ண றொருவனை யன்றியே—புவி
அத்தனைக்குந் தலையாயினும்—என்னும்
எண்ணந் தன திடைக் கொண்டவன் ;—அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத் திடான் ;—அருட்
கண்ணழி வெய்திய பாதகன்.—‘ அந்தக்
காரிகை தன்னை அழைத்து வா ’ என்றவ்
வண்ண னுரைத் திடல் கேட்டனன் ;—நல்ல
தா மென்றுறுமி எழுந்தனன். (62)

பாண்டவர் தேவி யிருந்த தோர்—மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்தனன் ;—அங்கு
நீண்ட துயரிற் குலைந்து போய்—நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன் ;—அவள்
தீண்டலை யெண்ணி ஓதுங்கினள் ;—‘ அடி,
செல்வ தெங்கே ’ யென்றிரைந் திட்டான்.—‘ இவன்
ஆண்டகை யற்ற புலைய’னென்—நவள்
அச்ச மிலா தெதிர் நோக்கியே. (63)

திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும்
ஸம்வாதம்

‘ தேவர் புவி மிசைப் பாண்டவர் ;—அவர்
தேவி, துருபதன் கன்னி நான் ;—இதை
யாவரு மிற்றை வரையினும்,—தம்பி,
என் முன் மறந்தவ ரில்லை காண்.—தம்பி,

பாஞ்சாலி சபதம்

காவ விழந்த மதி கொண்டாய்;—இங்குக்
கட்டுத் தவறி மொழிகிறாய்.—தம்பி,
நீ வந்த செய்தி விரைவிலே—சொல்லி
நீங்குக' என்றனள் பெண் கொடி. (64)

' பாண்டவர் தேவியு மல்லை நீ ;—புகழ்ப்
பாஞ்சாலத்தான் மக ளல்லை நீ ;—புவி
யாண்டருள் வேந்தர் தலைவனாம்—எங்கள்
அண்ணனுக்கே யடிமைச்சி நீ.—மன்னர்
நீண்ட ஸபை தனிற் குதிலே—எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்—குன்னைத்
தூண்டும் பணய மென வைத்தான்—ஆன்று
தோற்று விட்டான் தருமேந்திரன். (65)

' ஆடி விலைப் பட்ட தாதி நீ ;—உன்னை
ஆள்பவ னண்ணன் சுயோதனன்.—“ மன்னர்
கூடி யிருக்குஞ் சபையிலே—உன்னைக்
கூட்டிவரு ” கென்று மன்னவன்—சொல்ல
ஓடி வந்தே னிது செய்தி காண்.—இனி
ஐன்றுஞ் சொலா தென்னொ டேகுவாய்.—அந்தப்
பேடி மக னொரு பாகன்பாற்—சொன்ன
பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே.' (66)

வேறு

துச்சாதன னிதனைச் சொல்லினான். பாஞ்சாலி :—
' அச்சா, கேள் மாத விலக் காதலா லோ ராடை
தன்னி லிருக்கின்றேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்த வியல்பில்லை. அன்றியுமே,

திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் ஸம்வாதம்

சோதரர் தந் தேவி தனைச் சூதில் வசமாக்கி,
 ஆதரவு நீக்கி, யருமை குலைத் திடுதல்,
 மன்னர் குலத்து மரபோ காண்? அண்ணன் பால்
 என் னிலைமை கூறிடுவாய், ஏகு க நீ' என்றிட்டாள்.
 கக் கக் கவென்று கணைத்தே பெரு மூடன்
 பக்கத்தில் வந்தே யப்பாஞ்சாலி கூந்தலினைக்
 கையினுற் பற்றிக் கர கரெனத் தானிழுத்தான்.
 'ஐயகோ' வென்றே யலறி யுணர் வற்றுப்
 பாண்டவர் தந் தேவி யவள் பாதியுயிர் கொண்டு வா
 நீண்ட கருங் குழலை நீசன் கரம் பற்றி [ராய்,
 முன் னிழுத்துச் சென்றான். வழி நெடுக, மொய்த்தவ-
 'என்ன கொடுமையிது' வென்று பார்த்திருந்தார்.
 ஊரவர் தங் கீழ்மை யுரைக்குந் தர மாமோ?
 வீரமிலா நாய்கள், விலங்கா மிள வரசன்
 தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
 பொன்னை யவ ளந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
 நெட்டை மரங்க ளென நின்று புலம்பினார்.
 பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
 பேரழகு கொண்ட பெருந் தவத்து நாயகியைச்
 சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்து போய்க்
 கேடுற்ற மன்னரறங் கெட்ட சபை தனிலே
 கூடுதலு மங்கே போய்க் 'கோ' வென் றலறினாள். ✓

ஸபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்



விம்பி யமுதாள் :—‘விதியோ கணவரே
அம்பி மிதித்தே யருந்ததியைக் காட்டி யெனை
வேதச் சுடர்ச்சீ முன் வேண்டி மணஞ் செய்து
பாதகர் மு றிந் நாட் பரி சழிதல் காண்பீ ரோ?’
என்றாள். விஜயனுடனேறு திறல் வீமனுமே
குன்ற மணித் தோள் குறிப் புடனே நோக்கினார்.
தருமனு மற்றாங்கே தலைகுனிந்து நின் றிட்டான் [யில்
பொருமி யவளபின்னும் புலம்புவாள்:—‘வான் சபை-
கேள்வி பல வுடையோர், கேடி.லா நல் லிசை யோர்,
வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்,
மேலோரிருக்கின்றார், வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப் புண்டார்.
இங்கிவர் மேற் குற்ற மியம்ப வழி யில்லை.
மங்கிய தோர் புன் மதியாய்! மன்னர் சபை தரிலே
என்னைப் பிடித் திழுத்தே யேச்சுக்கள் சொல்லுகறாய்.
நின்னை யெவரும் “நிறுத் தடா” என்ப திலர். [வரை
என் செய்கேன்?’ என்றே யிரைந் தழுதாள். பாண்ட-
மின் செய் கதிர் விழியால் வெந் நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தா முன்போல் வாயிழந்து சீர் குன்றிப்
பற்றைகள் போல் நிற்பதனைப்பார்த்து, வெறி கொண்டு
‘தாதி யடி தாதி!’ யெனத் துச்சாதன னவனைத்
தீதுரைகள் கூறினாள். கர்ணன் சிரித் திட்டான்.
சகுனி புகழ்ந்தான். சபையினோர்? வீற்றிருந்தார்! ✓
தகுதி யுயர் வீட்டுமனுஞ் சொல்லுகிறான் : , ‘தையலே,

வீட்டுமாசார்யன் சொல்வது

குதாடி. நின்னை யுதிட்டி ரனே தோற்று விட்டான்
வாதாடி நீ யவன் றன் செய்கை மறுக்கின்றாய்.
குதிலே வல்வான் சகுனி. தொழில் வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.
மற்றிதனி லுன்னை யொரு பந்தயமா வைத்ததே
குற்றமென்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக்
வேத முன்வர் விதிப்படி, நீ சொல்வது
நீதமெனக் கூடும்; நெடுங் காலச் செய்தி யது!
ஆனோடு பெண் முற்று நிகரெனவே யந்நாளில்
பேணி வந்தார். பின்னாளி லிஃது பெயர்ந்து போய்
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங் கால், ஆட
கொப்பில்லை மாதர். ஒருவன் தன் தாரத்தை [வருக்
விறற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திட
முற்றும் விலங்கு முறைமை யன்றிலே றில்லை. [லாம்
தன்னை யடிமை யென விற்பின்னூந் தருமன்
நின்னை யடிமை யெனக் கொள்வதற்கு நீதி யுண்டு.
செல்லு நெறியறியார் செய்கையிங்கு பார்த்திடிலோ
கல்லு நடுங்கும், விலங்குகளும் கண் புதைக்கும்.
செய்கை நீதி யென்று தேர்ந்தாலும், சாத்திரர் தான்
வைகு நெறியும் வழக்கமு நீ கேட்பதனால்,
ஆங்கவையு நின் சார்பி லாகா வகை யுரைத்தேன்.
தீங்கு தடுக்குந் திறமிலேன்' என்றந்த
மேலோன் தலை கவிழ்ந்தான். மெல்லியஞ்சு
சொல்லுகிறாள்;—

திரௌபதி சொல்வது



‘ சால நன்கு கூறினீ ரையா, தரும நெறி
 பண்டோ ரிராவணனும் ஸீதை தன்னைப் பாதகத்தாற்
 கொண்டோர் வனத் திடையே வைத்துப் பின், கூட்ட
 மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே, [முற
 செந்திருவைப் பற்றி வந்த செய்தி யுரைத் திடுங்கால்
 “ தக்கது நீர் செய்தீர் ; தருமத்துக் கிச் செய்கை
 ஓக்கும் ” என்று கூறி யுகந்தனராம் சாத்திரிமார் !
 பேயரசு செய்தால், பிணந் தின்னும் சாத்திரங்கள்.
 மாய முணராத மன்னவனைச் சூதாட [யோ ?
 வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மை
 முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
 மண்டபநீர் கட்டியது மாநிலத்தைக்கொள்ளவன்றோ?
 பெண்டிர் தமை யுடையீர் ! பெண்களுடன் பிறந்தீர் !
 பெண்பாவ மன்றோ ? பெரிய வசை கொள்வீரோ ?
 கண்பார்க்க வேண்டும் !’ என்று கை யெடுத்துக்
 கும்பிட்டாள்

அம்பு பட்ட மான் போ லழுது துடி துடித்தாள்.

வம்பு மலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
 தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
 பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். (67)

வேறு

ஆடை குலை வுற்று நிற்கிறாள் ;—அவள்
 ஆவென் றழுது துடிக்கிறாள்.—வெறும்
 மாடு நிகர்த்த துச்சாதனன்—அவள்
 மைக் குழல் பற்றி யிழுக்கிறான்.—இந்தப்

வீமன் சொல்வது

பீடையை நோக்கினன் வீமனும்,—கரை
மீறி எழுந்தது வெஞ் சினம்;—துயர்
கூடித் தருமனை நோக்கியே,—அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

(68)

வீமன் சொல்வது

வேறு

‘குதர் மனைகளிலே—அண்ணே!

தொண்டு மகளி ருண்டு.

குதிற்பணய மென்றே—அங்கோர்

தொண்டச்சி போவ தில்லை.

(69)

‘ஏது கருதி வைத்தாய்?—அண்ணே,

யாரைப் பணயம் வைத்தாய்?

மாதர் குல விளக்கை—அன்பே

வாய்ந்த வடி வழகை.

(70)

‘பூமி யரச ரெல்லாங்—கண்டே

போற்ற விளங்குகிறான்,

சாமி, புகழினுக்கே—வெம் போர்ச்

சண்டைப் பாஞ்சாலன்.

(71)

‘அவன் சுடர் மகளை,—அண்ணே,

ஆடி யிழந்து விட்டாய்.

தவறு செய்து விட்டாய்;—அண்ணே,

தருமங் கொண்டு விட்டாய்.

(72)

பாஞ்சாலி சபதம்

‘சோரத்திற் கொண்ட தில்லை;—அண்ணே,
குதிற் படைத்த தில்லை.

வீரத்தினுற் படைத்தோம்;—வெம் போர்
வெற்றி யினுற் படைத்தோம்;

(73)

‘சக்கரவர்த்தி யென்றே—மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;

பொக்கென ஓர் கணத்தே—எல்லாம்
போகத் தொலைத்து விட்டாய்.

(74)

‘நாட்டை யெல்லாந் தொலைத்தாய்;—அண்ணே,
நாங்கள் பொறுத் திருந்தோம்.

மீட்டு மெமை யடிமை—செய்தாய்,
மேலும் பொறுத் திருந்தோம்.

(75)

‘துருபதன் மகளைத்—திட்டத்
தயந் னுடற் பிறப்பை,—

இரு பகடை யென்றாய்,—ஐயோ!
இவர்க் கடிமை யென்றாய்!

(76)

‘இது பொறுப்ப தில்லை,—தம்பி!
எரி தழல் கொண்டு வா.

கதிரை வைத் திழந்தான்—அண்ணன்
கையை எரித்திடுவோம்.’

(77)

அர்ஜுனன் சொல்வது



என வீமன் ஸஹதேவ னிடத்தே சொன்னான்.
இதைக் கேட்டு வில் விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
'மன மாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர்
கன மாருந் துருபதனார் மகனைச் சூதுக் [முன்னே?
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சின மான தீ அறிவைப் புகைத்தலாலே,
திரி லோக நாயகனைச் சினந்து சொன்னாய். (78)

"தருமத்தின் வாழ் வதனைச் சூது கவ்வும்;
தரும மறுபடி வெல்லும்" எனு மரியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழி தேடி விதி இந்தச் செய்கைசெய்தான்.
கருமத்தை மேல் மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத் திருப்போம்; கால மாறும்.
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனு உண்டு காண்டவ மதன் பேர்" என்றான். (79)

விகர்ணன் சொல்வது



அண்ணனுக்குத் திறல் வீமன் வணங்கி நின்றான்.
அப்போது விகர்ணன் நெழுந் தவை முன் சொல்வான்:
'பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சுதனை நான் கொள்ளேன். பெண்டிர் தம்மை

பாஞ்சாலி சபதம்

எண்ணமதில் விலங் கெனவே கணவா ரெண்ணி
ஏதெனிலுஞ் செய்திடலா மென்றான் பாட்டன்.
வண்ண முயர் வேத நெறி மாறிய பின்னாள்
வழங்குவதிந் நெறி என்றான் ; வழுவே சொன்னான்.

‘எந்தையர் தம் மனை வியரை விற்ப துண்டோ ?
இது காறு மரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையை நீர் கேட்டதுண்டோ ? விலை மாதர்க்கு
விதித்ததையே பிறகால நீதிக்காரர்
சொந்த மெனச் சாத்திரத்தில் புகுத்து விட்டார் !
சொல்லள வேதானாலும், வழக்கந் தன்னில்
இந்த விதஞ் செய்வ தில்லை ; சூதர் வீட்டில்
ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம். (81)

“தன்னை இவ் வரிழந் தடிமை யான பின்னர்த்
தாரமெது ? வீடேது ? தாதனை”
பின்னையுமோருடைமை உண்டோ ?” என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே, களிப்பது தான் சூதென்றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னை இரு விழி பார்க்க வாய் பேசிரோ ?
தாத்தனே, நீதி இது தகுமோ ?” என்றான். (82)

இவ்வாறு விகர்ணனு முரைத்தல் கேட்டார் ;
எழுந்திட்டார் சில வேந்தர் ; இரைச்ச லிட்டார் ;
‘ஒவ்வாது சகுனி செயுங் கொடுமை’ என்பார் ;
‘ஒருநாளு முடிகிதனை மறக்கா’ தென்பார் ;

கர்ணன் பதில்

எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர் ;
ஏந்திழையை அவைக் களத்தே இகழ்தல் வேண்டா.
செவ்வானம் படர்ந்தாற்போ விரத்தம் பாயச்
செருக் களத்தே தீரு மடா பழி யிஃ' தென்பார். (83)

கர்ணன் பதில்

விகருணன் சொல்லைக் கேட்டு வில்லிசைக் கர்ணன்
சொல்வான் :—
' தகுமடா, சிறியாய், நின் சொல். தரணி வேந்தர்
யாரும்
புகுவது நன்றென் நெண்ணி வாய் புதைத் திருந்தார்,
நீதான்
மிகு முரை சொல்லி விட்டாய். விரகிலாய் ! புலனு
மில்லாய் ! (84)

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப் பசுமையால்
பிதற்றுகின்றாய் ;
எண்ணிலா துரைக்க லுற்றாய் ; இவனை நாம் வென்ற
தாலே
நண்ணிடும் பாவ மென்றாய். நாணிலாய் ! பொறையு
மில்லாய் !
கண்ணிய நிலைமை யோராய் ; நீதி நீ காண்ப
தூண்டோ
மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங் கீழடியாச்சு-
சீரிய மகளு மல்லள் ; ஐவரைக் கலந்த தேவி. [கில்லை

பாஞ்சாலி சபதம்

யாரடா, பணியாள் ! வாராய் ; பாண்டவர் மார்பி
 லேந்தும்
 சீரையுங் களைவாய் ; தையல் சேக்யுங் களைவாய்'
 என்றான் (86)

இவ்வுரை கேட்டா ரைவர்; பணிமக்க ளேவா முன்னர்
 தெவ்வர் கண்டஞ்சு டார்வைத் திறந்தனர், துணியைப்
 போட்டார்.
 நவ்வியைப் போன்ற கண்ணாள், ஞானசந்தரி,
 பாஞ்சாலி
 'எவ்வழி உய்வோ' மென்றே தியங்கினாள், இணைக்கை
 கோத்தாள். (87)

தீரேளபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை

வேறு

துச்சாதனன் எழுந்தே—அன்னை
 துகிலினை மன்றிடை யுரித லுற்றான்.
 'அச்சோ தேவர்களே !'—என்
 றலறி அவ் விதூரனுந் தரை சாய்ந்தான்.
 பிச் சேறியவனைப் போல்—அந்தப்
 பேயனுந் துகிலினை உரிகையிலே,
 உட் சோதியிற் கலந்தாள் ;—அன்னை
 உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள். (88)
 'ஹரி ஹரி, ஹரி என்றாள் ; கண்ணா !
 அபய மபய முனக் கபய மென்றாள்.
 கரியினுக் கருள் புரிந்தே—அன்று
 கயத் திடை முதலையி னுயிர் மடித்தாய்,

கர்ணன் பதில்

கரிய நன்னிற முடையாய்,—அன்று
காளிங்கன் தலைமிசை நடம் புரிந்தாய் !
பெரிய தொர் பொரு ளாவாய்,—கண்ணு
பேசரும் பழ மறைப் பொருளாவாய் ! (89)

‘ சக்கர மேந்தி நின்றாய்,—கண்ணு !
சார்ங்க மென்றொரு வில்லைக் கரத் துடையாய் !
அக்ஷரப் பொருளாவாய்,—கண்ணு
அக்கார அமு துண்ணுப் பகங் குழந்தாய் !
துக்கங்க ளழித் திடுவாய்,—கண்ணு !
தொண்டர் கண்ணீர்களைத் துடைத் திடுவாய் !
தக்கவர் தமைக் காப்பாய்,—அந்தச்
சதூர்முக வேதனைப் படைத்து விட்டாய். (90)

‘ வானத் துள் வானாவாய்,—தீ
மண் நீர் காற்றினில் அவை யாவாய் :
மோனத் துள் வீழ்ந்திருப்பார்—தவ
முனிவர் தம் அகத்தினி லொளிர் தருவாய் !
கானத்துப் பொய்கையிலே—தனிக்
கமல மென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி.—அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந் திருப்பாய் ! (91)

‘ ஆதியி லாதி யப்பா,—கண்ணு !
அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே,
சோதிக்குங் சோதி யப்பா,—என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய் !

பாஞ்சாலி சபதம்

மா திக்கு வெளியினிலே—நடு
 வானத்திற் பறந்திடும் கருடன் மிசை
 சோதிக்குள் ஊர்ந் திடுவாய்,—கண்ணா !
 சுடர்ப் பொருளே, பேரடற் பொருளே !

(92)

“ கம்பத்தி லுள்ளானே ?—அடா !
 காட்டுன் றன் கடவுளைத் தூண்டத்தே !
 வம் புரை செய் மூடா ”—என்று
 மகன் மிசை யுறுமி யத் தூணுதைத்தான்
 செம் பவிர் குழ லுடையான் ;—அந்தத்
 தீய வல்லிரணிய னுடல் பிளந்தாய் !
 நம்பி நின் னடி தொழுதேன் ;—என்னை
 நா ணழியா திங்கு காத் தருள்வாய்.

(93)

‘ வாக்கினுக் கிசையும்—நின்றன்
 வாக்கினி லசைத் திடும் வலிமையினாய்,
 ஆக்கினை கரத்துடையாய்,—என்றன்
 அன் புடை எந்தை, என் னருட் கடலே,
 நோக்கினிற் கதி ருடையாய்,—இங்கு
 நூற்றுவர் கொடுமையைத் தவிர்த் தருள்வாய்,
 தேக்கு நல் வானமுதே !—இங்கு
 சிற் றிடை யாய்ச்சி யில் வெண்ணெ யுண்டாய் !

(94)

வையகங் காத் திடுவாய் !—கண்ணா !
 மணி வண்ணா, என்றன் மனச் சுடரே !
 ஐய, நின் பத மலரே—சரண்,
 ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி !’ என்றுள்.

கர்ணன் பதில்

பொய்யர் தன் துயரினைப் போல்,—நல்ல
புண்ணிய வாளர் தம் புகழினைப் போல்,
தையலர் கருணையைப் போல்,—கடல்
சல சலத் தெறிந் திடும் அலைகளைப் போல், (95)

பெண் ணொளி வாழ்த் திடுவார்—அந்தப்
பெரு மக்கள் செல்வதின் பெருகுதல் போல்,
கண்ண பிரா னருளால்,—தம்பி
கழற் றிடக் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொற் சேலைகளாம்—அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே ;—அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! (96)

பொன் னிழை பட்டிழையும்—பல
புதுப் புதுப் புதுப் புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கை குவித்தாள்—அவள்
செவ்விய மேனியைச்சார்ந்து நின்றே,
முன்னிய ஹரி நாமம்—தன்னில்
மூழு நற் பய னுல கறிந் திடவே,
துன்னிய துகிற் கூட்டங்—கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்து விட்டான். (97)

தேவர்கள் பூச் சொரிந்தார்—‘ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி;’ என்றே.
ஆவலொ டெழுந்து நின்று—முன்னை
ஆரிய வீட்டுமன் கை தொழுதான்.

பாஞ்சாலி சபதம்

சாவடி மறவ ரெல்லாம் 'ஓம்
சக்தி சக்தி சக்தி' என்று கரங் குவித்தார்.
காவலி நெறி பிழைத்தான்,—கொடி
கடி யர வுடையவன் தலை கவிழ்ந்தான்.

(98)

வீமன் செய்த சபதம்

வேறு

வீம நெழுந் துரை செய்வான் ;—'இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை ;
தாமரைப் பூவினில் வந்தான்—மறை
சாற்றிய தேவன் திருக் கழ லாணை ;
மா மகளைக் கொண்ட தேவன்—எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத் தாணை ;
காமனைக் கண்ணழலாலே—சட்டுக்
காலனை வென்றவன் பொன் வடி மீதில்
'ஆணை யிட்டிஃதுரை செய் வேன்,—இந்த
ஆண்மை யிலாத் துரியோனன் றன்னை,
பேணும் பெருங் கன லொத்தாள்—எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடை மீதில்
நாணின்று "வந்திரு" என்றான்—இந்த
நாய் மகனாந் துரியோதனன் றன்னை,
மாணற்ற மன்னர் கண் முன்னே,—என்றன்
வன்மை டினால் யுத்த ரங்கத்தின் கண்ணே,

(99)

(100)

அர்ஜுனன் சபதம்

‘தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்—தம்பி
சூரத் துச்சாதனன் தன்னை யு மாங்கே
கடை பட்ட தோள்களைப் பிய்ப்பேன் ;—அங்கு
கள் னென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடை பெறுங் காண்பி ருலகீர்!—இது [வேண்டா!
நான் சொல்லும் வார்த்தை என் றெண்ணிடல்
தடை யற்ற தெய்வத்தின் வார்த்தை,—இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான். (101)

அர்ஜுனன் சபதம்

பார்த்த னெழுந் துரை செய்வான்;—‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு—எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழ லாணை ;
கார்த் தடங் கண்ணி எந் தேவி—அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினு மாணை ;
போர்த் தொழில் விந்தைகள் காண்பாய்,—ஹே !
பூதலமே ! அந்தப் போதினில்’ என்றான். (102)

பாஞ்சாலி சபதம்

தேவி திரௌபதி சொல்வாள்—‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன் ;
பாவி துச்சாசனன் செந் நீர்,—அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,

பாஞ்சாலி சபதம்

மேவி இரண் டுங் கலந்து—குழல்
மீதினிற் பூசி நறு நெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் ;—இது
செய்யு முன்னே முடியே' னென்றுரைத்தாள். (103)

ஓ மென் றுரைத்தனர் தேவர் ;—ஓம்
ஓ மென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு—விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ் சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே—என்று
ஸாக்ஷி யுரைத்தன பூதங்களைந்தும்.
நா முங் கதையை முடித்தோம்—இந்த
கா னில முற்று நல் லின்பத்தில் வாழ்க. (104)

பாஞ்சாலி சபதம் முற்றிற்று



பொருள் விளக்கமும் குறிப்புகளும்

[ஸ்ரீ. பாரதியார் முதற் பதிப்பில் எழுதியன]

முதற் பாகம்

முதற் பாட்டிலிருந்து 18-ஆம் பாட்டு வரையில்
நொண்டிச்சிந்து.

லாலல லாலல லா—லல

லாலல லாலல லால லலா

என்ற மெட்டில் நடப்பது.

பாட்டு 1 ; வரி 7.

ஆமெனும் பொருளனைத்தாய்— உள்ள வஸ்துக்கள்
யாவு மாகி' என்பது பொருள். 'ஆம்' எனுஞ் சொல்
சம்மதியைக் குறிப்பது மட்டுமேயன்றி உண்மையையும்
குறிக்கும். வடமொழியில் 'ஓம்' எனும் சொல்லுக்கு
'ஆம்' என்றே பொருள். எவ்விடத்தும் 'இல்லை' யாத
லின்றி 'ஆம்' என இருத்தல் பற்றியே, வேதத்தில் பிரம்
மத்துக்கு 'ஓம்' எனும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதறிக.

பாட்டு 4 ; வரி 2.

மிக்கபல் லுரையெனுங் கருமையிட்டாள்—வேத
மாகிய கண்ணில் (நூன நூல்களாகிய கண்ணில்) பலவித
'வியாக்கியானங்கள், பாஷ்யங்கள், எனும் கரிய மையைப்
பூசியவள். மை கண்ணுக்கு நல்லது அழகுங்கூட. ஆனால்,
அளவுக்கு மிஞ்சிய பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன்
கண்ணே போனாலும் போய்விடும். நமது தேசத்தில் ஒரு

பாஞ்சாலி சபதம்

வேளை இப்படி நடந்திருக்குமோ? ஸரஸ்வதி அறிவுத் தெய்வமாதலால், அவளுக்கு ஆத்ம ஞானமே (வேதமே) விழி எனப்பட்டது.

பாட்டு 4; வரி 3, 4.

சீதக்கதிர்மதியா (ம்) நுகல்—குளிர்ந்த ஒளியுடைய மதியே ஸரஸ்வதி தேவிக்கு நெற்றியாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 'ஊகம்' என்பது அவளுடைய கூந்தல்.

பாட்டு 8; வரி 7, 8.

சிந்தையி லறமு முண்டாம்—எனிற்
சேர்ந்திடுங் கலிசெயு மறமு முண்டாம்.

ஒரு சங்கத்தின்—ஒரு ஜாதியின், ஒரு தேசத்தின்— அறிவு மழுங்காதிருக்கும் வரை அதற்கு நாசம் ஏற்படாது. பாரத தேசத்தில் முற் காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தி யிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறி யிருக்கமாட்டார்கள்; மஹா பாரதப் போர் நடந்திராது; பாரத தேசத்தில் பெரியதோர் கூடித்திரிய நாசமும் கலியும் வந்திருக்க மாட்டா. ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகளென மேலே குறித்திருப்பதை விளக்கும் பொருட்டு மஹா பாரதப் போர் நடக்கு முன்பாகவே முதற்படப் பாவம் பிராமணருக்குள் புகுந்ததென்பதை நூல் தெரிவிக்கின்றது.

1 முதற் பத்தியிலுள்ள பாடம்: குறிப்புரைபைப் பார்க்க.

பொருள் விளக்கமும் குறிப்புக்களும்

பாட்டு 1 ; வரி 1.

ஆரிய வேன்மறவர்—'மறம்' என்பது வீரம் ; மறவர், ஷுத்திரியர்.

பொதுப்படையாக இக் குலத்தாரைக் குறிப்பிடுவதற்குத் தமிழில் அரசர், மன்னர் என்னும் சொற்களை வழங்குவது முண்டு. அதாவது, ஷுத்திரியர்களுடைய தலைவனொருவனுக்கு மாத்திரமன்றி, அக் குல முழுமைக்குமே தமிழில மன்னர் முதலிய பெயர்களுண்டு. நமது நாட்டில் இப்போது 'மறவர்' என வழங்கும் கூட்டத்தார் ஷுத்திரிய வமிசத்தவராதல் உணர்க.

பாட்டு 13 ; வரி 4.

மலர் விழிக் காந்தங்கள்—காந்தத்திற்குரிய சுவர்ச்சித்தொழில் செய்து கொண்டிருக்கும் (மாதர்) விழிகள்.

பாட்டு 14 ; வரி 5, 6.

பல தரனுடைத் தொழில் செய்மராமமும்—மாசனம், மஹா ஜனங்கள் ; பொதுப்படையான குடிகள், இவர்களே தேசத்திற்கு உயிராவர். இவர்களைச் 'சூத்திரர்' என்பது தற்கால வழங்கு, சூத்திரர் என்னும் பெயரைச் சில மூடர் இழிவான பொருள் பட வழங்குவது பற்றி, நூலில் அப்பெயர் தரவில்லை.

பாட்டு 16 ; வரி 7.

உரியோர்—பந்துக்கள்.

பாட்டு 17 ; வரி 8.

மறைக்குல மறவர்க ளிருவர்—வேதமோதும் குலத்திலே பிறந்தவராயினும் மறவர் தொழிலைக் கைக்கொண்டதுரோணன் கிருபன் என்னும் மஹான்கள்.

பாஞ்சாலி சபதம்

பாட்டு 19.

இஃது எண் சீர் ; சுற்றது மா.

பாட்டு 20 முதல் பாட்டு 37 முடிய.

மறுபடியும் நொண்டிச்சிந்து.

பாட்டு 21 ; வரி 7.

பால் வளர் மன்னவர்—பால் என்பது பகுதி. பல பகுதிகளாக வடிக்கப்பட்ட அரசர் (க்ஷத்திரியர்) கூட்டங்கள்.

பாட்டு 25 ; வரி 5.

வழ வழத் தருமன்—இது உலகவழக்கு ; உக்கிரத்தன்மை முதலிய மறவர்குணங்கள் இல்லாத தருமன்.

பாட்டு 27 : வரி 2.

வளமைகள்—இது உலகவழக்கு : பெருமைகளைப் பது பொருள்.

பாட்டு 29 ; வரி 2.

கதலியின் தோல்—கதலியென்பது ஒரு வகை மான்.

பாட்டு 33 ; வரி 8.

அரபிய ரோட்டைகள்—வியாசமுனிவர் அரபி தேசமென்று பெயர் குறிப்பிடாவிடினும், அவரது வர்ணனைகளைப் பார்க்குமிடத்துத் தருபுத்திரன் யாகத்துக்குக் காணிக்கையாக வந்த ஒட்டைகள் அரபி தேசத்தன என்று தெளிவாகத் தோன்றுகிறது. இன்று அரபி தேசத்திலே தான் ஒட்டைகள் அதிகமாக வழங்குதலறிக.

பாட்டு 34 ; வரி 3.

நின்றிடும் புகழ்ச் சீனா—நிகப் புராதனமான காலந் தொட்டுக் கீர்த்தி யழியாது நிற்குஞ் சீன தேசம். இஃது

போருள் விளக்கமும் குறிப்புகளும்

சீன தேசத்திற் குடியரசு நாட்டிப் புகழ் மிகுதியடையு முன்னதாகவே எழுதப்பட்டது. சில தேசங்களின் பெருமை காலத்திலே மாறியும் சிதைந்தும் அழிந்தும் போகிறது. காலச் செய்கையை எதிர்த்துச் சில தேசங்கள் எப்போதும் அழிவற்ற பெருமையுடன் விளங்குகின்றன. பிந்தியவற் றுள் சீன தேசமொன்று.

பாட்டு 38 முதல் 41 முடிய
எண்சீர்ப் பாட்டு.

பாட்டு 42 முதல் 49 முடிய

லாலல லாலல லாலல லாலல

லாலலா லல

லாலல லாலல லாலல லாலல

லாலலா லல

என்று படிக்கவும்.

பாட்டு 45; வரி 5, 6.

வீரர்தம் போரினரிய நற்சாத்திர வாதங்கள்—ஆயுதங் களுடன் செய்யப்படும் உடற்போரைக் காட்டிலும் பண்டி தர் செய்யும் சாத்திர வாதங்கள் அருமையுடையன என் பது கருத்து: அதாவது உண்மையுடன் இவ்வாதங்கள் நடைபெறுமிடத்து என்க. உண்மை யறியாதார், உண்மை வேண்டாதார் செய்யும் வாதங்கள் சந்தையில் மீன் விற் கும் ஸ்திரீகளின் போராட்டத்திற்கு நேராகும்.

பாட்டு 53 முதல் 83 முடிய

நாலடி, எண்சீர்ச் சிந்து.

லாலல லாலல லாலலா—லல

லாலல லாலல லாலலா

என்ற மெட்டு.

பாஞ். 9

[129]

பாஞ்சாலி சபதம்

சம்பாஷணைகள் முதலியவற்றைத் திறனுடனும் உண்மையுடனும் காட்டுவதற்கு இப்பாட்டின் நடை மிகவும் ஸௌகர்யமாதலைப் பாடிப் பார்த்து உணர்ந்து கொள்க.

பாட்டு 69, 70.

இப்பாட்டுக்களின் கருத்து :—

சகுனி சொல்லுகிறான் : 'நமக்கு ஏற்கெனவே அளவிறந்த செல்வம் இருக்கும்போது, இன்னும் அதிகச் செல்வத்தை ஏன் விருமபவேண்டும்? இருப்பதை வைத்துப் பாதுகாத்தால் போதாதா?' என்று ஒரு வேளை நீ நினைக்கின்றாய் போலும். ஆனால், இவ்வித நினைப்பு நின்போன்ற ஆரிய மன்னர்களுக்குத் தகாது. ஏனென்றால், மித்தம் ஏராளமான செல்வத்தைத் தான முதலியவற்றால் ஒரு பக்கத்திலே செலவிட்டு, மற்றொரு பக்கத்திலே போர் முதலியவற்றால் மிக்க பொருள் சேகரித்துக் கொண்டிருப்பதாகிய இரட்டைத் தொழில் ஆரிய மன்னர்களால் அனுசரிக்கப் படுவது. இருப்பதை மூடிவைக்க விரும்புவோன் அரசனல்லன், கிழச்செட்டி. எது போலெனில், கங்கை நதிநாள் தோறும் அளவில்லாத ஐலத்தைக் கடலிலே கொண்டு கொட்டுகிறது. என்ன வீண் செலவு! இந்த 'வீண் செலவு' செய்யாவிட்டால் ஜீவனின்றி அழுகிப் போய் விடும். மலை மீதிருந்து அதற்கு ஓயாத ஊற்று வரவு இருக்கின்றது. அதனை உலகிற் கெல்லாம் வழங்குவதுமன்றிக் கடலிலும் கொண்டு பொழிகிறது. ஆம். 'மேலே' செல்வரிடமுள்ள பொருளைக் கவர்ந்து 'லாமான்ய ஐனங்களுக்குப் பல வகைகளிலே பயன் படுத்தவேண்டும். அப்

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

போதுதான் ராஜா, கங்கை நதியைப்போல், 'ஜீவநதி' யாக இருக்கலாம். கங்கை நதியைப்போல் ஆரியர்களும்

செல்வம் வளர்தற்கே—தொழில்
ஆயிர நித்தம் புதியன—கண்டு
வாரிப் பழம்பொரு ளெற்றுவர்.

இங்ஙனமில்லாது, சத்தமற்ற நெடுங்காட்டில், மலையடிக்கீழ்ப்பட்ட இருட்டுகையில் நீரைவைத்துப் பசியால் மூடிக்காக்கும் சுனைகளைப் போன்ற ஒழுக்கம் ஆரியர்களால் வெறுத்தற்குரியது.'

பாட்டு 81, 82, 83.

ஒருவனைப் பரமாத்மாவின் அவதாரம் என்று கூறுவதன் பொருள் இம் மூன்று பாட்டுக்களிலும் விளக்கப் பட்டிருக்கிறது.

பாட்டு 104; வரி 8.

நீதித் தர்மனுஞ் சூதி லன்புள்ளோன்—தர்மன் சூதாட்டத்திலே பிரிய முடையவ னென்றும், அழைத்தால் எளிதில் இணங்கி விடுவா னென்றும் சகுனி கருதுவதாக முதலாலிலேயே காணப்படுகிறது.

பாட்டு 109 முதல் 114 வரை

லாலல லாலல லாலல லாலல

லாலல லாலல லாலல லாலல

என்று பாடுக.

பாட்டு 124; வரி 7.

கேள்விக் கொரு மிதிலாதிப னெத்தோன்—கேள்வியில் மிதிலை யரசனாகிய ஜனகனுக்கு நிகரானவன்.

பாஞ்சாலி சபதம்

இப்பாட்டின் மொத்தக் கருத்து: 'நாங்கள் உமது யாகத்திற்கு வந்து திரும்பிச் சென்ற பிறகு, உங்களைப் பாஞ்சாலி ஸஹிதமாக அழைத்து அஸ்தினுபுரத்தில் மறு விருந்து கொண்டாட வேண்டியது மரபு. ஆனால் இது வரை சோதிடர்கள் நல்ல நாளில்லை என்று சொன்னார்கள். இந்த மாதந் தான் அவர்கள் நல்ல மாத மென்றனர்' என்பது.

பாட்டு 1:8; வரி 7, 8.

செப்பிடு வித்தையைப் போலவே—புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும்.

இவ்வுலகத்துச் செய்திகள், மேலளவாகப் பார்க்கும் போது, முன்பின் தொடர்பு இல்லாதனவாகித் திடும் திடு மென்று புறப்படுவன போலத் தோன்றுகின்றன. ஆனால், ஆழ்ந்து நோக்குமிடத்து, இவை 'காரண காரியத் தொடர்' என்பதோர் தவிர்க்க முடியாத விதியால் கட்டுண்டிருக்கின்றன.

பாட்டு 148; வரி 7, 8.

சீரடியாற் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ் சோதி—சீர்களும் அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேதரிஷிகள் போற்றிய ஞாயிறு.

இங்கு, சூரியாஸ்தமன வர்ணனை கூறப்படுகிறது. இப்பாடல்களின் கருத்து நன்கு விளங்கும் பொருட்டு, நமது "கர்ம யோகிப்" பத்திரிகையிலே இவ் விஷயத்தைப் பற்றி எழுதியுள்ள வியாஸ மொன்றை இங்குத் தருகின்றோம்.

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

ஸூர்யாஸ்தமனம்

உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந் தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற் கென்றால் நம்மவர்கள் கூட்டங் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திர ஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்தக் கண்ணமிருந்த தோற்றம் அடுத்தக் கணம் இருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும், அது ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே நாம் பொருட் செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியி லொரு பங்குகூடக் காணாது. வான வேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக் கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவனது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சூலபமாகிறதென்று அதைப் பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள். ஸஹோதரா, ஸூர்யாஸ்த மனத்தின் விநோதங்களைச் சென்று பார். ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்று குருடர் நம் பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.

நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவச

பாஞ்சாலி சபதம்

மெய்திக் காளிதாசன் முதலிய பெருங் கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்தத் துரதிரஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்த தரியாத குருடர்களெல்லோரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

ஸூர்யாஸ்தமனத்தின் அற்புத ஸௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை. நேரிலே கொண்டு காட்டினாலும் பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவதுதான் அந்த மாகுமே யல்லாமல், விஷயம் தெரியாது. ஸுஹாதரா, நீயாகவே போய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகுதான் உனக்கு அந்தத் தெய்வக்காட்சி சிறிது சிறிதாக விளங்கும். ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநாதங்கள் மாதிரியேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்று இருந்ததுபோல இன்றைக்கு இராது. இன்று இருப்பதுபோல நாளை இராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புக்கள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மஹிமைகள், வெவ்வேறு கனவுகள், வெவ்வேறு ஆனந்தங்கள், வெவ்வேறு அநிர்வசனீயங்கள்.

சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்குக் குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் ஸூர்ய கோளம் தகதக வென்று சுழன்று கொண்டிருந்தது. இருபதுகோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலேதான் கண்கூசும். சிறிது நேரம் உற்று

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

நோக்கிக் கொண்டிருந்தால், பிறகு கண்கூச்சம் தீர்ந்து போய்விடும். இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும், கீழே இருப்பது சுத்தமான மின் வட்டம், மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை!

பச்சைத்தகடு பின்புறத்திலிருக்கும் மின்தகட்டை முழுதும் மறைத்துக்கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னூள்ள வட்டத்தின் வயிரக்கிரணங்கள் கண்மீது பாயும்.

பார்! ஸூர்யனைச்சுற்றி மேகங்களெல்லாம் தீப் பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தனை ஆயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழப்பு! தங்கம் காய்ச்சி விட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!

நீல ஏரிகள்! கரும் பூகங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனை வகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின்மீது மிதக்கும் தங்கத் தோணிகள்; எரிகின்ற தங்க ஐரிகைக் கரைபோட்ட கரிய கிரணங்கள்! தங்கத் திமிங்கிலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித் திரள், வர்ணக் களஞ்சியம். போ, போ, என்னால் அதை வர்ணிக்கமுடியாது.

பாட்டு 153; வர் 1, 2.

செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக.

இது “தத் ஸவிதூர்வரேண்யம்” என்று தொடங்கும் காயத்ரி மந்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

பாஞ்சாலி சபதம்

பாட்டு 155 ; வரி 6, 7.

இத்தனை மக்களு மெங்க னிருந்தனர் இத் துனமட்டு
மென வியப்புற—‘ இந்நாள் வரை இத்தனை ஜனங்களும்
எங்கே இருந்தனர்’ என்று (காண்போர்) வியப்பெய்தும்
வண்ணமாக.

பாட்டு 157 ; வரி 7, 8.

தோரணங் கொஞ்ச—தோரணங்கள் அழகுடன்
குழைந்திருப்ப.

பாட்டு 158 ; வரி 3, 4.

பொன்னறங்கிலரி விருந்தான்—கண்ணில் புலவனை—
ராஜ மண்டபத்திலே வீற்றிருந்தவன் ஆகிய திருத
ராஷ்டிரனை.

பாட்டு 158 ; வரி 7.

வின்னயம்—வில்வித்தை, யுத்த சாஸ்திரம்.

பாட்டு 159 ; வரி 3, 4.

பணிக் கொடியோன்—பாம்பைக் கொடிச் சின்ன
மாகவுடைய தூரியோதனன்.

பாட்டு 160 ; வரி 1.

இளங்கொடி—பாஞ்சாலி.

பாட்டு 160 ; வரி 6.

உடல் வலித்தொழில்—கஸ்ரத், சரீர பலத்துக்காகச்
செய்யப்படும் அப்பியாசங்கள். இத்தனை வடமொழியில்
‘வ்யாயாமம்’ என்பர்.

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

பாட்டு 161; வரி 5—8

வந்ததொர் துன்பத்தினை...—

துன்பம் நேரிடுங்கால், அதனை அவ்விடத்தே அப் பொழுதே மாய்த்துவிட வழி செய்வார்கள். அவ்வாறன்றிப் பின் வரப்போகும் துன்பங்களை நினைத்து நெஞ்சமுடைந்து போய் யாதொரு செய்கையும் ஓடாமல் சலிப்படைந்திருத்தல் ஆரியர்களுடைய மரபன்று.

பாட்டு 162; வரி 3.

தோணலம்—தோள்வலி, வலிமை.

பாட்டு 164; வரி 5.

வென்றிகொள் பெருஞ் சூதர்—தூரியோதனன் சபையில் வந்திருந்த சூதர்களின் பெயர், விமிம்சதி, சித்ரஸேனன், புருமித்ரன், ஜயன், சகுனி இருக்கவே செய்கிறான்.

பாட்டு 165; வரி 7.

ஆலமுற்றிடத் தழுவி—(ஆலம்—மார்பு); மார்புறத்தழுவி.

பாட்டு 166; வரி 1.

அறத்தோன்றல்—‘தரும புத்திரனே’ என்னும் விளி.

பாட்டு 168; வரி 1, 2.

பழிக்கவற்றை யொர்சாத்திரமெனப் பயின்றோன்—பிறர் ஸங்கீதம், கணிதம், வியாகரணம், யுத்த தந்திரம் முதலிய சாஸ்திரங்கள் படிப்பதுபோலச் சூதாட்டத்தை ஒரு சாஸ்திரமாகப் பயிற்சி செய்து எதிர்க்க முடியாத சிபுணத் தன்மை வாய்ந்திருந்த சகுனி.

பாஞ்சாலி சபதம்

பாட்டு 168 ; வரி 7, 8.

செலுஞ் செலவினுக் கழிகலை—செலவுக்கு நெஞ்சழிய
மாட்டாய். (வினையாட்டில் கொஞ்சம் திரவியம்) செல
விடுவதற்கு அஞ்ச மாட்டாய்.

பாட்டு 169 ; வரி 2.

பிசனன்—உலோபி.

பாட்டு 171 ; வரி 1.

தோல் விலைக்குப் பசவினைக் கொல்லும்—தோல்
விலையாகக் கிடைக்கும் பொருளை விரும்பிப் பசுவைக்
கொல்லுதல் போலப் பொருளாசையால் யுதிஷ்டிரனைக்
கெடுத்துத் தரும நாசஞ் செய்யத் துணிந்தவனாகிய
(சகுனி)

பாட்டு 171 ; வரி 3.

நூல்விலக்கிய செய்கைக ளஞ்சும் நோன்பினோன்—
தரும ராஜன் ; அறநூல் விதிகளைத் தவறாதவன்.

பாட்டு 171 ; வரி 8.

கவறு நஞ்செனக் கூறினார்—சூதாட்டத்தை விஷ
மாகக் கருதவேண்டும் என்றார்கள். 'கவற்றை' என்று
இருத்தல் நேர்.

பாட்டு 175 ; வரி 6, 7.

நம்மவர் காத்திடும் பழவழக்கை மாத்திரம் மறந்துவிட்
டாய்—கூத்திரியர்களுக்குள்ளே இருக்கும் புராதன சம்
பிரதாய மொன்றை மாத்திரம் நீ மறந்துவிட்டாய் என்று
சகுனி சொல்லுகிறான். வழக்கு—வழக்கம். பூர்வாசாரம்.
'மாமூல்'. அந்நப் பூரவாசாரம், இன்னதென்பதுபின்னே

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

எட்டாம் வரியிற் கூறப்படுகிறது. 'மன்னர் வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ?' என. ஒரு அரசனை மற் றொருவன் 'என்னுடன் சூதாட வா' என வலிந்தழைக்கும் போது மாட்டேனென்று சொல்ல லாகாதென்பது கருத்து. கூடித்திரியன் நஷ்டங்களுக்குத் துணிந்திருக்க வேண்டு மென்ற நல்ல கொள்கையால் விளைந்த கெட்ட வழக்கங் களில் இது ஒன்று. அறிவுடையவர்கள் கூடப் 'பூர்வா சார' மென்ற காரணத்தால் தீய வழக்கங்களை அனுசரித் தல் பாரத தேசத்திற்கு ஏற்பட்ட சாபம் இப்போதுதான் நீங்கி வருகிறது.

பாட்டு 175, வரி 8.

வல்—சூது.

பாட்டு 177; வரி 5.

வல்லமர்—சூதுப்போர்

பாட்டு 178, 179, 180, 181.

இப் பாட்டுக்களிலே இப் 'பூர்வாசாரங்களில்' ஆராய்ச்சி யில்லாது பக்தி செலுத்துவோரின் மடமை காட்டப்படுகின்றது. பழமையிலே பெரும் பகுதி உயர்வு சான்றது தான். அதிலும், பாரத தேசத்தினராகிய நம் மவரின் நடைகள் அறிவும் அறனும் பொதிந்தனவாகும். ஆயினும், இழிந்த அமாணுஷிக நடைகள் சில இவற்றோடு கலந்துள்ளன.

'எனது தந்தை கூய நோயால் இறந்து போனான். எனக்கும் கூய நோய் வந்திருக்கிறது. எங்கள் பாட்ட னுக்கும் இந்த நோயுண்டு. ஆதலால் இந்த நோய் தீர்ப்பு'

பாஞ்சாலி சபதம்

தற்கு நான் மருந்து தின்னமாதேன்' என்று ஒரு மனிதன் சொல்லுவானால் அவன் எவ்வளவு பெரிய மூடன்; லோககேசுமத்துக்கும் லோகாபிவிருத்திக்கும் இந்த 'மாமூல்' பக்தி எத்தனை பெரிய இடையூறு என்பதை நம்மவர் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை.

பாட்டு 182; வரி 4—8.

மேலை நாஞ்செயுங் கர்ம மல்லாதே...—

நமது செய்கையின் விளைவுகளுக்கு மாத்திரமே யன்றி நம்மைச் சேர்ந்தவர்களின் கர்மப் பயன்களுக்கும் நாம் ஆளாகிறோமென்பதை இச் செய்யுள் விளக்குகின்றது.

பாட்டு 183 முதல் 195 முடிய

லால லாலலா லா லாலா

லால லாலலா லா

என்ற மெட்டுள்ள சிந்துகள். தெருவில் ஊசிகளும் பாசிமணிகளும் விற்பதோடு பிச்சை யெடுக்கவும் செய்கிற பெண்கள் 'மாயக்காரனம்மா—கிருஷ்ணன்—மகுடிக் காரனம்மா' என்று பாடும் நடை, சூதாட்ட வருணனைக் கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கை களையும் விளக்குதற்கும் இந் நடை மிகவும் பொருந்திய தென்பது எளிதிலே காணப்படும்.

பாட்டு 185; வரி 8.

பின்னடக்குக—மேலே விளையாட்டு நடக்குக.

பாட்டு 186; வரி 1—4

ஒருவனாடப் பணயம்...—தருமன் சொல்லுவது.

பாட்டு 186; வரி 5—8.

வருமமில்லையையா...—தூரியோதனன் சொல்வது.

பொருள் விளக்கமும் குறிப்புகளும்

பாட்டு 187 ; வரி 1—3.

பொழுது போக்குதற்கே...—இஃது கர்ணன் வசனம்.
அங்கர்கோன்—கர்ணன்.

பாட்டு 187 ; வரி 5—8.

பழுதிருப்ப தெல்லாம்—தருமன் வசனம்.

பாட்டு 189 ; வரி 6.

பாரமான பொற்றேர்—இங்கு, தேர் பணயமாக வைக்கப்பட்டது என்பது கொள்ளக் கிடக்கின்றது.

பாட்டு 191 ; வரி 2.

அடிமை செய்து வாழ்வோர்—மாதர்கள் பணயமாக வைக்கப்பட்டன ரென்பது தொக்கு நிற்றுகின்றது.

பாட்டு 196 ; வரி 6.

பழி மக்காள்—பழிப் பிள்ளைகளே, பழிக்கு இடமாகிய பிள்ளைகளே.

பாட்டு 199 ; வரி 1.

கெலித்திடல்—வெல்லுதல். இது திசைச் சொல், கிராமியம்.

பாட்டு 201 ; வரி 8.

கேட்குங் காது மிழந்து விட்டாயோ?—கோப மிகுதியால் தன்னை மறந்து அரசனுக்குக் கண்ணில்லாமையைக் குறிக்க நேரிட்டது.

பாட்டு 203 ; வரி 6.

மந்திரம்—சூழ்ச்சி.

பாட்டு 203 ; வரி 8.

வெற்பிடைப் போக்குதி—காந்தாரத்து மலை நாட்டிலிருந்து வந்தவனாதலால், சகுனியை மீட்டும் அவனது மலை நாட்டுக்கு அனுப்பி விடுக என்று சொல்லியது.

குறிப்புரை

பாஞ்சாலி சபதம் முதற் பாகம் 1912-ஆம் வருஷத்தில் புதுச்சேரி வித்யாபிவர்த்தினி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றது. அதிலுள்ள பாட பேதங்கள் ழ என்று குறிக்கப்பட்டுள்ளன.

தே: என்பது ழீ. தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் குறிப்பு.

முதல் பாகம்

பாட்டு 1, வரி 3. ழ: மாய்ப்ப்ப்துவாய்ப்ப—பவந்.

பாட்டு 4. தே: 'வேதத் திருவிழியாள்' என்று தொடங்கும் இப் பாடல் கையெழுத்துப் பிரதியில் அடிக்கப்பட்டுள்ளது. வரி 3. ழ: 'சீதக் கதிர் மதியா—நுதல்'. வரி 4. ழ: சேர்ந்த தோளுகவண் குழலுடையாள்.

பாட்டு 6, வரி 2. ழ: வாக் குத வவனெனத் திடமிசூந்தேன்.

பாட்டு 8, வரி 7. ழ: 'சிந்தையிலறமு முண்டாம்'.

பாட்டு 10, வரி 8. ழ: நொறுக்க வல்லோர்.

பாட்டு 11, வரி 6. ழ: யானைகளைனத் திரிவோர்.

பாட்டு 20, வரி 5. ழ: வில்லுடையோன்—ஒருக்.

பாட்டு 21, வரி 8. ழ: முதலென மிசைந்தனவே.

பாட்டு 26, வரி 4. ழ: செய் தப்பத முழக்கியதும்.

பாட்டு 30, வரி 5. ழ: தலத்திலுளார்.

பாட்டு 31, வரி 7. 'பொருள்' என்ற சொல்

குறிப்புரை

ஊகித்துக்கொண்டது.

பாட்டு 43, வரி 12. மு. யெய்திடச் செய்தியால்.

பாட்டு 61, வரி 5. மு: கொண்ட குடிவகை.

பாட்டு 64, வரி 1. மு: புத்திரனல்லவோ?

பாட்டு 72, வரி 3. மு: கொண்டவரல்லவோ?

பாட்டு 78, வரி 8. மு: கொடுத்தனரல்லவோ?

பாட்டு 122, வரி 7. மு: சிறந்திட நுடமைச்.

பாட்டு 133, வரி 4. மு: மழித்திட.

பாட்டு 153, வரி 2. மு: எங்களறிவு விளக்க

முறச் செய்திடவே—என.

பாட்டு 163, வரி 3. மு; மந்திரி வகையும்.

பாட்டு 169, வரி 1. மு: மண்டிலத்தார்.

பாட்டு 171, வரி 8. மு: கவறை நஞ்சென.

பாட்டு 172, வரி 6. தே: போலொன்றுஞ் சொல்லார்.

பாட்டு 196, வரி 8. மு: துவென்றெள்ளி.

இரண்டாம் பாகம்

பாட்டு 53, வரி 7. தே: 'என்றன்' என்று ஒரு தனிச்சொல் ஊகித்துக்கொள்ளலாம்.

பாட்டு 55, வரி 6. தே: 'என' என்பது முதற் பதிப்பில் இல்லை; ஊகித்துக்கொண்ட பாடம்.

பாட்டு 60, வரி 6. தே: ஈரற்கறியும்.

பாட்டு 97, வரி 6. தே: மூளு நற்.



آخری دوچ شدہ تاریخ پر یہ کتاب مستعار
لی گئی تھی مقررہ مدت سے زیادہ رکھنے کی
صورت میں ایک آنہ یومیہ دیرانہ لیا جائیگا۔

Handwritten text in Arabic script, oriented vertically. The text is dense and appears to be a list or a series of entries, possibly related to a historical or administrative document. The script is cursive and difficult to read due to its orientation and the quality of the image. The text is written in black ink on a light background.

